



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,696 — FRIDAY, JULY 23, 1954

(Published by Authority.)

PART III—LANDS

(Separate pages are given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	1089	Western Province	—
Final Orders	1090	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents :—		Land Acquisition Notices	1116
Western Province	—	Notices under the Land Development Ordinance	1123
Central Province	—	Land Redemption Notices	1123
Southern Province	—	Miscellaneous Land Notices	1129
Northern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
Eastern Province	—		
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries for fee or reward, &c.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,990 (Chilaw)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 23rd day of July, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 17th day of June, 1954

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Bangadeniya in Munnessaram Pattu North of the Pitigal Korale North of the

1089—J. N. B. 36794-317 (7/54)

E 1

Chilaw District in the North-Western Province, all of which lots fall within the boundaries—

PART I

North: By T. P. 267,626, T. P. 226,622, T. P. 275,306 and T. P. 240,572;
East: By lot 5 in F. S. P. P. 122 (village limit of Mukkandaluwa);
South: By lot 5 in F. S. P. P. 122 and Keul Ela,
West: By lot 86 in P.P. 4,833, lot 2 in P.P. 4,845 and lot 1 in P.P. 4,845

Lot No	Name of Land	Extent		
		A	R.	P.
1	St Joseph's Estate	0	1	13
2	Bangadenyakele (for proposed forest reserve)	19	0	35
3	Weherabendikele (for proposed forest reserve)	22	1	7
Total		41	3	15

PART II

North. By T. P. 245,831.
East. By lot 5 in F. S. P. P. 122;
South: By lot 5 in F. S. P. P. 122 (village limit of Mukkandaluwa);
West. By T. P. 250,571

Lot No	Name of Land	Extent		
		A	R.	P.
4	Weherabendikele (for proposed forest reserve)	0	1	8

(Chilaw S. O. No 5—1954)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,991 (Chilaw)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 23rd day of July, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 17th day of June, 1954.

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Diganwewa in Munnéssaram Pattu North of the Pitigal Korale North of the Chilaw District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: By minor road from Bangadeniya to Mandalana, T. P. 362,954, T. P. 319,392, T. P. 244,148, lot 11 in F. S. P. P. 122 (01954) and T. P. 260,158,

East: By cart track from minor road to cemetery, lot 2 in P. P. A. 572;

South: By part of Deduru Oya, lot 5 in F. S. P. P. 122 (Mukkalandaluwa village limit);

West: By lot 5 in F. S. P. P. 122 (village limits of Mukkalandaluwa)

Forest Survey Preliminary Plan No 122			
Lot No	Name of Land	Extent A R P	
9	Weherabendikele (for proposed forest reserve)	51 2 35	
10	—Cart track	0 3 12	
12	Weherabendikele, Morakéle (for proposed forest reserve)	88 1 32	
Total		140 3 89	

(Chilaw S. O. No. 6—1954).

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,992 (Chilaw)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 23rd day of July, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 17th day of June, 1954

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands of any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Mukkandaluwa in Munnéssaram Pattu North of the Pitigal Korale North of the Chilaw District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: By lot 4 in F. S. P. P. 122 (Bangadeniya village limits), T. P. 245,831, part of minor road from Bangadeniya to Mandalana,

East: By lot 9 in F. S. P. P. 122 (Diganwewa village limits), part of Deduru Oya,

South: By part of Deduru Oya,

West: By (the village limit of Virakammandaluwa) lot 15 in F. S. P. P. 122, Keul Ela, lot 3 in F. S. P. P. 122 (Bangadeniya village limits), T. P. 240,572 and T. P. 250,571

Forest Survey Preliminary Plan No 122			
Lot No	Name of Land	Extent A R P	
5	Weherabendikele (for proposed forest reserve)	348 2 23	
6	—Path	1 0 34	
7	Weherabendikele	2 2 37	
8	Pansalwatta	2 0 15	
13	Weherabendikele (for proposed forest reserve)	8 3 13	
14	Mukkandaluwakele alias Weherabendikele (for proposed forest reserve)	128 2 28	
Total		492 0 80	

(Chilaw S. O. No. 7—1954)

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,170 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 8,707 of January 31, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Hamangalla in the Walgampattu-Korale of the Dewameddi Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 and 28 in village plan No. 695 (vide Settlement Notice No. 2,245):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this sixth day of May, 1954.

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

Lot No	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No.	
										A
1	—	2 2 8	S 27,964	5 (4) (c)	On the persons mentioned in note (1) below	Vide note (2) below	Kurunegala D	512	219	
<p>Note (1) — (1) Rajakarunaratne Dissanayake Mudiyansele Puchi Banda, (2) Rajakarunaratne Dissanayake Mudiyansele Appuhamy, (3) Rajakarunaratne Dissanayake Mudiyansele Ran Menika and (4) Rajakarunaratne Dissanayake Mudiyansele Dingiri Menika, all of Gantiriyawa</p> <p>Note (2) — Settled in undivided shares of one-fourth each</p>										
2	29	1 2 4	S 27,948	5 (4) (c)	Medagama Ratnayake Mudiyansele Ukku Menika of Gantiriyawa	—	Kurunegala D	512	220	
2	30	1 2 10	S 27,964	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala D	512	219	
2	31	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—	
3	—	1 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—	
4	32	0 2 21	S 27,964	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala D	512	219	
4	33	3 0 21	S 27,949	5 (4) (c)	Rajakarunaratne Dissanayake Mudiyansele Banda of Gantiriyawa	—	Kurunegala D	512	221	
4	34	1 1 12	S 27,950	5 (4) (c)	Dissanayake Mudiyansele Karunawathie of Gantiriyawa	—	Kurunegala D	512	222	
4	35	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—	
4	36	1 0 36	S 27,964	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala D	512	219	
4	37	1 1 4	S 27,949	5 (4) (c)	Rajakarunaratne Dissanayake Mudiyansele Banda of Gantiriyawa	—	Kurunegala D	512	221	
4	38	3 3 19	S 27,951	5 (4) (c)	Indrani Neliya Ameratunga, nee Indrani Neliya Dias Bandaranayake of Kandalama Walawwa, Meerigama	—	Kurunegala D	512	223	
4	39	2 0 4	S 27,952	5 (4) (c)	Neliya Weerasekera of Dankotuwa	—	Kurunegala D	512	224	
4	40	1 3 24	S 27,965	5 (4) (c)	Mukthagara Adikari Sinarwardena Mudiyansele Rahamillage Dona Neliya Sunethra Weerasekera of Dankotuwa in Colombo District	—	Kurunegala D	512	225	
4	40½	0 2 4	—	5 (1)	The Crown	—	—	—	—	
4	41	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—	
5	—	2 1 28	S 27,946	5 (4) (c)	Dissanayake Mudiyansele Puchirala, ex Arachchi of Gantiriyawa	—	Kurunegala D	512	226	
6	—	1 2 23	S 27,947	5 (4) (c)	Galboddayalage Ukku of Hewana	—	Kurunegala D	512	227	
7	42	0 1 36	S 27,953	5 (4) (c)	(1) Dissanayake Mudiyansele Sirmalhamy, (2) Dissanayake Mudiyansele Yahapathamy and (3) Dissanayake Mudiyansele Ukku Banda, all of Gantiriyawa	Settled in undivided shares of one-half to (1), and one-fourth each to (2) and (3)	Kurunegala D	512	228	
7	43	0 1 12	S 27,954	5 (4) (c)	On the persons mentioned in note (3) below	Vide note (4) below	Kurunegala D	512	229	
<p>Note (3) — (1) Wijepala Abeysinghe Mudiyansele Ran Banda, (2) Wijepala Abeysinghe Mudiyansele Herath Banda, (3) Wijepala Abeysinghe Mudiyansele Kapuru Banda, (4) Wijepala Abeysinghe Mudiyansele Mutu Menika, (5) Dissanayake Mudiyansele Kiri Menika, all of Gantiriyawa, (6) Dissanayake Mudiyansele Banda of Kelmuna and (7) Dissanayake Mudiyansele Dingiri Banda of Gantiriyawa.</p> <p>Note (4) — Settled in undivided shares of one-sixteenth each to (1), (2), (3) and (4) and one-fourth each to (5), (6) and (7)</p>										
7	44	0 1 38	S 27,956	5 (4) (c)	(1) Serasinghe Mudiyansele Appuhamy, (2) Serasinghe Mudiyansele Kiri Menika, (3) Serasinghe Mudiyansele Mutu Menika and (4) Serasinghe Mudiyansele Ratnapala, all of Gantiriyawa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala D	512	230	
7	45	0 1 9	S 27,957	5 (4) (c)	(1) Serasinghe Mudiyansele Banda, (2) Serasinghe Mudiyansele Mudalhamy, (3) Serasinghe Mudiyansele Puchi Banda, (4) Serasinghe Mudiyansele Schoondrala, (5) Serasinghe Mudiyansele Kuma, (6) Serasinghe Mudiyansele Herat Banda, (7) Serasinghe Mudiyansele Ranhamy, (8) Serasinghe Mudiyansele Menikhamy, all of Gantiriyawa, and (9) Serasinghe Mudiyansele Ran Menika of Piyungala	Settled in undivided shares of one-ninth each	Kurunegala D	512	231	
7	46	0 1 7	S 27,955	5 (4) (c)	On the persons mentioned in note (3) above	Vide note (4) above	Kurunegala D	512	232	
7	47	0 1 35	S 27,958	5 (4) (c)	(1) Dissanayake Mudiyansele Kiri Mudiyanse, (2) Dissanayake Mudiyansele Dingiri Banda, (3) Dissanayake Mudiyansele Mutu Menika and (4) Dissanayake Mudiyansele Tikiri Banda, all of Gantiriyawa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala D	512	233	

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
7	48	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	5 1 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	49	3 1 29	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	50	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	1 0 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
11	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
12	53	0 2 26	S 27,959	5 (4) (c)	Dissanayake Mudiyanse- Appuhamy, ex Vidane of Ganturiyawa	—	Kurunegala D	512	234
12	54	0 2 26	S 27,960	5 (4) (c)	Dissanayake Mudiyanse- Mutu Menika of Hamangalla	—	Kurunegala D	512	235
12	55	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
13	56	1 3 9	S 27,961	5 (4) (c)	Jayaweera Herat Mudiyanse- lage Dingiri Banda of Ha- mangalla	—	Kurunegala D	512	236
13	57	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	4 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
17	51	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
17	52	0 1 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
18	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
21	58	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
21	59	1 1 34	S 27,963	5 (4) (c)	On the persons mentioned in Vide notes (2) above note (1) above	—	Kurunegala D	512	237
21	61	4 0 34	S 27,965	5 (4) (c)	Mukthagara Adikari Sriwar- dena Mudiyanse- lage Dona Neeliya Sunethra Weerasekara of Dankotuwa in Colombo District	—	Kurunegala D	512	225
21	62	0 3 37	S 27,962	5 (4) (c)	Ratnayaka Mudiyanse- lage Appuhamy of Galwangriya, Narammala	—	Kurunegala D	512	238
21	63	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	0 2 13	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	1 3 15	S 27,965	5 (4) (c)	Mukthagara Adikari Sriwar- dena Mudiyanse- lage Dona Neeliya Sunethra Weerasekera of Dankotuwa in Colombo District	—	Kurunegala D	512	225
26	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	6 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	2 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 22nd day of June, 1954.

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of
Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,171 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 8,769 of July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Gamatanturigama in the Magul Medagandahaye Korale East of the Wannu Hatpattu of the Kurunegala District, in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12, 13, 14, 15 and 16 in village plan No. 3,150 (vide Settlement Notice No. 2,373).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Nineteenth day of March, 1954.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
1	17	0 3 2	S 27,468	5 (4) (c)	Dissanayake Mudiyanse- Kavuralage Ran Menika of Udagrille	—	Kurunegala E	237	269
1	18	0 1 3	S 27,470	5 (4) (c)	Nawinne Mudiyanse- churalage Punchibanda of Dodangollegama	—	Kurunegala E	237	270
1	19	8 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
1	20	0 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
1	21	8 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 3 30	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	19 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
6	22	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub-divisional Lot No	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No.
6	23	A R P. 0 2 2	S 27,472	5 (4) (c)	(1) Ranhamige Kiri Mudiyanse alias Wannamayaka Mudiyanse-lage Ranhamig Kiri Mudiyanse, (2) Wannamayaka Mudiyanse-lage Ranhamige Mutubanda, and (3) Wannamayaka Mudiyanse-lage Ranhamige Sittamma, all of Dodangollegama	Settled in undivided shares of one-third each	Kurunegala E 237	271	
6	24	0 2 2	S 27,475	5 (1) (c)	(1) Wannamayaka Mudiyanse-lage Puchuralage Dingiri Banda of Dodangollegama, (2) Semasinghe Navaratna Mudiyanse-lage Mudiyansege Tikiriranda of Hidogama and (3) Banda Hitapu Arachige Ran Menika of Likolapitiya	Settled in undivided shares of one-third each	Kurunegala E 237	272	
6	25	1 0 2	S 27,480	5 (4) (c)	Wannamayaka Mudiyanse-lage Puchubanda Vel Vidano of Dodangollegama	—	Kurunegala E 237	273	
6	26	2 2 34	—	5 (1)	The Crown	—	—	—	
6	27	1 1 1	—	5 (1)	The Crown	—	—	—	
6	28	1 0 0	—	5 (1)	The Crown	—	—	—	
6	29	1 1 12	—	5 (1)	The Crown	—	—	—	
6	30	1 0 17	S 27,483	5 (4) (c)	Atapattu Mudiyanse-lage Ranhamige Kiribanda of Hidogama	—	Kurunegala E 237	274	
6	31	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	
6	32	0 3 9	—	5 (1)	The Crown	—	—	—	
6	33	4 2 20	—	5 (1)	The Crown	—	—	—	
6	34	57 1 39	—	5 (1)	The Crown	—	—	—	
7	—	1 2 39	—	5 (1)	The Crown	—	—	—	
8	—	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	
9	—	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	
11	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	
12	—	0 3 0	S 27,476	5 (4) (c)	Atapattu Mudiyanse-lage Ranhamige Wannhamy of Hidogama	—	Kurunegala E 237	275	
13	—	0 2 28	—	5 (1)	The Crown	—	—	—	
14	—	0 3 8	S 27,486	5 (4) (c)	On the persons mentioned in Note (1) below	—	Kurunegala E 237	276	
<p>Note (1).—(1) Atapattu Mudiyanse-lage Dingiribandage Heratbanda of Mahakurinda, (2) Atapattu Mudiyanse-lage Dingiribandage Mutu Menika of Wasiwewa, and (3) Mudiyanse Arachchige Pemawathie of Mahakurinda.</p> <p>Note (2).—Settled in undivided shares of one-third each.</p>									
15	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	
16	35	0 0 24	S 27,488	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	—	Kurunegala E 237	276	
16	36	0 1 32	—	5 (1)	The Crown	—	—	—	
16	37	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	
16	38	0 1 27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
16	39	0 3 12	S 27,487	5 (4) (c)	(1) Mannaperuma Mudiyanse-lage Mudalihamige Heratbanda, and (2) Mannaperuma Mudiyanse-lage Mudalihamige Puchibanda, both of Hidogama	Settled in undivided shares of one-half each	Kurunegala E 237	277	
16	40	0 2 0	S 27,479	5 (4) (c)	(1) Mannaperuma Mudiyanse-lage Kiribandage Appuhamy of Udagirilla, and (2) Mannaperuma Mudiyanse-lage Kiribandage Tikiriranda of Hidogama	Settled in undivided shares of three-fourths to (1) and one-fourth to (2)	Kurunegala E 237	278	
16	41	0 2 26	S 27,478	5 (4) (c)	Mannaperuma Mudiyanse-lage Wannhamige Kiribanda of Udagirilla	—	Kurunegala E 237	279	
16	42	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	
16	43	0 2 12	S 27,473	5 (4) (c)	Disanayaka Mudiyanse-lage Appuhamy Hitapuarachchi of Hidogama	—	Kurunegala E 237	280	
16	44	0 3 33	S 27,474	5 (4) (c)	(1) Disanayaka Mudiyanse-lage Appuhamy Hitapuarachchilage Suddahamy Disanayake, (2) Disanayaka Mudiyanse-lage Appuhamy Hitapuarachchilage Mudiyanse, and (3) Disanayaka Mudiyanse-lage Appuhamy Hitapuarachchilage Kapurubanda, all of Hidogama	Settled in undivided shares of one-third each	Kurunegala E 237	281	
16	45	0 3 1	S 27,477	5 (4) (c)	(1) Atapattu Mudiyanse-lage Menikralage Kiribanda, (2) Atapattu Mudiyanse-lage Menikralage Puchi Menika, (3) Atapattu Mudiyanse-lage Puchuralage Somawathie, all of Hidogama, and (4) Herat Mudiyanse-lage Herathamy Vidanage Ranmenika of Diya-gama	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E 237	282	
16	46	1 3 23	—	5 (1)	The Crown	—	—	—	

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No
		A R. P.							
16 .	47 .	0 1 20	S 27,482.	5 (4) (c)	(1) Koralalage Tennakoon Banda, (2) Disanayaka Mudiyanselage Kiribandage Dingiri Banda, (3) Disanayaka Mudiyanselage Kiribandage Tikiribanda, (4) Disanayaka Mudiyanselage Kiribandage Heratbanda, all of Dodangollegama, (5) Disanayaka Mudiyanselage Kiribandage Mutumenika of Miwellewa, (6) Disanayaka Navaratna Mudiyanselage Mudalihamige Ukku Amma of Nawana, (7) Disanayaka Navaratna Mudiyanselage Mudalihamige Mutumenika of Dodangollegama, (8) Disanayaka Navaratna Mudiyanselage Mudalihamige Kuma of Kuduweriya, (9) Disanayaka Navaratna Mudiyanselage Mudalihamige Appuhamy Vidane, (10) Disanayaka Navaratna Mudiyanselage Mudalihamige Herat Banda, (11) Disanayaka Navaratna Mudiyanselage Mudalihamige Wannhamy, all of Nawana, (12) Disanayaka Navaratna Mudiyanselage Mudalihamige Ranbanda of Timbriyawa, (13) Kavuralage Appuhamy of Dodangollegama, (14) Kavuralage PUNCHBANDA of Nikaweratiya, (15) Kavuralage Ranmenika of Malabendiyawa, (16) Mudiyanselage Heratbanda of Dodangollegama, and (17) Mudiyanselage Dingiramma of Dodangollegama.	Settled in undivided shares of one-fourth to (1), one-sixteenth each to (2), (3), (4), (5), (13), (14) and (15), one upon twenty-eight each to (6), (7), (8), (9), (10), (11) and (12), and one upon thirty-two each to (16) and (17)	Kurunegala E	237	283
16 ..	48 ..	2 2 36	S 27,469..	5 (4) (c)	(1) Wasala Mudiyanselage Wannhamige Mudiyanselage, (2) Wasala Mudiyanselage Wannhamige Tikiribanda, and (3) Wasala Mudiyanselage Wannhamige PUNCHIRALA, all of Mahagrulla	Settled in undivided shares of one-third each	Kurunegala E	237..	284
16 .	49 .	0 3 21	—	5 (1)	The Crown	—	—	—	—
16 ..	50 .	1 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
16 ..	51 .	0 3 2	S 27,471	5 (4) (c)	(1) Nawinne Mudiyanselage PUNCHIRALAGE PUNCHUMENIKA, (2) Nawinne Mudiyanselage PUNCHIRALAGE RANMENIKA, both of Dodangollegama and (3) Nawinne Mudiyanselage PUNCHIRALAGE UKKUHAMY of Malabendiyawa	Settled in undivided shares of one-third each	Kurunegala E	237 .	285
16	52 ..	1 2 14..	S 27,481..	5 (4) (c)	Wannayaka Mudiyanselage PUNCHBANDA Vel Vidane of Dodangollegama	—	Kurunegala E	237	286
16 ..	53 ..	0 1 23..	S 27,464.	5 (4) (c)	(1) Mannaperuma Mudiyanselage PUNCHI MENIKA of Hulawa, (2) Mannaperuma Mudiyanselage MEMIKHAMY of Malpano, (3) Mannaperuma Mudiyanselage KRISTANA of Balagalla, (4) Mannaperuma Mudiyanselage RANMENIKA of Mahakrinda, (5) Mannaperuma Mudiyanselage Heratbanda, and (6) Mannaperuma Mudiyanselage PUNCHBANDA, both of Hido-gama	Settled in undivided shares of one-sixth each	Kurunegala E	237	287
16 ..	54 ..	0 3 16.	S 27,465.	5 (4) (c)	(1) Mannaperuma Mudiyanselage Mudalihamige Heratbanda, and (2) Mannaperuma Mudiyanselage Mudalihamige PUNCHBANDA, both of Hido-gama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	237..	288
16 ..	55 ..	0 3 39..	—	5 (1)	The Crown	—	—	—	—
16 .	56 ..	0 2 17..	—	5 (1)	The Crown	—	—	—	—
16	57 ..	22 3 0..	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 28th day of April, 1954.

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the
Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,172 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette*, No. 8,769 of July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the Village of Karihattikulama in the Magul Medagandahaye Korale East of the Wannu Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 25, 27, 28, 29, 30, 31, 32, 34, 35, 36, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 49, 51, 52, 53, 54 and 56 in village plan No. 3,069 (Vide Settlement Notice No. 2,350):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this fourth day of March, 1954.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	40 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
3	57	7 3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
3	58	1 3 17	—	5 (1)	The Crown	—	—	—	—
3	59	0 2 3	S 26,654	5 (4) (c)	Mudiyansege Appuhamy of Dehennegama	—	Kurunegala E	236	104
3	60	0 3 29	—	5 (1)	The Crown	—	—	—	—
3	61	0 3 26	S 26,655	5 (4) (c)	Mudalhamge Appuhamy of Karihattikulama	—	Kurunegala E	236	105
3	62	0 1 1	S 26,684	5 (4) (c)	Appuralage Herathamy of Karihattikulama	—	Kurunegala E	236	106
3	63	0 1 23	S 26,656	5 (4) (c)	Punchralage Kurumenika of Kobeigane	—	Kurunegala E	236	107
3	64	0 1 2	S 26,657	5 (4) (c)	Ranhamge Menikhamy of Kobeigane	—	Kurunegala E	236	108
3	65	0 1 20	S 26,658	5 (4) (c)	Ausadahamige Ukkumenika of Karihattikulama	—	Kurunegala E	236	109
3	66	1 2 24	S 26,659	5 (4) (c)	(1) Mudalhamy Hitapuvadanage Tikirhamy, (2) Mudalhamy Hitapuvadanage Appuhamy, (3) Mudalhamy Hitapuvadanage Tikiri Banda, (4) Mudalhamy Hitapuvadanage Menikhamy, and (5) Mudalhamy Hitapuvadanage Ranhamy, all of Gallegoda	Settled in undivided shares of one-fifth each	Kurunegala E	236	110
3	67	0 3 23	S 26,660	5 (4) (c)	Herathamige Kapuruhamy of Karihattikulama	—	Kurunegala E	236	111
3	68	0 1 3	S 26,661	5 (4) (c)	Bandage Appuhamy of Karihattikulama	—	Kurunegala E	236	112
3	69	0 3 17	—	5 (1)	The Crown	—	—	—	—
3	70	5 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 1 32	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	1 2 19	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	1 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	22 3 29	—	5 (1)	The Crown	—	—	—	—
15	71	0 1 7	S 26,662	5 (4) (c)	Kapuruhamige Herathamy of Karihattikulama	—	Kurunegala E	236	113
15	72	0 0 28	S 26,663	5 (4) (c)	Dingirbandage Machchamma of Dehennegama	—	Kurunegala E	236	114
15	73	0 0 8	S 26,664	5 (4) (c)	Kapuruhamige Kiribanda of Hammillewa in Demala Hatpattu	—	Kurunegala E	236	115
16	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
17	74	0 0 36	S 26,662	5 (4) (c)	Kapuruhamige Herathamy of Karihattikulama	—	Kurunegala E	236	113
17	75	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
17	76	0 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
17	77	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
17	78	0 0 22	S 26,665	5 (4) (c)	Ausadahamige Tikirhamy of Karihattikulama	—	Kurunegala E	236	116
17	79	0 0 24	S 26,666	5 (4) (c)	Sirimalhamige Kiribandetana of Alutgama	—	Kurunegala E	236	117
17	80	0 0 16	S 26,663	5 (4) (c)	Dingirbandage Machchamma of Dehennegama	—	Kurunegala E	236	114
17	81	0 0 37	S 26,664	5 (4) (c)	Kapuruhamige Kiribanda of Hammillewa in Demala Hatpattu	—	Kurunegala E	236	115
17	82	0 2 0	S 26,667	5 (4) (c)	(1) Sirimalhamige Menikhamy, (2) Sirimalhamige Mudiyanse and (3) Sirimalhamige Appuhamy, all of Karihattikulama	Settled in undivided shares of one-third each	Kurunegala E	236	118
17	83	0 3 3	S 26,668	5 (4) (c)	(1) Ausadahamige Tikirhamy, (2) Ausadahamige Banda, (3) Ausadahamige Kaluhamy, (4) Ausadahamige Ukkumenika, and (5) Ausadahamige Rammenika, all of Karihattikulama	Settled in undivided shares of one-fifth each, subject to the life interest of Ranhamige Kuma of Karihattikulama	Kurunegala E	236	119
17	84	3 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
18	—	0 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 15	S 26,679	5 (4) (c)	Badderalage Banda of Karihattikulama	—	Kurunegala E 236	120	120
25	—	0 0 28	S 26,687	5 (4) (c)	Herathamige Mudiyanse of Karihattikulama	—	Kurunegala E 236	121	121
27	112	0 2 16	S 26,679	5 (4) (c)	Badderalage Banda of Karihattikulama	—	Kurunegala E 236	120	120
27	113	1 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
27	114	3 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
27	115	0 2 3	S 26,680	5 (4) (c)	Herathamige Mutumenka of Kottukachohiya	—	Kurunegala E 236	122	122
27	116	0 1 26	S 26,681	5 (4) (c)	Herathamige Banda of Hammillewa	—	Kurunegala E 236	123	123
27	117	0 1 21	S 26,681	5 (4) (c)	Herathamige Banda of Hammillewa	—	Kurunegala E 236	123	123
27	118	0 2 21	S 26,687	5 (4) (c)	Herathamige Mudiyanse of Karihattikulama	—	Kurunegala E 236	121	121
27	119	0 1 18	S 26,682	5 (4) (c)	Ranhamige Vannihamy of Karihattikulama	—	Kurunegala E 236	124	124
27	120	0 1 3	S 26,683	5 (4) (c)	Appuralage Herathamige of Karihattikulama	—	Kurunegala E 236	125	125
27	121	0 0 33	S 26,685	5 (4) (c)	Karihattikulame Mudalhamige Kombihamy of Gallegoda	—	Kurunegala E 236	126	126
27	122	0 1 13	S 26,686	5 (4) (c)	Mudalhamige Dingirimenika of Dehennegama	—	Kurunegala E 236	127	127
27	123	10 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
28	124	0 0 38	S 26,682	5 (4) (c)	Ranhamige Vannihamy of Karihattikulama	—	Kurunegala E 236	124	124
28	125	0 0 18	S 26,683	5 (4) (c)	Appuralage Herathamige of Karihattikulama	—	Kurunegala E 236	125	125
29	—	3 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
30	85	0 2 5	S 26,669	5 (4) (c)	Gallegoda Appuhamige Dingiribanda of Gallegoda	—	Kurunegala E 236	128	128
30	86	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
30	87	12 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
31	88	1 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
31	89	1 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
31	90	2 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
31	91	0 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
31	92	1 2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
31	93	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
31	94	4 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
31	95	8 3 33	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	3 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
39	96	0 1 32	S 26,670	5 (4) (c)	Kirbandage Herathamige of Karihattikulama	—	Kurunegala E 236	129	129
39	97	0 2 15	S 26,671	5 (4) (c)	(1) Mudalhamige Menkhamy, (2) Mudalhamige Ranetana, (3) Kirhamige Ranmenika, (4) Kirhamige Dingirimenika, and (5) Kirhamige Mudalhamy, all of Pettugama	Settled in undivided shares of one-third each to (1) and (2) and one-ninth each to (3), (4) and (5)	Kurunegala E 236	130	130
39	98	1 0 4	S 26,672	5 (4) (c)	Ranhamige Mudalhamy of Karihattikulama	—	Kurunegala E 236	131	131
39	99	0 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
39	100	0 2 3	S 26,673	5 (4) (c)	(1) Appuhamige Tikuri Banda, and (2) Appuhamige Herat Mudiyanse, both of Dehennegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E 236	132	132
39	101	0 1 4	S 26,674	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kirhamy Vidanage Ranmenika of Dehennegama	—	Kurunegala E 236	133	133
39	102	2 3 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
39	103	0 1 36	S 26,675	5 (4) (c)	Adkarimudiyansele Appuhamige Mudalhamy of Mahamitawa	—	Kurunegala E 236	134	134
39	104	4 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
39	105	5 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
39	106	4 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	1 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	8 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	24 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	3 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	0 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	5 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	1 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
49	107	2 0 10	S 26,676	5 (4) (c)	(1) Heratmudiyansele Malhamy Hitapuvidanage Appuhamy Hitapu Korala, (2) Heratmudiyansele Malhamy Hitapuvidanage Mudiyanse, and (3) Heratmudiyansele Malhamy Hitapuvidanage Dingiribanda, all of Hilogama	Settled in undivided shares of one-third each	Kurunegala E 236	135	135
49	108	1 1 18	S 26,677	5 (4) (c)	(1) Kirbandage Ran Menika, and (2) Kirbandage Wannihamy, both of Mahamitawa	Settled in undivided shares of one-half each	Kurunegala E 236	136	136

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R	P							
49	109	0	2	3	S 26,678	5 (4) (c)	(1) Adikarimudiyanselage Din-gurbanda Vel Vidane, (2) Wasalamudiyanselage Ranhamige Mudiyanselage, and (3) Adikarimudiyanselage Ranhamige Ranbanda, all of Mahamitawa	Settled in undivided shares of one-third each	Kurunegala E	236.	137
49	110	0	0	27	—	5 (1)	The Crown	—	—	—	—
49	111	2	3	26	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	0	1	9	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	10	1	22	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	0	0	17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
56	—	0	1	39	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 5th day of April, 1954

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the Ministry
of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,173 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 8,769 of July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kumbukwewa in the Magul Medagandahaye Korale East of the Wannu Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 20, 22, 23, 24, 26, 27, 28, 30, 31, 32, 33, 34, 35, 37, 38, 43, 44, 46, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 67, 68 and 69 in village plan No. 3,058 (vide Settlement Notice No. 2,361).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this First day of April, 1954.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R	P							
1	—	0	0	9	—	5 (1)	The Crown	—	—	—	—
2	70	1	0	1	S 28,018	5 (4) (c)	Pulhrihenayalage Menikage Poola of Kumbukwewa	—	Kurunegala E	238.	200
2	71	0	1	2	S 28,019	5 (4) (c)	(1) Pulhrihenayalage Dingiri-yage Ukku of Siyambalewa and (2) Pulhrihenayalage Dingiri-yage Meniki of Kumbukwewa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	238	201
2	72	0	3	3	S 28,020	5 (4) (c)	On the persons mentioned in note (1) below	Vide note (2) below	Kurunegala E	238.	202
Note (1)—(1) Pulhrihenayalage Baiyage Punchi, (2) Pulhrihenayalage Baiyage Appuwa, and (3) Pulhrihenayalage Baiyage Pulhriya, all of Kumbukwewa.											
Note (2)—Settled in undivided shares of one-third each.											
2	73	1	2	3	S 28,022	5 (4) (c)	Pulhrihenayalage Punchage Kiriya of Kumbukwewa	—	Kurunegala E	238.	203
2	74	2	0	2	S 28,023	5 (4) (c)	Pulhrihenayalage Punchage Appuwa of Kumbukwewa	—	Kurunegala E	238.	204
2	75	1	0	1	—	5 (1)	The Crown	—	—	—	—
2	76	0	0	28	—	5 (1)	The Crown	—	—	—	—
2	77	9	0	20	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0	1	33	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	4	2	12	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0	2	34	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0	3	30	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	4	2	17	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	1	1	35	—	5 (1)	The Crown	—	—	—	—
9	78	1	3	30	S 28,024	5 (4) (c)	(1) Pulhrihenayalage Kotuwage Kiriya, (2) Pulhrihenayalage Kotuwage Punchi, (3) Pulhrihenayalage Kotuwage Appuwa, (4) Pulhrihenayalage Singappulyage Kira, (5) Pulhrihenayalage Singappulyage Samara, and (6) Pulhrihenayalage Singappulyage Kawwa, all of Kumbukwewa	Settled in undivided shares of one-twelfth each to (1), (2) and (3), and one-fourth each to (4), (5), and (6)	Kurunegala E	238	205
9	79	0	1	2	S 28,025	5 (4) (c)	Pulhrihenayalage Singappulyage Kira of Kumbukwewa	—	Kurunegala E	238.	206
9	80	0	1	1	S 28,027	5 (4) (c)	Pulhrihenayalage Kotuwage Kiriya of Kumbukwewa	—	Kurunegala E	238	207
9	81	0	1	0	S 28,028	5 (4) (c)	Pulhrihenayalage Singappulyage Samara of Kumbukwewa	—	Kurunegala E	238.	205

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
9	82	0	1	0	S 28,030	5 (4) (c)	Pulhrihenayalage Singappuliyage Kawwa of Kumbukwewa	—	Kurunegala E	238 209	
9	83	6	3	33	—	5 (1)	The Crown	—	—	—	
9	84	0	1	0	S 28,032	5 (4) (c)	(1) Pulhrihenayalage Ukkuwage Menki of Hudaliyawa and (2) Navaratna Pulhrihenayalage Ipiyage Rankiri of Dodangollegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	238 210	
9	85	0	2	2	S 28,053	5 (4) (c)	Pulhrihenayalage Kirage Dimguriya of Elagammillewa	—	Kurunegala E	238 211	
9	86	0	1	22	S 28,054	5 (4) (c)	Pulhrihenayalage Kiriyage Samara of Kumbukwewa	—	Kurunegala E	238 212	
9	87	0	3	22	S 28,055	5 (4) (c)	Pulhrihenayalage Kiriyage Singappuliya of Kumbukwewa	—	Kurunegala E	238 213	
9	88	6	0	24	—	5 (1)	The Crown	—	—	—	
10	—	0	2	6	—	5 (1)	The Crown	—	—	—	
11	89	2	0	16	S 28,056	5 (4) (c)	On the persons mentioned in Vide note (4) below	note (3) below	Kurunegala E	238 214	
<p>Note (3)—(1) Pulhrihenayalage Kiriyage Menka, (2) Pulhrihenayalage Kiriyage Kira, and (3) Pulhrihenayalage Kiriyage Ukku, all of Kumbukwewa.</p> <p>Note (4)—Settled in undivided shares of one-third each.</p>											
11	90	1	0	4	S 28,058	5 (4) (c)	Pulhrihenayalage Kiribayage Kira of Hilogama	—	Kurunegala E	238 215	
11	91	0	2	2	S 28,059	5 (4) (c)	(1) Pulhrihenayalage Baiyage Badi, (2) Pulhrihenayalage Baiyage Poola, (3) Navaratnahenayalage Kudahenayage Pina, all of Hudaliyawa, and (4) Pulhrihenayalage Baiyage Kir of Nugannoruwa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	238 216	
11	92	0	2	3	S 28,060	5 (4) (c)	Navaratnahenayalage Kirage Tikira of Hudaliyawa	—	Kurunegala E	238 217	
11	93	1	1	5	S 28,061	5 (4) (c)	Pulhrihenayalage Lapayage Kira of Kumbukwewa	—	Kurunegala E	238 218	
11	94	1	2	2	S 28,015	5 (4) (c)	Pulhrihenayalage Tattayage Sella of Kumbukwewa	—	Kurunegala E	238 219	
11	95	0	0	31	S 28,062	5 (4) (c)	Pulhrihenayalage Puncha Vidanehenayage Kiriya of Hudaliyawa	—	Kurunegala E	238 220	
11	96	0	1	16	—	5 (1)	The Crown	—	—	—	
11	97	0	1	37	S 28,063	5 (4) (c)	Pulhrihenayalage Kiriyage Samara of Kumbukwewa	—	Kurunegala E	238 221	
11	98	1	2	8	S 28,064	5 (4) (c)	Pulhrihenayalage Puhngage Badi of Kumbukwewa	—	Kurunegala E	238 222	
11	99	0	2	1	S 28,065	5 (4) (c)	Pulhrihenayalage Monika Henayage Romi of Hudaliyawa	—	Kurunegala E	238 223	
11	100	0	0	17	S 28,066	5 (4) (c)	Pulhrihenayalage Tikirahenayage Pina Vidane Henaya of Sankadayagama	—	Kurunegala E	238 224	
11	101	3	2	0	S 28,067	5 (4) (c)	(1) Pulhrihenayalage Sellage Punni, (2) Pulhrihenayalage Sellage Rankiri and (3) Pulhrihenayalage Sellage Samara, all of Hudaliyawa	Settled in undivided shares of one-third each	Kurunegala E	238 225	
11	102	1	1	37	S 28,068	5 (4) (c)	(1) Pulhrihenayalage Kirage Puncha and (2) Pulhrihenayalage Kirage Pini, both of Kumbukwewa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	238 226	
11	103	1	2	37	S 28,029	5 (4) (c)	Pulhrihenayalage Singappuliyage Samara of Kumbukwewa	—	Kurunegala E	238 227	
11	104	1	1	38	S 28,069	5 (4) (c)	Pulhrihenayalage Gamayage Mantiriya of Kumbukwewa	—	Kurunegala E	238 228	
11	105	2	0	16	—	5 (1)	The Crown	—	—	—	
12	—	7	2	18	—	5 (1)	The Crown	—	—	—	
13	106	1	2	4	S 28,031	5 (4) (c)	Pulhrihenayalage Singappuliyage Kawwa of Kumbukwewa	—	Kurunegala E	238 229	
13	107	1	3	36	S 28,071	5 (4) (c)	Pulhrihenayalage Badahenayale Kiriya of Ihala Hamillewa	—	Kurunegala E	238 230	
13	108	1	0	2	S 28,080	5 (4) (c)	(1) Pulhrihenayalage Kotuwage Kiriya and (2) Pulhrihenayalage Kotuwage Appuwa, both of Kumbukwewa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	238 231	
13	109	0	3	37	S 28,081	5 (4) (c)	(1) Pulhrihenayalage Sellage Podiya, (2) Pulhrihenayalage Sellage Rana, and (3) Pulhrihenayalage Sellage Pini, all of Kumbukwewa	Settled in undivided shares of one-third each	Kurunegala E	238 232	
13	110	1	0	0	S 28,026	5 (4) (c)	Pulhrihenayalage Singappuliyage Kira of Kumbukwewa	—	Kurunegala E	238 233	
13	111	8	1	18	—	5 (1)	The Crown	—	—	—	
13	112	3	1	36	S 28,082	5 (4) (c)	Pulhrihenayalage Ranage Samara of Hudaliyawa	—	Kurunegala E	238 234	
13	113	2	0	1	S 28,083	5 (4) (c)	Pulhrihenayalage Kawwa Vidanehenayage Singa of Kumbukwewa	—	Kurunegala E	238 235	
13	114	0	3	39	S 28,084	5 (4) (c)	Pulhrihenayalage Sottage Badi of Hulawa	—	Kurunegala E	238 236	

Lot No.	Sub-divisional Lot No.	Extent		No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R.							
13	115	1	2	2	S 28,085	5 (4) (c)	(1) Pulhrihenayalage Tattayage Kirya of Sankadayagama, and (2) Pulhrihenayalage Tattaya Henayage Puna of Kumbukwewa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	238.. 237
13	116	1	0	8..	—	5 (1)	The Crown	—	—	—
13	117	3	1	1	—	5 (1)	The Crown	—	—	—
13	118	1	2	1	S 28,086	5 (4) (c)	Pulhrihenayalage Tattaya Henayage Pafaya Vidane of Hudalyawa	—	Kurunegala E	238 238
13	119	0	1	6	—	5 (1)	The Crown	—	—	—
13	120	0	1	0	S 28,087	5 (4) (c)	Pulhrihenayalage Kiru Baiyage Kira of Hudalyawa	—	Kurunegala E	238 239
13	121	0	1	20	S 28,088	5 (4) (c)	(1) Lensuwalegedata Appuwage Mallu of Ullapola, and (2) Navaratnahenayalage Appuwahenayage Kira of Sankadayagama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	238 240
13	122	0	2	0	S 28,089	5 (4) (c)	Pulhrihenayalage Appuwage Kirya of Kumbukwewa	—	Kurunegala E	238.. 241
13	123	3	0	2	S 28,090	5 (4) (c)	(1) Pulhrihenayalage Gama-yage Menika, (2) Pulhrihenayalage Menikage Kawwa, (3) Pulhrihenayalage Menikage Ram, (4) Pulhrihenayalage Menikage Pancha, and (5) Pulhrihenayalage Menikage Badi, all of Kumbukwewa	Settled in undivided shares of one-half to (1), and one-eighth each to (2), (3), (4), and (5)	Kurunegala E	238.. 242
13	124	0	2	0	S 28,091	5 (4) (c)	Pulhrihenayalage Kiriyage Kota of Kumbukwewa	—	Kurunegala E	238 243
13	125	1	0	2	S 28,092	5 (4) (c)	Pulhrihenayalage Tikurage Kapuri of Kumbukwewa	—	Kurunegala E	238 244
13	126	0	1	5	S 28,093	5 (4) (c)	Pulhrihenayalage Jambahenayage Kira of Hilogama	—	Kurunegala E	238 245
13	127	7	3	34..	—	5 (1)	The Crown	—	—	—
14	—	24	3	2..	—	5 (1)	The Crown	—	—	—
16	—	0	0	36..	—	5 (1)	The Crown	—	—	—
17	—	1	3	22..	—	5 (1)	The Crown	—	—	—
18	—	2	1	13	—	5 (1)	The Crown	—	—	—
20	—	1	3	33	—	5 (1)	The Crown	—	—	—
22	—	15	2	1	—	5 (1)	The Crown	—	—	—
23	—	0	1	0	—	5 (1)	The Crown	—	—	—
24	—	0	3	2	—	5 (1)	The Crown	—	—	—
26	—	0	1	24	—	5 (1)	The Crown	—	—	—
27	—	0	3	15	S 28,012	5 (4) (c)	Pulhrihenayalage Pulngage Kuda Henaya of Kumbukwewa	—	Kurunegala E	238 246
28	—	1	2	4	S 28,014	5 (4) (c)	Pulhrihenayalage Tattayage Sella of Kumbukwewa	—	Kurunegala E	238.. 247
30	128	1	0	16	S 28,094	5 (4) (c)	(1) Pulhrihenayalage Samarage Puni of Henekelagama (2) Pulhrihenayalage Samarage Puna, (3) Pulhrihenayalage Samarage Rankiri, and (4) Pulhrihenayalage Samarage Mallu, all of Kumbukwewa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	238.. 248
30	129	0	2	21	—	5 (1)	The Crown	—	—	—
31	—	28	2	10	—	5 (1)	The Crown	—	—	—
32	—	1	1	0	—	5 (1)	The Crown	—	—	—
33	—	5	3	10	—	5 (1)	The Crown	—	—	—
34	—	2	3	13	—	5 (1)	The Crown	—	—	—
35	—	0	3	16	—	5 (1)	The Crown	—	—	—
37	—	0	0	30	—	5 (1)	The Crown	—	—	—
38	—	1	2	13	—	5 (1)	The Crown	—	—	—
43	—	0	0	9	—	5 (1)	The Crown	—	—	—
44	—	1	3	20	—	5 (1)	The Crown	—	—	—
46	—	0	1	24	—	5 (1)	The Crown	—	—	—
48	—	1	3	37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
49	—	1	0	35	S 28,057	5 (4) (c)	On the persons mentioned in note (3) above	Vide note (4) above	Kurunegala E	238 249
50	—	0	0	17	—	5 (1)	The Crown	—	—	—
51	—	0	2	9	—	5 (1)	The Crown	—	—	—
52	130	0	2	1	S 28,095	5 (4) (c)	Pulhrihenayalage Battahenayage Baiya of Kumbukwewa	—	Kurunegala E	238 250
52	131	177	3	7	—	5 (1)	The Crown	—	—	—
53	—	4	3	35	—	5 (1)	The Crown	—	—	—
54	—	1	1	25	—	5 (1)	The Crown	—	—	—
55	—	48	1	22	—	5 (1)	The Crown	—	—	—
56	—	1	0	0	—	5 (1)	The Crown	—	—	—
57	—	0	0	15	S 28,016	5 (4) (c)	On the persons mentioned in note (5) below	Vide note (6) below	Kurunegala E	238 251
Notes (5)—(1) Pulhrihenayalage Elakiriyage Punya, (2) Pulhrihenayalage Elakiriyage Lensuwa, (3) Pulhrihenayalage Elakiriyage Tikira, (4) Pulhrihenayalage Elakiriyage Poala, and (5) Pulhrihenayalage Elakiriyage Kira, all of Hudalyawa										
Note (6)—Settled in undivided shares of one-fifth each										
58	—	0	0	21	—	5 (1)	The Crown	—	—	—
59	—	0	0	16	—	5 (1)	The Crown	—	—	—
60	—	0	0	14	—	5 (1)	The Crown	—	—	—
61	—	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—
62	—	0	0	22	S 28,021	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala E	238 252
63	—	1	0	1	—	5 (1)	The Crown	—	—	—
64	—	1	0	1	—	5 (1)	The Crown	—	—	—
65	132	0	2	29	—	5 (1)	The Crown	—	—	—

Lot No	Sub-divisional Lot No	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
65	133	A. B. P. 1 0 35	S 28,017	5 (4) (c)	On the persons mentioned in note (5) above	Vide note (6) above	Kurunegala E	238	253
65	134	0 3 1	S 28,096	5 (4) (c)	Pulhirhenayalage Kinyage Menka of Kumbukwewa	—	Kurunegala E	238	254
65	135	3 0 5	S 28,098	5 (4) (c)	(1) Pulhirhenayalage Kiravidanehenayage Baiya of Kumbukwewa, (2) Pulhirhenayalage Singappuliyage Rankiri of Elagammillewa, (3) Pulhirhenayalage Kiri-yage Menka, (4) Pulhirhenayalage Kiri-yage Ukku, both of Kumbukwewa, (5) Pulhirhenayalage Kiri-yage Kira of Pahalaagarauda, (6) Pulhirhenayalage Kiravidanehenayage Kawwa Vidanehenaya, (7) Pulhirhenayalage Kiravidanehenayage Kalinguwa and (8) Pulhirhenayalage Kiravidanehenayage Pina, all of Hamillakotuwa	Settled in undivided shares of one-sixth each to (1), (2), (6), (7) and (8), and one-eighteenth each to (3), (4) and (5)	Kurunegala E	238	255
65	136	0 0 22	S 28,099	5 (4) (c)	Navaratnahanayalage Poolage Tikki of Pahala Ambale	—	Kurunegala E	238	256
65	137	0 0 20	S 28,100	5 (4) (c)	Navaratnahanayalage Kawwage Singappuliyage of Galkulama in Demala Hatpattu	—	Kurunegala E	238	257
65	138	0 0 21	S 28,101	5 (4) (c)	(1) Navaratnahanayalage Kiri-yage Kapuri, and (2) Navaratnahanayalage Kawwage Pina, both of Hudaliyawa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	238	258
65	139	2 0 0	S 28,102	5 (4) (c)	(1) Pulhirhenayalage Ukkuwahenayage Rana, (2) Pulhirhenayalage Ukkuwahenayage Baiya Vidanehenaya, and (3) Pulhirhenayalage Baiyahanayage Menka, all of Nugannoruwa	Settled in undivided shares of one-half to (1), and one-fourth each to (2) and (3)	Kurunegala E	238	259
65	140	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
65	141	1 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
65	142	0 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
67	143	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
67	144	0 1 39	S 28,103	5 (4) (c)	Pulhirhenayalage Jamba Panividakarayage Kawwa Vidane Henaya of Kumbukwewa	—	Kurunegala E	238	260
67	145	0 1 38	S 28,013	5 (4) (c)	Pulhirhenayalage Pulngage Kuda Henaya of Kumbukwewa	—	Kurunegala E	238	261
67	146	1 0 2	S 28,105	5 (4) (c)	Pulhirhenayalage Pulngage Baiya of Kumbukwewa	—	Kurunegala E	238	262
67	147	1 3 39	S 28,106	5 (4) (c)	Pulhirhenayalage Kawwa Vidane Henayage Mallu of Kumbukwewa	—	Kurunegala E	238	263
67	148	0 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
67	149	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
67	150	0 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
67	151	3 0 7	S 28,107	5 (4) (c)	Pulhirhenayalage Kira Vidanehenayage Baiya of Kumbukwewa	—	Kurunegala E	238	264
67	152	2 2 0	S 28,108	5 (4) (c)	Pulhirhenayalage Kotuwahanayage Kawwa of Nugannoruwa	—	Kurunegala E	238	265
67	153	5 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
67	154	5 0 0	S 28,109	5 (4) (c)	Pulhirhenayalage Rotage Pool of Kumbukwewa	—	Kurunegala E	238	266
68	—	2 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
69	155	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
69	156	0 1 0	S 28,016	5 (4) (c)	On the persons mentioned in note (5) above	Vide note (6) above	Kurunegala E	238	261
69	157	0 2 5	S 28,110	5 (4) (c)	Pulhirhenayalage Kotuwage Punchi of Kumbukwewa	—	Kurunegala E	238	267
69	158	0 3 4	S 28,111	5 (4) (c)	Pulhirhenayalage Kawwage Pina of Hudaliyawa	—	Kurunegala E	238	268
69	159	3 2 9	S 28,104	5 (4) (c)	Pulhirhenayalage Jamba Panividakarayage Kawwa Vidane Henaya of Kumbukwewa	—	Kurunegala E	238	269
69	160	2 3 20	S 28,112	5 (4) (c)	Pulhirhenayalage Tattayage Bah of Kumbukwewa	—	Kurunegala E	238	270
69	161	0 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
69	162	0 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
69	163	1 2 6	S 28,070	5 (4) (c)	Pulhirhenayalage Gamayage Mantuiya of Kumbukwewa	—	Kurunegala E	238	271
69	164	3 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
69	165	54 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

CHARLES ABAYASEKERA,

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development,

Dated at Colombo, this 11th day of May, 1954,

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,174 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,376 of June 24, 1938, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Waduressa in the Magul Otota Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 16, 17, 18, 19, 24, 26, 27, 29, 30, 31, 32, 34, 36, 37, 39, 46, 47, 48, 49, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 68, 70, 71, 72, 74, 76, 77, 78 and 79, in block survey village plan No. 3,086 (vide Settlement Notice No. 1,811):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this eighteenth day of March, 1954.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
3	80	0 2 3	26,921	5 (4) (c)	Waduro Bandaralage Kiriharnige Dingiri Banda of Waduressa	—	Kurunegala E	236	284
3	81	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
3	82	0 3 1	26,923	5 (4) (c)	Tennekoon Mudiyansele Appuharnige Ukku Banda of Waduressa	—	Kurunegala E	236	285
3	83	2 3 29	26,924	5 (4) (c)	The Waduressa Potgul Vihare of Waduressa	—	Kurunegala E	236	286
3	84	0 3 0	26,925	5 (4) (c)	Tennekoon Mudiyansele Dingiri Banda of Waduressa	—	Kurunegala E	236	287
3	85	0 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
4	86	0 3 0	26,927	5 (4) (c)	Herat Mudiyansele Bandage Herathamby of Waduressa	—	Kurunegala E	236	288
4	87	4 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	1 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	41 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	1 2 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
10	—	1 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
11	88	1 0 6	27,058	5 (4) (c)	Pinhamillegedara Punchirralage Dingiri Banda of Waduressa	—	Kurunegala E	236	289
11	89	1 0 3	27,056	5 (4) (c)	Pinhamillegedara Punchirralage Herathamby of Waduressa	—	Kurunegala E	236	290
11	90	1 0 10	27,054	5 (4) (c)	Pinhamillegedara Punchirralage Mudiyansele of Waduressa	—	Kurunegala E	236	291
12	91	0 0 23	26,928	5 (4) (c)	Herat Mudiyansele Kaluharnige Kiri Menika of Waduressa	—	Kurunegala E	236	292
12	92	0 3 6	26,929	5 (4) (c)	Waduro Bandaralage Punchirralage Kiri Etana of Waduressa	—	Kurunegala E	236	293
12	93	0 1 23	26,930	5 (4) (c)	(1) Rasanayaka Mudiyansele Sittamma of Halambe, (2) Ilangasinghe Wasala Mudiyansele Ran Banda, (3) Ilangasinghe Wasala Mudiyansele Mekamma, both of Olupeliyawa, and (4) Rasanayaka Mudiyansele Tikiri Menika of Halambe	Settled in undivided shares of one-half to (1), and one-sixth each to (2), (3) and (4)	Kurunegala E	236	294
12	94	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
12	95	0 1 24	26,931	5 (4) (c)	(1) Wannhamillegedara Dissanayaka Mudiyansele Kiri Etana of Olupeliyawa, (2) Dissanayaka Mudiyansele Kiri Banda of Timbiriya, and (3) Dissanayaka Mudiyansele Kiri Menika of Olupeliyawa	Settled in undivided shares of one-half to (1), and one-fourth each to (2) and (3)	Kurunegala E	236	295
12	96	0 2 4	26,926	5 (4) (c)	Tennekoon Mudiyansele Dingiri Banda of Waduressa	—	Kurunegala E	236	296
12	97	0 1 18	26,932	5 (4) (c)	Tennekoon Mudiyansele Dingiri Menika of Nikawewa	—	Kurunegala E	236	297
12	98	0 1 21	26,933	5 (4) (c)	Wanninayaka Mudiyansele Sellawanniharnige Punchi Menika of Wambotuweewa	—	Kurunegala E	236	298
12	99	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
12	100	0 2 4	26,934	5 (4) (c)	Menikralagegedara Menikhamby of Waduressa	—	Kurunegala E	236	299
12	101	0 3 6	26,935	5 (4) (c)	Tennekoon Mudiyansele Gunarat Banda of Waduressa	—	Kurunegala E	236	300

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
12	102	1 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
12	103	0 3 4	26,936	5 (4) (c)	Tennakoon Mudiyansege Kuma of Waduressa	—	Kurunegala E 237	—	1
12	104	0 3 5	26,937	5 (4) (c)	(1) Semasinghe Navaratna Jayasundara Mudiyansege Kuma of Waduressa	Settled in undivided shares of one-fifth each	Kurunegala E 237	—	2
12	105	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
12	106	2 0 11	26,938	5 (4) (c)	Waduro Bandaralage Punched Dingiri Banda of Waduressa	—	Kurunegala E 237	—	3
12	107	1 2 12	26,939	5 (4) (c)	(1) Waduro Bandaralage Vidanage Mudiyansege of Duullewa, (2) Waduro Bandaralage Herathamige Kapuru Banda, and (3) Waduro Bandaralage Herathamige Tikiri Menika, both of Mahagrilla	Settled in undivided shares of one-half to (1) and one-fourth each to (2) and (3)	Kurunegala E 237	—	4
12	108	0 3 2	26,940	5 (4) (c)	Jayasundara Mudiyansege Bandirala Vidanage Appuhamy of Pahala Mawatagama	—	Kurunegala E 237	—	5
12	109	0 2 5	26,941	6 (4) (c)	Wannunayaka Mudiyansege Sellawannhamige Kiri Banda of Kivulegama	—	Kurunegala E 237	—	6
12	110	1 0 7	26,945	5 (4) (c)	Waduro Bandaralage Appuhamy of Waduressa	—	Kurunegala E 237	—	7
12	111	0 2 1	26,946	5 (4) (c)	Waduro Bandaralage Bandage Tikirhamy of Talakolawewa	—	Kurunegala E 237	—	8
12	112	1 1 25	27,063	5 (4) (c)	Semasinghe Navaratna Mudiyansege Mudalihamy Ukkhamy of Waduressa	—	Kurunegala E 237	—	9
12	113	1 1 29	27,092	5 (4) (c)	Tennakoon Mudiyansege Punched Bandage Herathamiy of Waduressa	—	Kurunegala E 237	—	10
12	114	1 1 8	26,947	5 (4) (c)	Tennakoon Mudiyansege Kiri Menika of Diyagama	—	Kurunegala E 237	—	11
12	115	1 1 25	27,174	5 (4) (c)	Tennakoon Mudiyansege Punched Banda of Waduressa	—	Kurunegala E 237	—	12
12	116	0 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
12	117	0 2 5	26,948	5 (4) (c)	Tennakoon Mudiyansege Mudiyansege Menikhamy of Waduressa	—	Kurunegala E 237	—	13
12	118	0 1 1	26,949	5 (4) (c)	Waduro Bandaralage Malhamige Appuhamy of Waduressa	—	Kurunegala E 237	—	14
12	119	0 1 22	26,950	5 (4) (c)	Wannunayaka Mudiyansege Sellawannhamige Mutu Menika of Kivulegama	—	Kurunegala E 237	—	15
12	120	0 1 22	26,951	5 (4) (c)	Wannunayaka Mudiyansege Sellawannhamige Mudiyansege of Kivulegama	—	Kurunegala E 237	—	16
12	121	0 2 3	26,952	5 (4) (c)	Wannunayaka Mudiyansege Sellawannhamige Hawadhamy of Nikaweratiya	—	Kurunegala E 237	—	17
12	122	6 2 13	—	5 (1)	The Crown	—	—	—	—
12	123	0 1 4	26,953	5 (4) (c)	Waduro Bandaralage Dingiri Bandage Ranhamy of Waduressa	—	Kurunegala E 237	—	18
12	124	0 2 3	26,954	5 (4) (c)	Waduro Bandaralage Malhamige Ran Banda of Waduressa	—	Kurunegala E 237	—	19
12	125	0 2 26	26,955	5 (4) (c)	Mudalihamy Vidanage Kaluhamy of Waduressa	—	Kurunegala E 237	—	20
12	126	0 0 31	26,956	5 (4) (c)	Herat Mudiyansege Gamaralage Herath Banda of Mahakirinda	—	Kurunegala E 237	—	21
12	127	0 2 4	26,957	5 (4) (c)	Herat Mudiyansege Gamaralage Herat Banda of Mahakirinda	—	Kurunegala E 237	—	22
12	128	0 3 4	27,103	5 (4) (c)	Pinhamilegedera Appuhamy Loku Punohirala of Waduressa	—	Kurunegala E 237	—	23
12	129	0 3 4	26,958	5 (4) (c)	(1) Navaratna Mudiyansege Ran Menika of Ihala Ambale, (2) Wannunayaka Mudiyansege Punched Banda Vidanage Kapuru Banda, (3) Wannunayaka Mudiyansege Punched Banda Vidanage Navaratna Menika, and (4) Wannunayaka Mudiyansege Punched Banda Vidanage Makama, all of Hulugalla	Settled in undivided shares of one-half to (1), and one-sixth each to (2), (3) and (4)	Kurunegala E 237	—	24

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
12	130	0 1 20..	—	5 (1)	The Crown	—	—	—	—
12	131	0 1 23..S	26,959	5 (4) (c)	(1) Wadurawa Bandaralage Sellawannihamige Kaluhamy of Hilogama, (2) Wadurawa Bandaralage Sellawannihamige Kawrala of Dullewa, (3) Wadurawa Bandaralage Sellawannihamige Ukku Banda, and (4) Wadurawa Bandaralage Sellawannihamige Kiri Banda, both of Nikaweratya	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	237..	25
12	132	0 1 23..S	26,960..	5 (4) (c)	(1) Herat Mudiyanselage Bandage Kalu Banda, (2) Herat Mudiyanselage Bandage Kiri Etana, both of Mahakirinda, and (3) Herat Mudiyanselage Bandage Menik Etana of Mahagirilla	Settled in undivided shares of one-third each	Kurunegala E	237..	26
12	133	0 1 24..S	26,961..	5 (4) (c)	Rasnayaka Mudiyanselage Mudiyanselage Kaluhamy of Pahala Mawatagama	—	Kurunegala E	237..	27
12	134	0 1 24..S	26,962..	5 (4) (c)	(1) Herat Mudiyanselage Punchirilage Wanniamy of Diyagama, and (2) Herat Mudiyanselage Punchirilage Kiri Menika of Henegedera	Settled in undivided shares of one-half each	Kurunegala E	237..	28
12	135	0 1 23..S	26,963	5 (4) (c)	Waduro Bandaralage Kirihamilagedera Appuhamige Mutu Menika of Moragolla	—	Kurunegala E	237..	29
12	136	0 3 4..S	26,964	5 (4) (c)	Herat Mudiyanselage Kirihamilagedera Kirihamige Punchi Banda of Moragolla	—	Kurunegala E	237..	30
12	137	0 1 23..S	26,965	5 (4) (c)	(1) Wanninayaka Mudiyanselage Bandage Menuhamy of Wambotuwwa, and (2) Wanninayaka Mudiyanselage Punchirilage Herathamy of Diyagama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	237..	31
12	138	0 0 32..S	26,966	5 (4) (c)	(1) Herat Mudiyanselage Appuhamige Tikiri Banda, (2) Herat Mudiyanselage Appuhamige Ranhamy, and (3) Herat Mudiyanselage Appuhamige Ran Menika, all of Mahakirinda	Settled in undivided shares of one-third each	Kurunegala E	237	32
12	139	0 3 6 S	27,099	5 (4) (c)	Wannihamilagedera Kiri Etanage Mudalihamy of Waduressa	—	Kurunegala E	237.	33
12	140	0 0 36. S	26,967	5 (4) (c)	Jayasundara Mudiyanselage Wanniamy Punchi Menika of Waduressa	—	Kurunegala E	237..	34
12	141	0 2 15..	—	5 (1)	The Crown	—	—	—	—
12	142	1 1 37..S	26,968	5 (4) (c)	Waduro Bandaralage Kawralage Kiri Etana of Waduressa	—	Kurunegala E	237	35
12	143	0 1 20 .S	26,969	5 (4) (c)	Waduro Bandaralage Kiri Bandage Bandi Etana of Hilogama	—	Kurunegala E	237..	36
12	144	0 1 23..S	26,970	5 (4) (c)	Wanninayaka Mudiyanselage Malhamige Ranhamy of Hulugalla	—	Kurunegala E	237..	37
12	145	1 1 4 S	26,971..	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Bandage Mudiyanselage of Mahagirilla	—	Kurunegala E	237	38
12	146	1 0 4..S	26,972..	5 (4) (c)	Waduro Bandaralage Pinhamige Menuhamy of Waduressa	—	Kurunegala E	237..	39
12	147	1 1 29 .S	27,069..	5 (4) (c)	Waduro Bandaralage Pinhamige Punchi Banda of Waduressa	—	Kurunegala E	237.	40
12	148	0 0 33. S	26,973..	5 (4) (c)	Waduro Bandaralage Gamaralage Menuhamy of Waduressa	—	Kurunegala E	237.	41
12	149	56 3 17..	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 14 .	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 3 15 S	27,094	5 (4) (c)	Menikralagedera Appuhamy of Waduressa	—	Kurunegala E	237..	42
17	150	0 0 9 .	—	5 (1)	The Crown	—	—	—	—
17	151	0 2 6 .S	26,974	5 (4) (c)	(1) Abeyasinghe Herat Mudiyanselage Wanniamige Dingiri Menika of Pahala Mawatagama, (2) Abeyasinghe Herat Mudiyanselage Wanniamige Punchi Banda of Galapitiyagama, and (3) Abeyasinghe Herat Mudiyanselage Wanniamige Mekamma of Pahala Mawatagama	Settled in undivided shares of one-third each	Kurunegala E	237..	43
17	152	0 2 13 .S	27,045	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyanselage Wanniamy of Waduressa	—	Kurunegala E	237..	44
18	—	0 1 2..	—	—	n	—	—	—	—
19	—	0 0 19 .	—	—	n	—	—	—	—
24	—	0 0 21 .	—	5 (1)	Settled by the Crown	—	—	—	—
26	—	1 0 33 .	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 3 37..S	26,906..	5 (4) (c)	Wadurawa Bandaralage Pinhamilagedera Punchirilage of Waduressa	—	Kurunegala E	237..	45

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. F.									
29	—	0 2 5	S 26,908.	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamige Ukku Banda of Waduressa	—	Kurunegala E	237	46
30	—	0 2 26	S 26,910.	5 (4)(c)	On the persons mentioned in Vide Note (2) below	Note (1) below	Kurunegala E	237	47
Note (1).—(1) Waduro Bandaralage Appuhamige Tikri Banda of Waduressa, (2) Waduro Bandaralage Appuhamige Ran Menika of Mawatagama, and (3) Waduro Bandaralage Appuhamige Ukku Menika of Waduressa									
Note (2).—Settled in undivided shares of one-third each									
31	—	0 0 29	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	153	0 3 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	154	0 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
32	155	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
32	156	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 3 30	S 26,912.	5 (4) (c)	Tennakoon Mudiyansele Mudiyansege Dingiri Banda of Waduressa	—	Kurunegala E	237	48
46	—	3 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	0 0 25	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
49	157	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
49	158	1 3 3	S 27,050.	5 (4) (c)	Tennakoon Mudiyansele Appuhamige Mudiyansege of Waduressa	—	Kurunegala E	237	49
51	—	1 0 29	S 26,913.	5 (4) (c)	Tennakoon Mudiyansele Ukku Bandage Herath Banda of Waduressa	—	Kurunegala E	237	50
52	—	0 1 2	S 26,913.	5 (4) (c)	Tennakoon Mudiyansele Ukku Bandage Herath Banda of Waduressa	—	Kurunegala E	237	50
53	—	0 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	3 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
55	159	32 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
55	160	2 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
55	161	1 0 5	S 27,046.	5 (4) (c)	Wannamayaka Mudiyansele Bandi Etanage Tikrihamy of Mahagrilla	—	Kurunegala E	237	51
55	162	0 1 25	S 27,078	5 (4) (c)	Wannamayaka Mudiyansele Kalu Bandage Ran Menika of Waduressa	—	Kurunegala E	237	52
55	163	1 3 11	S 27,086.	5 (4) (c)	Waduro Bandaralage Appuhamige Menikhamy of Waduressa	—	Kurunegala E	237	53
55	164	1 2 6	S 26,922	5 (4) (c)	Waduro Bandaralage Kirihamige Dingiri Banda of Waduressa	—	Kurunegala E	237	54
55	165	0 3 6	S 27,047.	5 (4) (c)	Waduressa Waduro Bandaralage Badderalla Hitapu Vidanage Ran Menika of Konwewa	—	Kurunegala E	237	55
55	166	0 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
55	167	0 1 21	S 27,048.	5 (4) (c)	Waduro Bandaralage Appurallage Malhamy of Tumbulla	—	Kurunegala E	237	56
55	168	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
55	169	0 1 2	S 26,911.	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (2) above	Note (1) above	Kurunegala E	237	57
55	170	0 1 1	S 27,108.	5 (4) (c)	Waduro Bandaralage Kapuruhamy Arachchilage Mudiyansege of Waduressa	—	Kurunegala E	237	58
55	171	0 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
55	172	0 1 3	S 27,049.	5 (4) (c)	Tennakoon Mudiyansele Appuhamige Mudiyansege of Waduressa	—	Kurunegala E	237	59
55	173	0 3 7	S 27,051.	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (4) below	Note (3) below	Kurunegala E	237	60
Note (3).—(1) Tennakoon Mudiyansele Mudiyansege Ukku Amma of Galkadawala, (2) Tennakoon Mudiyansele Mudiyansege Kapuru Banda, and (3) Tennakoon Mudiyansele Mudiyansege Kuma, both of Waduressa									
Note (4).—Settled in undivided shares of one-third each									
55	174	10 2 16	—	5 (1)	The Crown	—	—	—	—
55	175	0 1 4	S 27,053.	5 (4) (c)	Pinhamilledara Punchirallage Mudiyansege of Waduressa	—	Kurunegala E	237	61
55	176	0 1 3	S 27,055	5 (4) (c)	Pinhamilledara Punchirallage Herathamy of Waduressa	—	Kurunegala E	237	62
55	177	0 1 4	S 27,057.	5 (4) (c)	Pinhamilledara Punchirallage Dingiri Banda of Waduressa	—	Kurunegala E	237	63
55	178	0 3 0	S 27,059.	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (6) below	Note (5) below	Kurunegala E	237	64
Note (5).—(1) Waduro Bandaralage Kawralage Wannihamy, (2) Waduro Bandaralage Kawralage Dingiri Banda, and (3) Waduro Bandaralage Menikhamy, all of Waduressa									
Note (6).—Settled in undivided shares of one-third each									
55	179	0 1 0	S 27,061	5 (4) (c)	Jayasundara Mudiyansele Malhamige Tikrihamy of Waduressa	—	Kurunegala E	237	65
55	180	0 1 2	S 27,062.	5 (4) (c)	Semasanghe Navaratna Mudiyansele Mudalhamige Ukkuhamy of Waduressa	—	Kurunegala E	237	66

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
55	181	0 1 2	S 27,173	5 (4) (c)	Tennakoon Mudiyanse- laga Punchi Banda of Waduressa	—	.. Kurunegala E	237..	67
55	182	0 1 2	S 27,064	5 (4) (c)	Tennakoon Mudiyanse- laga Appuhamige Herat Banda of Waduressa	—	.. Kurunegala E	237..	68
55	183	0 3 9	S 27,066	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (8) below	Note (7) below	.. Kurunegala E	237.	69
<p>Note (7).—(1) Tennakoon Mudiyanse- laga Kawalage Menikhamy of Udagirilla, (2) Tennakoon Mudiyanse- laga Kawalage Tikiri Banda, and (3) Tennakoon Mudiyanse- laga Kawalage Punchi Banda, both of Waduressa.</p>									
<p>Note (8).—Settled in undivided shares of one-third each</p>									
55	184	0 1 4	S 27,068	5 (4) (c)	Waduro Bandaralage Pnhamige Punchi Banda of Waduressa	—	.. Kurunegala E	237..	70
55	185	0 1 3	S 27,070	5 (4) (c)	Waduro Bandaralage Bandage Appuhamy of Waduressa	—	.. Kurunegala E	237..	71
55	186	0 1 21	S 27,072	5 (4) (c)	Herat Mudiyanse- laga Punchirala of Mivellewa	—	.. Kurunegala E	237..	72
55	187	0 1 24	S 27,073	5 (4) (c)	Herat Mudiyanse- laga Kuma of Hidogama	—	.. Kurunegala E	237	73
55	188	0 1 22	S 27,074	5 (4) (c)	(1) Wanninayaka Mudiyanse- laga Ran Menika of Maha Kirinda, (2) Wanninayaka Mudiyanse- laga Punchi Menika of Gallewa, (3) Wanninayaka Mudiyanse- laga Appuhamy, (4) Wanninayaka Mudiyan- se- laga Mutu Menika, (5) Wan- ninayaka Mudiyanse- laga Herath Banda, and (6) Wan- ninayaka Mudiyanse- laga Dingiri Banda, all of Gallewa	Settled in undivided Kurunegala E shares of one- sixth each	237	74	
55	189	0 0 21	S 27,075	5 (4) (c)	Wanninayaka Mudiyanse- laga Utku Banda of Gallewa	—	.. Kurunegala E	237	75
55	190	0 3 2	S 27,080	5 (4) (c)	Waduro Bandaralage Punchi- hamige Menikhamy of Wadu- ressa	—	.. Kurunegala E	237.	76
55	191	0 3 8	S 27,088	5 (4) (c)	Tennakoon Mudiyanse- laga Appuhamige Punchihamy of Waduressa	—	.. Kurunegala E	237..	77
55	192	0 1 23	S 27,076	5 (4) (c)	Waduro Bandaralage Appu- hamige Kiri Etana of Tumbulla	—	.. Kurunegala E	237..	78
55	193	0 0 6	—	5 (1)	The Crown	—	..	—	—
55	194	0 1 5	S 27,077	5 (4) (c)	Wanninayaka Mudiyanse- laga Kalu Bandage Ran Menika of Waduressa	—	.. Kurunegala E	237..	79
55	195	0 3 19	—	5 (1)	The Crown	—	..	—	—
55	196	0 1 4	S 27,079	5 (4) (c)	Waduro Bandaralage Punchi- hamige Menikhamy of Wadu- ressa	—	.. Kurunegala E	237..	80
55	197	0 1 3	S 27,081	5 (4) (c)	Waduro Bandaralage Mudali- hamige Herat Banda of Wadu- ressa	—	.. Kurunegala E	237..	81
55	198	0 1 2	S 27,083	5 (4) (c)	Waduro Bandaralage Mudali- hamige Appuhamy of Wadu- ressa	—	.. Kurunegala E	237..	82
55	199	0 1 4	S 27,085	5 (4) (c)	Waduro Bandaralage Appu- hamige Menikhamy of Wadu- ressa	—	.. Kurunegala E	237..	83
55	199½	0 1 28	—	5 (1)	The Crown	—	..	—	—
55	200	0 1 5	S 27,087	5 (4) (c)	Tennakoon Mudiyanse- laga Appuhamige Punchihamy of Waduressa	—	.. Kurunegala E	237..	84
55	201	0 1 6	S 27,089	5 (4) (c)	Waduro Bandaralage Mudali- hamige Dingiri Menika of Waduressa	—	.. Kurunegala E	237..	85
55	202	0 1 3	S 27,091	5 (4) (c)	Tennakoon Mudiyanse- laga Punchi Bandage Herathhamy of Waduressa	—	.. Kurunegala E	237..	86
55	203	0 1 2	S 27,093	5 (4) (c)	Menikralagegedara Appuhamy of Waduressa	—	.. Kurunegala E	237..	87
55	204	0 1 3	S 27,095	5 (4) (c)	Waduro Bandaralage Appu- hamige Punchirala of Waduressa	—	.. Kurunegala E	237..	88
55	205	0 1 3	S 27,096	5 (4) (c)	Waduro Bandaralage Mudali- hamy Hitapu Arachchilage Malhamy of Waduressa	—	.. Kurunegala E	237..	89
55	206	0 1 2	S 27,098	5 (4) (c)	Wanninayakegedara Kiri Etanage Mudalhamy of Waduressa	—	.. Kurunegala E	237..	90
55	207	0 1 4	S 27,100	5 (4) (c)	Waduro Bandaralage Wan- hamige Sirimalhamy of Wadu- ressa	—	.. Kurunegala E	237..	91

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. B. F.									
55	208	0 1 5	S 27,102	5 (4) (c)	Pinhamillegedera Appuhamige Loku Panchirala of Waduressa	—	Kurunegala E	237	92
56	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	2 0 5	S 26,914	5 (4) (c)	Wanninayaka Mudiyansele Bandirala Vidanage Mudiyanse of Waduressa	—	Kurunegala E	237	93
58	209	0 1 18	S 27,104	5 (4) (c)	Waduro Bandaralage Mudaliamige Kiri Bandi Etana of Waduressa	—	Kurunegala E	237	94
58	210	1 3 39	S 27,105	5 (4) (c)	(1) Jayasundera Mudiyansele Mudiyanse Hitapu Vidanage Ran Banda of Tumbulla, (2) Jayasundera Mudiyansele Mudiyanse Hitapu Vidanage Mutu Menika of Pahala Mawatagama, (3) Jayasundera Mudiyansele Mudiyanse Hitapu Vidanage Mekamma of Digane, (4) Jayasundera Mudiyansele Mudiyanse Hitapu Vidanage Ukkuhamy, and (5) Jayasundera Mudiyansele Mudiyanse Hitapu Vidanage Puchi Banda, both of Tumbulla	Settled in undivided shares of one-fifth each	Kurunegala E	237	95
58	211	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
58	212	1 1 0	S 27,067	5 (4) (c)	On the persons mentioned in Note (7) above	Vide Note (8) above	Kurunegala E	237	96
58	213	2 3 34	S 27,060	5 (4) (c)	On the persons mentioned in Note (5) above	Vide Note (6) above	Kurunegala E	237	97
59	—	0 3 22	S 26,915	5 (4) (c)	(1) Wanninayaka Mudiyansele Dingiri Banda of Hulo-gedera, (2) Adikari Mudiyansele Mutu Menika of Mitawa, (3) Wanninayaka Mudiyansele Kapuruhamy of Hulo-galla, (4) Wanninayaka Mudiyansele Ukkuhamy of Moragolla, (5) Wanninayaka Mudiyansele Menikhamy of Hulo-galla, (6) Wanninayaka Mudiyansele Tikirhamy of Waduressa, (7) Wanninayaka Mudiyansele Dingiri Menika, and (8) Wanninayaka Mudiyansele Mutu Menika, both of Hulawa	Settled in undivided shares of one-fourth each to (1) and (2), one-tenth each to (3), 4, (5) and (6), and one-twentieth each to (7) and (8)	Kurunegala E	237	98
60	—	0 1 10	S 27,060	5 (4) (c)	On the persons mentioned in Note (5) above	Vide Note (6) above	Kurunegala E	237	97
61	214	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
61	215	0 2 1	S 27,106	5 (4) (c)	Wanninayaka Mudiyansele Panchirala Ran Menika of Waduressa	—	Kurunegala E	237	99
61	216	2 2 13	S 27,062	5 (4) (c)	On the persons mentioned in Note (3) above	Vide Note (4) above	Kurunegala E	237	100
62	—	2 1 24	S 26,916	5 (4) (c)	Wanninayaka Mudiyansele Mudiyansele Kalu Banda of Waduressa	—	Kurunegala E	237	101
63	—	0 1 37	S 26,917	5 (4) (c)	Tennakoon Mudiyansele Bandage Herathamy of Nikaweratiya	—	Kurunegala E	237	102
64	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
65	—	1 1 04	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	1 0 06	S 26,918	5 (4) (c)	Waduro Bandaralage Kapuruhamy Arachchilage Appuhamy of Waduressa	—	Kurunegala E	237	103
68	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
70	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
71	—	0 2 24	S 26,919	5 (4) (c)	Waduro Bandaralage Mudaliamige Herathamy of Waduressa	—	Kurunegala E	237	104
72	—	0 3 1	—	5 (1)	The Crown	—	—	—	—
74	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
76	238	0 2 1	S 26,906	5 (4) (c)	Wadurawa Bandaralage Pinhamillegedera Panchirala of Waduressa	—	Kurunegala E	237	45
76	239	0 2 5	S 27,080	5 (4) (c)	Waduro Bandaralage Mudaliamige Dingiri Menika of Waduressa	—	Kurunegala E	237	105
76	240	1 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
76	241	2 2 10	S 27,183	5 (4) (c)	Waduro Bandaralage Panchirala Malhamy of Waduressa	—	Kurunegala E	237	106
76	242	1 1 1	S 27,184	5 (4) (c)	Waduro Bandaralage Appuhamige Panchirala of Waduressa	—	Kurunegala E	237	107
76	243	0 1 26	S 27,185	5 (4) (c)	Waduro Bandaralage Menuhamy of Waduressa	—	Kurunegala E	237	108

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-Section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
76	244	. 0 1 23..S	27,186..	5 (4) (c)	(1) Semasinghe Wanninayaka Mudiyansele Kiri Etanage Herathamy of Galkadawala, (2) Semasinghe Wanninayaka Mudiyansele Suddahamy of Yakadapota, (3) Semasinghe Wanninayaka Mudiyansele Punchi Banda, (4) Semasinghe Wanninayaka Mudiyansele Appuhamy, (5) Semasinghe Wanninayaka Mudiyansele Punchirala, all of Galkadawala, (6) Semasinghe Wanninayaka Mudiyansele Kiri Etana of Tumbulla, (7) Semasinghe Wanninayaka Mudiyansele Ran Banda, and (8) Semasinghe Wanninayaka Mudiyansele Mekamma, both of Hidogama	Settled in undivided shares of one-sixth each to (1), (2), (3), (4) and (5), and one-eighteenth each to (6), (7) and (8)	Kurunegala E	237	109
76	245	. 0 1 23..S	27,187	5 (4) (c)	(1) Tennakoon Mudiyansele Ran Banda of Galkadawala, (2) Tennakoon Mudiyansele Punchi Menika of Nikaweratiya, and (3) Tennakoon Mudiyansele Mutu Menika of Dodangollegama	Settled in undivided shares of one-third each	Kurunegala E	237..	110
76	246	. 0 1 3..S	26,909..	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamige Ukku Banda of Waduressa	—	Kurunegala E	237..	111
76	247	. 0 2 3..S	2,082..	5 (4) (c)	Waduro Bandaralage Mudalihamige Herat Banda of Waduressa	—	Kurunegala E	237	112
76	248	. 0 2 3..S	27,084	5 (4) (c)	Waduro Bandaralage Mudalihamige Appuhamy of Waduressa	—	Kurunegala E	237	113
76	249	. 1 0 36..	—	5 (1)	The Crown	—	—	—	—
76	250	. 0 2 23..S	27,188..	5 (4) (c)	Herat Mudiyansele Kaluhamige Kiri Menika of Waduressa	—	Kurunegala E	237.	114
76	251	. 1 3 7..S	26,910	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	—	Kurunegala E	237	47
76	252	. 3 0 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
76	253	. 1 2 8 S	27,189..	5 (4) (c)	Waduro Bandaralage Kiri Bandage Vidane of Waduressa	—	Kurunegala E	237	115
76	254	. 0 2 4 .S	27,190..	5 (4) (c)	Waduro Bandaralage Vidanege Herathamy of Waduressa	—	Kurunegala E	237..	116
76	255	. 0 1 22..S	27,191	5 (4) (c)	Herat Mudiyansele Kaluhamy of Waduressa	—	Kurunegala E	237..	117
76	256	. 1 0 3 S	27,192	5 (4) (c)	Waduro Bandaralage Kirihamy Vidanege Dingiri Banda of Kivulegama	—	Kurunegala E	237..	118
76	257	. 0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
76	258	. 0 1 26 S	27,193	5 (4) (c)	(1) Waduro Bandaralage Appuhamige Punchirala of Waduressa, (2) Waduro Bandaralage Herathamy of Mahamitawa, (3) Waduro Bandaralage Ran Mekka of Halambe, (4) Waduro Bandaralage Kuma of Walpaluwa, and (5) Waduro Bandaralage Tikiri Menika of Waduressa	Settled in undivided shares of one-fifth each	Kurunegala E	237..	119
76	259	. 0 3 5 S	27,194.	5 (4) (c)	Naminne Mudiyansele Menuhamy of Nikaweratiya	—	Kurunegala E	237	120
76	260	. 0 0 22. S	27,195	5 (4) (c)	Dissanayaka Mudiyansele Appuhamige Loku Mudiyansele of Olupeliyawa	—	Kurunegala E	237	121
76	261	. 0 0 23 .S	27,196	5 (4) (c)	Dissanayaka Mudiyansele Wannihamige Ran Menika of Dodangollegama	—	Kurunegala E	237.	122
76	262	. 0 0 21..S	27,197	5 (4) (c)	Dissanayaka Mudiyansele Kiri Menika of Olupeliyawa	—	Kurunegala E	237	123
76	263	. 0 0 21. S	27,198..	5 (4) (c)	Dissanayaka Mudiyansele Mudalihamige Ukku Menika of Olupeliyawa	—	Kurunegala E	237..	124
76	264	. 0 1 22..S	27,199	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Appuhamige Menikhamy of Waduressa	—	Kurunegala E	237..	125
76	265	. 0 3 4..S	27,200	5 (4) (c)	Adikari Mudiyansele Punchi Banda of Waduressa	—	Kurunegala E	237..	126
76	266	. 0 3 4 S	27,201.	5 (4) (c)	(1) Herat Mudiyansele Mudalihamige Kirihamy of Diyagama, (2) Waduro Bandaralage Ran Menika of Mahamitawa, and (3) Waduro Bandaralage Mutu Menika of Diyagama	Settled in undivided shares of one-half to (1), and one-fourth each to (2) and (3)	Kurunegala E	237..	127
76	267	. 0 2 2..S	27,202.	5 (4) (c)	Wanninayaka Mudiyansele Sellawannihamige Ukkuhamy of Waduressa	—	Kurunegala E	237	128
76	268	. 0 1 25..S	27,203..	5 (4) (c)	Waduro Bandaralage Menuhamy of Kivulegama	—	Kurunegala E	237..	129
76	269	. 0 1 23..S	27,204..	5 (4) (c)	Waduro Bandaralage Ukkuhamy of Diyagama	—	Kurunegala E	237..	130

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
76	270	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
76	271	1 2 4	S 27,205	5 (4) (c)	Malabendiyawe Jayasundara Mudiyansele Punched Bandage Dingiri Menka of Olupeliyawa	—	Kurunegala E	237	131
76	272	1 3 11	S 27,206	5 (4) (c)	Jayasundara Mudiyansele Kaluhamige Ukkumhamy of Kandegedara	—	Kurunegala E	237	132
76	273	0 3 4	S 27,256	5 (4) (c)	Appuhamige Punched Banda alias Punched Banda Ihalagama of Ihalagama	—	Kurunegala E	237	133
76	274	1 0 3	S 27,257	5 (4) (c)	(1) Tennakoon Mudiyansele Kirihamy of Gallewa, (2) Gallewe Seelananda Thero of Kumbalangapitiya, (3) Wanninayaka Mudiyansele Baby, (4) Wanninayaka Mudiyansele Dingiri Amma, and (5) Wanninayaka Mudiyansele Menikhamy, all of Hulugalla	Settled in undivided shares of one-third each to (1) and (2), and one-ninth each to (3), (4) and (5)	Kurunegala E	237	134
76	275	0 1 26	S 27,258	5 (4) (c)	(1) Waduro Bandaralage Mudiyansele Kanhamy of Gallewa, and (2) Waduro Bandaralage Punchedhamy of Konwewa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	237	135
76	276	1 1 11	S 27,259	5 (4) (c)	Waduro Bandaralage Kirihamy Hitapu Vidanage Ukkumhamy of Hilogama	—	Kurunegala E	237	136
76	277	0 1 4	S 27,260	5 (4) (c)	Wanninayaka Mudiyansele Appuhamige Kapuru Banda of Waduressa	—	Kurunegala E	237	137
76	278	0 1 24	S 27,261	5 (4) (c)	Waduro Bandaralage Mudiyansele of Kirinda	—	Kurunegala E	237	138
76	279	0 1 24	S 27,262	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Hatanhamige Tikirihamy of Mahakirinda	—	Kurunegala E	237	139
76	280	0 1 25	S 27,263	5 (4) (c)	Waduro Bandaralage Bandage Kaluhamy of Hulugalla	—	Kurunegala E	237	140
76	281	0 3 26	S 27,071	5 (4) (c)	Waduro Bandaralage Bandage Appuhamy of Waduressa	—	Kurunegala E	237	141
76	282	0 1 24	S 27,264	5 (4) (c)	Waduro Bandaralage Mudalhamige Menikhamy of Bogolagama	—	Kurunegala E	237	142
76	283	0 3 3	S 26,920	5 (4) (c)	Waduro Bandaralage Mudalhamige Herathamy of Waduressa	—	Kurunegala E	237	143
76	284	0 3 7	S 27,265	5 (4) (c)	(1) Waduro Bandaralage Kirihamy Banda of Kelegama, (2) Waduro Bandaralage Punched Banda Ran Menka of Aralugaswewa, and (3) Waduro Bandaralage Kirihamy Menikage Dingiri Menka of Mahagrilla	Settled in undivided shares of one-third each	Kurunegala E	237	144
76	285	11 2 23	—	5 (1)	The Crown	—	—	—	—
77	—	0 0 23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
78	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
79	217	0 2 2	S 26,918	5 (4) (c)	Waduro Bandaralage Kapurhamy Arachchilage Appuhamy of Waduressa	—	Kurunegala E	237	103
79	218	1 1 7	S 27,097	5 (4) (c)	Waduro Bandaralage Mudalhamy Hitapu Arachchilage Malhamy of Waduressa	—	Kurunegala E	237	145
79	219	1 2 0	S 27,065	5 (4) (c)	Tennakoon Mudiyansele Appuhamige Herat Banda of Waduressa	—	Kurunegala E	237	146
79	220	0 2 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
79	221	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
79	222	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
79	223	1 3 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
79	224	1 0 4	S 27,107	5 (4) (c)	Waduro Bandaralage Kapurhamy Arachchilage Mudiyansele of Waduressa	—	Kurunegala E	237	147
79	225	0 1 23	S 27,175	5 (4) (c)	(1) Wanninayaka Mudiyansele Mudiyansele, (2) Wanninayaka Mudiyansele Menikhamy, and (3) Wanninayaka Mudiyansele Kapuru Banda, all of Hulugalla	Settled in undivided shares of one-third each	Kurunegala E	237	148
79	226	0 1 23	S 27,176	5 (4) (c)	(1) Tennakoon Mudiyansele Elakirihamige Menuhamy of Hilogama, (2) Tennakoon Mudiyansele Appuhamige Tikirihamy, and (3) Tennakoon Mudiyansele Appuhamige Ukkumhamy, both of Palu Timburiyawa	Settled in undivided shares of one-half to (1), and one-fourth each to (2) and (3)	Kurunegala E	237	149
79	227	0 1 21	S 27,177	5 (4) (c)	Waduro Bandaralage Bandage Punchedhamy of Hilogama	—	Kurunegala E	237	150
79	228	0 1 23	S 27,178	5 (4) (c)	Waduro Bandaralage Bandage Menikhamy of Tumbulla	—	Kurunegala E	237	151
79	229	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
79	230	A R P 1 2 1	S 27,179	5 (4) (c)	Waduro Bandaralage Bandage Heratham of Waduressa	—	Kurunegala E	237	152
79	231	0 1 2	S 27,180	5 (4) (c)	Adikari Mudiyansege Mudiyansege Menikhamy of Waduressa	—	Kurunegala E	237	153
79	232	0 2 21	S 26,907	5 (4) (c)	Wadurawa Bandaralage Pinhamillegedera Punchrala of Waduressa	—	Kurunegala E	237	154
70	283	0 1 2	S 27,181	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyansege Kiri Bandage Malhamy of Waduressa	—	Kurunegala E	237	155
79	234	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
79	235	0 1 21	S 27,182	5 (4) (c)	Wadurawa Bandaralage Pinhamillegedera Tikirhamy of Waduressa	—	Kurunegala E	237	156
79	236	1 2 3	S 27,101	5 (4) (c)	Waduro Bandaralage Wannihamige Sirmalhamy of Waduressa	—	Kurunegala E	237	157
79	237	11 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 8th day of April, 1954.

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of
Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 445 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 9,988 of June 24, 1949, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Keratale in the Mulgama Wasama of the Helanda Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 1, 2, 3, 4, 6, 7, 10, 11, 12, 13, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27½, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36 and 37 in block survey village plan No. 806 (vide Settlement Notice No. 2,468)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Eighth day of May, 1954.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	A R P 0 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	29 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	4 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
4	38	1 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
4	39	3 0 11	S 28,728	5 (4) (c)	(1) Ehelagahaarawe Berakarage Punohi Gura, (2) Ehelagahaarawe Berakarage Pabila and (3) Ehelagahaarawe Berakarage Suddana, all of Godakumbura	Settled in undivided Ratnapura shares on one-third each	E 109	97	
4	40	1 2 7	S 28,729	5 (4) (c)	Mahagedara Dingiri Gantha of Tanjantenna	—	Ratnapura E	109	98
4	41	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
4	42	0 1 27	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 2 13	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	2 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	7 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
13	43	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
13	44	1 2 1	S 28,731	5 (4) (c)	Pattachariyalage Punchi Gura of Kosgama in Province of Uva	—	Ratnapura E	109	100
13	45	2 3 28	—	5 (1)	The Crown	—	—	—	—
13	46	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
13	47	0 3 1	—	5 (1)	The Crown	—	—	—	—
13	48	0 3 37	S 28,733	5 (4) (c)	Munasnhage Babicha of Tum-bagoda, Balangoda	—	Ratnapura E	109	102
13	49	1 2 3	S 28,734	5 (4) (c)	Karangoda Punchi Gura of Kotumbulwala	—	Ratnapura E	109	103
13	50	1 2 2	S 28,735	5 (4) (c)	Karangoda Dingiri Gantha of Dehiptaya	—	Ratnapura E	109	104
13	51	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
17	55	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
17	56	3 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
17	57	0 2 22	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
19	58	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
19	59	0 3 32	S 28,730	5 (4) (c)	Mahagedara Dingiri Ganitha of Tanjantenna	—	Ratnapura	E 109	99
19	60	1 0 10	S 28,732	5 (4) (c)	Pattachcharyalage Punchu Gura of Kosgama in Province of Uva	—	Ratnapura	E 109	101
19	61	1 2 4	S 28,739	5 (4) (c)	Ehelagahaarawe Rankita of Tanjantenna	—	Ratnapura	E 109	108
19	62	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
19	63	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
19	64	0 2 0	S 28,736	5 (4) (c)	Karangoda Dingiri Ganitha of Dehupitiya	—	Ratnapura	E 109	105
19	65	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	1 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
23	66	1 3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
23	67	0 2 3	S 28,740	5 (4) (c)	Ehelagahaarawe Rankita of Tanjantenna	—	Ratnapura	E 109	109
24	—	8 3 22	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	5 3 34	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	1 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
27½	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	2 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	4 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
31	52	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
31	53	1 1 3	S 28,737	5 (4) (c)	Wallakadaelle Rangai of Gomi-arawa	—	Ratnapura	E 109	106
31	54	1 1 6	S 28,738	5 (4) (c)	Wallakadaelle Munasriya of Kaltota	—	Ratnapura	E 109	107
32	—	11 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	8 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	2 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 16th day of June, 1954.

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the Ministry of
Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 446 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 8,702 of January 17, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Muttettupola in the Kandavel Pattuwa of the Atakalan Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 32½, 33, 34, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 51, 52, 53, 54, 55, 56, 58, 59, 60, 62, 62½, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 79, 80, 81, 84, 87, 89, 90, 91, 94, 95, 98, 100, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 114, 115, 116 and 117 in village plan No. 869 (Vide Settlement Notice No. 2,236).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this thirteenth day of April, 1954

M. W. F. ABEYAKOON,
Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
1	—	6 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	150 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	3 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	28 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	10 3 12	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	291 3 38	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 3 35	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	42 3 29	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
9	276	1 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
9	277	57 1 6	S 27,789	5 (4) (c)	Siri Banda Muttettupola of Godakewela	—	Ratnapura F	137	136
9	278	32 3 33	—	5 (1)	The Crown	—	—	—	—
9	279	0 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
9	280	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
9	281	16 0 20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	282	3 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	1 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	174 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	11 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	4 3 15	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	1 3 14	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	66 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	4 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
17	269	4 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
17	270	1 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
17	271	3 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
17	272	140 2 6	S 27,787	5 (4) (c)	Tikiri Bandara Morahela of Niyangama	—	Ratnapura F	137	137
17	273	2 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	1 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
19	283	0 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
19	284	2 0 6	S 27,789	5 (4) (c)	Siri Banda Muttettupola of Godakewela	—	Ratnapura F	137	136
19	285	4 0 8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
19	286	75 2 27	S 27,787	5 (4) (c)	Tikiri Bandara Morahela of Niyangama	—	Ratnapura F	137	137
19	287	5 3 28	—	5 (1)	The Crown	—	—	—	—
19	288	18 3 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
19	289	1 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
19	290	19 0 3	S 27,787	5 (4) (c)	Tikiri Bandara Morahela of Niyangama	—	Ratnapura F	137	137
19	291	1 3 35	—	5 (1)	The Crown	—	—	—	—
19	292	35 0 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
19	293	6 2 24	—	5 (1)	The Crown	—	—	—	—
19	294	78 1 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
19	295	0 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
19	296	2 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
19	297	0 3 33	S 27,788	5 (4) (c)	Tikiri Bandara Morahela of Niyangama	—	Ratnapura F	137	138
19	298	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
24	299	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
24	300	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
24	301	1 0 5	S 27,788	5 (4) (c)	Tikiri Bandara Morahela of Niyangama	—	Ratnapura F	137	138
25	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
27	302	0 1 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
27	303	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
29	304	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
29	305	0 2 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
29	306	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	0 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
31	307	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
31	308	3 0 12	S 27,790	5 (4) (c)	Siri Banda Muttettupola of Godakewela	—	Ratnapura F	137	139
32	309	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
32	310	1 3 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	311	11 3 30	S 27,790	5 (4) (c)	Siri Banda Muttettupola of Godakewela	—	Ratnapura F	137	139
32	312	5 2 26	S 27,788	5 (4) (c)	Tikiri Bandara Morahela of Niyangama	—	Ratnapura F	137	138
32	313	3 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
32	314	0 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
32	315	11 3 12	—	5 (1)	The Crown	—	—	—	—
32	316	49 3 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	317	24 3 29	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	318	8 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
32	319	0 3 16	—	5 (1)	The Crown	—	—	—	—
32	320	2 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
32	321	11 1 32	S 27,791	5 (4) (c)	Siri Banda Muttettupola of Godakewela	—	Ratnapura F	137	140
32	322	1 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
32	323	0 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
32	324	6 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
32	325	164 0 31	S 27,791	5 (4) (c)	Siri Banda Muttettupola of Godakewela	—	Ratnapura F	137	140
32	326	3 0 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	327	2 3 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	328	0 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
32	329	2 0 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	330	2 0 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	331	65 2 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	332	2 3 28	—	5 (1)	The Crown	—	—	—	—
32	333	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
32	334	2 1 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	335	5 3 38	S 27,784	5 (4) (c)	Wijekoön Dissanayake Weerasakera Tikiri Kumarihamy of Angalagomuwa	—	Ratnapura F	137	141

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
32	336	1 1 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	337	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
32	338	2 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
32	339	1 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
32	340	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
32	341	1 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
32	342	23 1 18	S 27,151	5 (4) (c)	Ran Bandara Tambagamuwa of Pallewela	—	Ratnapura	F 137	142
32	343	20 0 31	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	344	2 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
32	345	10 3 16	S 26,944	5 (4) (c)	(1) Kehelwatte Jayasundera Mudiyansele Dingrumenike alias Addie Hamu of Marapona, and (2) Kehelwatte Jayasundera Mudiyansele Gunaratne Menike of Marapona	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 137	143
32	346	22 1 15	S 26,944	5 (4) (c)	(1) Kehelwatte Jayasundera Mudiyansele Dingrumenike alias Addie Hamu of Marapona and (2) Kehelwatte Jayasundera Mudiyansele Gunaratne Menike of Marapona	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 137	143
32	347	22 0 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	348	8 3 10	—	5 (1)	The Crown	—	—	—	—
32	349	8 3 21	—	5 (1)	The Crown	—	—	—	—
32	350	43 2 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	351	214 2 34	—	5 (1)	The Crown	—	—	—	—
32	352	19 1 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	353	5 0 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	354	0 1 38	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	19 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 2 25	—	5 (1)	The Crown	—	—	—	—
36	354	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
36	355	3 3 23	S 27,787	5 (4) (c)	Tikiri Bandara Morahela of Niyangama	—	Ratnapura	F 137	137
37	—	0 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
38	274	0 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
38	275	5 2 9	S 27,787	5 (4) (c)	Tikiri Bandara Morahela of Niyangama	—	Ratnapura	F 137	137
39	—	5 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	10 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
41	246	2 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
41	247	2 0 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	248	0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
41	249	2 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
41	250	31 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
41	251	6 1 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	252	4 0 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	253	3 0 5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	254	1 0 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	255	1 2 5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	256	2 0 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	257	0 3 21	—	5 (1)	The Crown	—	—	—	—
41	258	1 3 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	259	2 0 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	260	2 0 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	261	0 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
41	262	9 3 29	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	263	3 0 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	264	2 1 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	265	3 0 20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	266	229 2 16	S 27,783	5 (4) (c)	Wijekoon Dissanayake Weerassekera Tikiri Kumaranhamy of Angalagomuwa	—	Ratnapura	F 137	144
41	267	20 0 19	S 27,783	5 (4) (c)	Wijekoon Dissanayake Weerassekera Tikiri Kumaranhamy of Angalagomuwa	—	Ratnapura	F 137	144
41	268	15 3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	11 2 34	S 27,783	5 (4) (c)	Wijekoon Dissanayake Weerassekera Tikiri Kumaranhamy of Angalagomuwa	—	Ratnapura	F 137	144
43	—	10 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	29 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	7 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	1 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
47	189	2 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
47	190	4 2 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
47	191	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
47	192	9 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
47	193	22 0 1	S 26,943	5 (4) (c)	Ratnayake Mudiyansele alias Jayasinghe Mudiyansele Dingiri Banda of Sudharmasalawa, Ratnapura	—	Ratnapura	F 137	145
47	194	40 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
47	195	11 0 8	S 26,943	5 (4) (c)	Ratnayake Mudiyansele alias Jayasinghe Mudiyansele Dingiri Banda of Sudharmasalawa, Ratnapura	—	Ratnapura	F 137	145

Lot No	Sub-divisional Lot No	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No.
		A R P							
47	196	1 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
47	197	23 0 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
47	198	22 3 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
48	—	1 3 33	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	0 2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	0 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	9 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	1 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
60	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
62½	—	1 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	1 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	9 1 33	S 27,151	5 (4) (c)	Ran Bandara Tambagamuwa of Pallewela	—	Ratnapura	F 137	142
65	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	2 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
67	—	13 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
68	—	0 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
69	118	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
69	119	2 1 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
69	120	1 0 7	S 27,784	5 (4) (c)	Wijekoon Dissanayake Weerassekera Tikiri Kumarihamy of Angalagomuwa	—	Ratnapura	F 137	141
69	121	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
69	122	0 3 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
69	123	2 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
70	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
71	244	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
71	245	0 0 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
72	240	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
72	241	0 2 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
73	124	0 1 19	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
73	125	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
74	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
75	126	0 1 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
75	127	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
76	128	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
76	129	0 1 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
77	—	0 2 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
79	134	0 1 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
79	135	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
80	132	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
80	133	0 1 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
81	130	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
81	131	0 2 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
84	—	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
87	—	0 2 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
89	—	9 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
90	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
91	136	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
91	137	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
91	138	0 2 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	139	2 3 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	140	0 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
91	141	0 3 3	—	5 (1)	The Crown	—	—	—	—
91	142	1 2 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	143	0 3 9	—	5 (1)	The Crown	—	—	—	—
91	144	17 3 10	S 27,785	5 (4) (c)	Wijekoon Dissanayake Weerassekera Tikiri Kumarihamy of Angalagomuwa	—	Ratnapura	F 137	146
91	144½	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
91	145	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
91	146	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
91	147	1 0 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	148	3 3 31	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	149	1 0 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	150	1 3 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	151	2 2 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	152	1 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
91	153	0 2 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	154	1 0 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	155	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
91	156	1 2 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
94	—	1 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
95	—	0 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
98	—	0 3 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	157	0 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
100	158	4 2 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	159	0 1 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	160	1 2 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	161	2 0 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	162	0 2 8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	163	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
100	164	1 1 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	165	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
100	166	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
100	167	4 0 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	168	3 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A R P							
100	169	36 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
100	170	1 0 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	171	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
100	172	0 3 31	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	173	1 2 5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	174	0 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
100	175	2 0 20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	176	1 0 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	177	1 2 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	178	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
100	179	1 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
100	180	1 0 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	181	2 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
100	182	2 0 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	183	1 3 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	184	3 0 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	185	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
100	186	5 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
100	187	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
100	188	1 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
102	—	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
103	—	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
104	—	1 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
105	—	0 3 24	—	5 (1)	The Crown	—	—	—	—
106	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
107	—	46 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
108	—	13 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
109	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
110	—	9 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
111	—	4 1 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
112	242	1 0 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
112	243	1 3 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
114	—	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
115	—	8 0 24	S 27,783	5 (4) (c)	Wijekoon Dissanayake Weerasakera Tikiri Kumarihamy of Angalagomuwa	—	Retnapura	F 137	144
116	199	1 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
116	200	0 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
116	201	0 2 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	202	15 1 5	S 27,786	5 (4) (c)	Wijekoon Dissanayake Weerasakera Tikiri Kumarihamy of Angalagomuwa	—	Retnapura	F 137	147
116	203	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
116	204	2 2 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	205	4 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
116	206	3 0 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	207	4 0 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	208	3 0 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	209	2 2 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	210	2 2 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	211	0 2 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	212	1 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
116	213	0 3 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	214	0 3 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	215	0 2 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	216	11 3 13	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	217	4 0 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	218	12 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
116	219	11 3 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	220	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
116	221	21 0 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	222	5 0 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	223	92 1 7	S 27,783	5 (4) (c)	Wijekoon Dissanayake Weerasakera Tikiri Kumarihamy of Angalagomuwa	—	Retnapura	F 137	144
116	224	1 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
116	225	30 0 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	226	80 3 14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	227	0 3 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	228	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
116	229	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
116	230	1 0 34	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	231	0 3 34	—	5 (1)	The Crown	—	—	—	—
116	232	15 1 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	233	21 1 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	234	10 0 34	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	235	5 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
116	236	16 1 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	237	26 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
116	238	37 3 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	239	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
117	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 4th day of June, 1954.

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 22 perches, from the land called Kongahawatta, situated at Tholangapatha, within the U. C limits of Wattala, Alutkuru Korale South, Colombo District; and bounded as follows —

North by the existing 20 ft road;
East and West by portions of the same land,
South by Averiawatta Road

Ref No Q 4717/J/LG/647/53.
Colombo, July 6, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

No LD 4784.

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Ten allotments of land from Mariawatta Estate totalling in extent approximately 10A 1R. 11 07P., situated in Wallahagoda Village, Uda Palata Division, Kandy District; and bounded as follows:—

(1) Lot A—*Mariawatta Estate—Field, No. 10—0A 1R. 10P*

North by M. E. Field No. 10,
East by existing channel;
South by Mahaweliganga,
West by Mariawatta Estate, Field No. 10.

(2) Lot B—*Mariawatta Estate—Field No. 10—0A. 0R. 29P*

North by Mariawatta Estate, Field No. 7
East by existing channel,
South by Lot A;
West by Mariawatta Estate, Field No. 10

(3) Lot C—*Mariawatta Estate—Field No. 7—0A 2R. 20P.*

North by lot D;
East by Mariawatta Estate, Field No 7,
South by Mahaweliganga;
West by existing channel

(4) Lot D—*Mariawatta Estate—Field No. 7—0A. 1R 17P*

North by Lot E,
East by Mariawatta Estate, Field No. 7,
South by Lot C,
West by existing channel.

(5) Lot E—*Mariawatta Estate—Field No. 7—2A 1R 20P.*

North, East, South and West by Mariawatta Estate, Field No 7.

(6) Lot F—*Mariawatta Estate—Field No 4—2A. 3R. 12P.*

North, East, South and West by Mariawatta, Field No. 4.

(7) Lot G—*Mariawatta Estate—Field No. 3—1A. 0R. 28P.*

North and South by Mariawatta Estate, Field No 3;
East by Lot J;
West by Kandura and M. E. Field No. 4.

(8) Lot H—*Mariawatta Estate—Field No 7—0A. 0R. 0 07P.*

North, East and South by M. E. Field No. 7;
West by Barbaque, M. E. Field No 7.

(9) Lot J—*Mariawatta Estate—Field No 3—1A 3R 29P*

North by Crown jungle;
East, South and West by M. E. Field No. 3

(10) Lot K—*Mariawatta Estate—Field No 3—0A 2R 6P*

North by M. E. Field No 3,
East by Crown cemetery;
South by M. E. Field No. 3,
West by Gampolawela Raja Ela.

Ref. No. J54 L 67.
Colombo, June 28, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Ref. LP/B. 100.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The following allotments of land, situated in the Village Headman's Divisions of Nawadagala and Elpitaya, Bentota Wallawata Korale, Galle District, —

(1) A portion, in extent about 1A 2R 16P, out of the land called Ganegoda Owilana, and bounded as follows—

North, East and West by remaining portions of the same land;
South by Elpitaya Ela.

(2) A portion, in extent about 0A. 3R 9 3P., out of the land called Ganegoda Qwilana Yaya, and bounded as follows—

North and West by remaining portions of the same land,
East by Panwila Manawa;
South by Ganegoda Owilana.

- (3) A portion, in extent about 0A. 0R. 13 3P., out of the land called Bogahamulana *alias* Bymulana ; and bounded as follows—
 North by Elpitiya Ela ;
 East and West by remaining portions of the same land ,
 South by Kurakkanwapurapu Duwa.
- (4) A portion, in extent about 0A 0R. 4·9P , out of the land called Kurakkanwapurapuduwa ; and bounded as follows—
 North by Bogahamulana *alias* Bymulana ;
 East by Bymulana ;
 South and West by remaining portions of the same land
- (5) A portion, in extent about 0A. 0R. 32·8P , out of the land called Bymulana ; and bounded as follows—
 North and South by remaining portions of the same land ;
 East by Kurakkanwapurapuduwa ;
 West by Polinduduwa.
- (6) A portion, in extent about 0A 0R. 13·3P., out of the land called Kottaya-Kumbura , and bounded as follows—
 North and South by remaining portions of the same land ;
 East by Polinduduwa ;
 West by Wala Duwa.
- (7) A portion, in extent about 0A 0R. 17·8P., out of the land called Kurakkanwapurapuduwa , and bounded as follows—
 North by Bogahamulana *alias* Bymulana ;
 East by Elpitiya Ela ;
 South by remaining portions of the same land ;
 West by Bymulana.
- (8) A portion, in extent about 0A 0R 3·2P., out of the land called Bymulana ; and bounded as follows—
 North, South and West by remaining portions of the same land ,
 East by Kurakkanwapurapuduwa.

Ref J/LLD/689/53,
 Colombo, June 14, 1954.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Portions, totalling in extent 17,030 square feet approximately, out of the lands called Lachmantharai and Sempanthodam, situated in the village of Neervely South, Village Headman's Division of Neervely, D. R. O's Division of Valikamam East, Jaffna District ; and bounded as follows—

North by property belonging to the heir of the late Elakuppillai Manikam, Sornannah wife of Sinnathamby and Parupathippillai, wife of Kanapathippillai ;
 East by Jaffna-Point Pedro Road,
 South by property belonging to Neervely Kandasamy Temple ;
 West by Urolu-Neervely Road.

Ref No J/TW/691/53
 Colombo, June 9, 1954

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Reference No LA/7293/J/AL/529.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provision of that Act.

An extent of 7A 2R. 27P., out of the lands called Wewuwanehena, Konruppeyaya, Kongahakumbura, Kadurugahahena and Kongahamulahena, situated in Kadawala Village, Katuwanna Korale, Wannu Hatpattu, Kurunegala District, surveyed and described as lots 44, 45, 50, 51, 52, 53, 54 and 55 in Supplement No 1 to Final Village Plan No 2,369.

Ref No J/AL/529.
 Colombo, June 24, 1954.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

No LA/ED/8/53.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Portions, totalling in extent about 2 acres, of the lands called Hindakarawalahena (lot 128C in Final Village Plan 2,155) and Godellehena (lot 129 in Final Village Plan 2,155), situated in Epaladeniya Village, Ihala Gomagamuwu Palata, Katugampola Hatpattuwa, Kurunegala District, and bounded as follows—

North by Epaladeniya Bodumulla D R C Road,
 East by the remaining portion of lot 129 in F. V. P. 2,155,
 South by lot 128B in F. V. P. 2,155 ;
 West by part of lot 128C in F. V. P. 2,155

Ref No. J/E/668/53.
 Colombo, July 1, 1954.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

L.W. 3728.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 5 perches (200' by 10' at the widest) out of the land called Karandaketi, yehena, situated at Ganwasangama, Village Headman's Division of Kalupahana, Kandapalla Korale, Wellawaya Division, Badulla District, bounded as follows:—

West and South by P. W. D. Road,
North by tea land of Mrs. M. M. Dingiri Menika,
East by land belonging to Mrs. Dingiri Menika,
and claimed by Mr. H. M. Appuhamy, Kalupahana R. O.

Nine portions, totalling in extent about 1A 1R. 36P out of the lands called Kekunagaswatta, Pussolarawe Patana, Paluwatta Arawewatta, Pusseltenna, Pallegederawatta and Dimbulagawahena, situated at Ganwasangama and Wirakoongama Village Headman's Division of Kalupahana, Kandapalla Korale, Wellawaya Division, Badulla District; bounded as follows:—

(1) North by land belonging to Mr. H. M. Appuhamy,
West by P. W. D. Road,
East by Crown land,
South by land belonging to Mr. H. M. Appuhamy,
and claimed by Mrs. M. M. Dingiri Menika, Kalupahana R. O.

(2) North, South and East by Kalupahana Valley Road,
West by Colombo-Haputale Road,
and claimed by Mr. Baron Singho, Kalupahana R. O.

(3) East by P. W. D. Road,
West by land belonging to S. B. M. Kiribanda,
North by land belonging to D. M. Piyasena,
South by stream,
and claimed by Mr. R. M. Tillekeratna, Kalupahana R. O.

(4) East by P. W. D. Road,
South by land belonging to W. A. James Appuhamy,
North by land belonging to Messrs. K. S. M. Dingirihamy and K. B. Wirakoon,
West by land belonging to Mr. R. M. Tillekeratna
and claimed by Mr. D. M. Piyasena, Kalupahana R. O.

(5) East by P. W. D. Road,
South by land belonging to Mr. W. A. James Appuhamy,
North by land belonging to Mr. W. M. Mudalihamy,
West by land belonging to Mr. D. M. Piyasena,
and claimed by Messrs. S. M. Dingirihamy and K. B. Wirakoon, both of Kalupahana R. O.

(6) North by P. W. D. Road,
South by land of R. M. Tillekeratna,
East by land of W. M. Mudalihamy,
West by land of W. M. Mudalihamy,
and claimed by Messrs. J. T. Wirakoon and S. M. Dingirihamy, both of Kalupahana R. O.

(7) North by land of Mr. S. M. Dingirihamy,
South by land of Mr. W. M. Mudalihamy,
West by land of S. M. Dingirihamy and J. T. Wirakoon,
East by P. W. D. Road,
and claimed by Mr. W. M. Mudalihamy, Kalupahana R. O.

(8) East by stream,
West and South by P. W. D. Road,
North by paddy fields belonging to Mr. W. M. Mudalihamy,
and claimed by Mr. S. M. Dingirihamy, Kalupahana R. O.

(9) West by P. W. D. Road,
East by stream,
South by land of Mr. S. M. Dingirihamy,
North by land belonging to R. M. Tillekeratna,
and claimed by Mr. W. M. Mudalihamy, Kalupahana R. O.

J/TW/2400.
Colombo, June 10, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4308/J/LG/2355.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intend to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
Preliminary plan No. A 3.670. Village—Gampaha Medagama (part)				
1	Kanuketiyawatta <i>alias</i> Kammelwatta, premises bearing assessment No. 156 of Ward No 5	Coconut garden contains a temporary mud house, a temporary mud lavatory and a well	G. P. Wickramarachchi "Siddh-aryurvedha Vidyalaya", Yakkala	1 2 23.57
2	Kanuketiyawatta <i>alias</i> Kammelwatta, Gonamadatuyakumbura, premises bearing assessment No 157 of Ward No. 5	Coconut garden, a well, paddy field and road	G. de Saram of Bendiyamulla, Gampaha	0 3 19 32

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on September 13, 1954, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 31, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, July 17, 1954.

A. ST. V. WIJERMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4542/J/LG/2838.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,878. Village—Mulleriyawa North

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent		
				A.	R.	P.
1	Ambatalewatta	Coconut garden with 5 buildings	D A T Wijewardane, Elliot Place, Borella and H T. Simon Perera, Ambatale, Angoda	1	1	5 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on September 17, 1954, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 3, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, July 17, 1954

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 4719.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intend to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

A portion of land in extent 0A 1R 9 8P., out of the land called Kintyre Estate, situated in Kintyre Village, Ambagamuwa Korale, Uda Bulathgama Division, Kandy District, Central Province; and more particularly described as lot 1 in preliminary plan No. A 2,123.

Name of Claimant: The Kintyre Tea Estate Co Ltd., Maskeliya.

Agents: Messrs George Stuart & Co, P O Box 151, Colombo.

Bus park and all buildings constructed by Crown

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on September 7, 1954, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 31, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia.

The Kachcheri,
Kandy, July 15, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD, 4745.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

A portion of land in extent 0A. 0R. 17 9P., out of the land called Kintyre Estate, situated in Kintyre Village, Ambagamuwa Korale, Uda Bulathgama Division, Kandy District, Central Province; and more particularly described as lot 1 in Preliminary plan No. A 2,132.

Name of Claimant: The Kintyre Tea Estate Co. Ltd., Maskeliya.

Agents: Messrs George Stuart & Co., P. O. Box 151, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on September 7, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 31, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia

The Kachcheri,
Kandy, July 14, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 4679.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Portions of land called Berugollewatta and Pilagollewatta, situated in Godamunna Village, Udasiya Pattu North, Uda Dumbura Division, Kandy District, Central Province; surveyed and described as lots 1 and 2 in Preliminary plan No. A 2,104.

Lot	Name of Claimant	Extent		
		A.	R.	P.
1	H B Rambukwella Dissawa, M. P., Nilgala, Udaspattuwa	0	1	30 0
2	Mrs. Udagedera Kalu of Embalagama, Udaspattuwa	0	1	5.4
Total		0	2	35 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kandy Kachcheri, on September 1, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 25, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry, or their claims being considered at all in absentia. Even if the land in question is to be gifted free to Government, written claims should be sent to me as specified above.

The Kachcheri,
Kandy, July 12, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. D. 4479.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired. —

An allotment of land called Atapattumalai in extent 1A. 0R. 0 4P, situated in Weligampola Village, Passabage Korale, Uda Bulatgama Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No. A 2,051, and presently claimed by Ethige Lewis Silva of No. 1, Dolosbage Road, Nawalapitiya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on September 7, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 31, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia. Even if the land in question is to be gifted free to Government, written claims should be sent to me as specified above.

The Kachcheri,
Kandy, July 13, 1954.

RAINFIE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. I. 3338.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be required :

Preliminary plan No. A 2,125. Village—Makulemada

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	—	Path (part of)	K. M. Bilindi of Makulemada, Ovilikande S. P. O.	0	0	2.5
2	Dodangahumulawatta	Waste land contains 3 jak trees 7 years and 1 orange tree 3-years	Warakanda (Ceylon) Estates, Ltd., Agents: George Steuart & Co., P. O. Box 151, Colombo	3	0	6.9
Total				3	0	9.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at Matale Kachcheri, on August 23, 1954, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 16, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, July 16, 1954.

A. L. PERERA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 1206.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired :

Name of Land—Mederpitiya.

Extent—Acres 00, Roods 2 Perches 00.4.

Situation—In Udagama Village; Gangapalatha Korale; Udahehaheta D. R. O.'s Division, Nuwara Eliya District, Central Province.

Description—Chena contains a permanent building Lot 1 of P. P. A. 2,090.

Claimants—Tennekoon Mudiyanseelage Herathhamy, ditto Palgu Menika, ditto Malhamy, ditto Dmgiri Amma, all of Gangapalatha, Welikada, Karaliyadde, Gonagantenna, Hanguranketa

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at Hanguranketa Rest-house, on August 24, 1954, at 11 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 16, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, June 30, 1954.

RAINFIE WRIGHT,
Assistant Government Agent.

Please quote this number in all correspondence in this connection. LD. 1147/LE—J/LLD/167/53 (VE).

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Name of land. Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 and 28, in P. P. A. 2,101

Name of Land

Lot 1—Thambalaketiya Thambalaketiyehena, Uduwehena, Galkanuwagawahena, Galkanuwehena Dampole Galkanuwalahena, Dodampayehena, Gurundagahumulahena, Dodampoleyyaya, Dodampole Habaraththunnehena, Welithuduwehena, Kolongahumulawatta, Kolawelketiye-Kolongahumulahena, Mee walahena, Ganalehena, Dampolewatta alias Kingsway Estate.

Lot 2—Dampolayayeulehena, Dampolewatta alias Kingsway Estate.

Lot 3—Bulugahahena, Dampolewatta alias Kingsway Estate.

Lot 4—Dampolewatta, Dampolayayaharaththunnehena alias Kingsway Estate.

Lot 5—Gonsanduwelagawahena, Bulugahahena, Moragahumulahena, Kotukendagahumulahena, Wewehena alias Kingsway Estate.

Lot 6—Bulugahumulahena Demataketiyehena alias Kingsway Estate.

Name of Land

- Lot 7—(No name).
 Lot 8—Bulugahamulahena Dampolebulugahamulahena, Demataketiyehena *alias* Kingsway Estate.
 Lot 9—Dampolewatta Dampolebulugahamulahena *alias* Kingsway Estate.
 Lot 10—(No name).
 Lot 11—Dampolawatta Dewagahamulahena, Dampolebulugahamulahena, Mapitiyehena, Mapitiyewatta, Ethilimadatannehena, Kolongahamulahena *alias* Kingsway Estate.
 Lot 12—(Lot No. not used).
 Lot 13—Dampolawatta Thalagahaellahena *alias* Kingsway Estate.
 Lot 14—(No name).
 Lot 15—Dampolawatta, Thalagahaellahena *alias* Kingsway Estate.
 Lot 16—Dampolawatta, Thalagahaellahena *alias* Kingsway Estate.
 Lot 17—Dampolawatta Kalagahaellahena *alias* Kingsway Estate.
 Lot 18—Kalagahaellahena, Dampolewatta *alias* Kingsway Estate.
 Lot 19—(No name).
 Lot 20—Kalagahamulaellahena, Kalagahaellahena, Dampolawatta *alias* Kingsway Estate.
 Lot 21—Mapitiyewatta.
 Lot 22—Dampolewatta Jamanarangahamulahena, Mapitiyehena *alias* Kingsway Estate.
 Lot 23—(No name).
 Lot 24—Dampolowatta Kolongahamulahena, Kalawelketiyehena *alias* Kingsway Estate.
 Lot 25—Alawalahena *alias* Kingsway Estate.
 Lot 26—Alawalahena *alias* Kingsway Estate.
 Lot 27—Ganelehena Ellehena Dampolewatta Dampolewattuyaya Galenekumbura Ehelagahamulahenna *alias* Kingsway Estate.
 Lot 28—Wewagawahena Dampolewewagawahena *alias* Kingsway Estate.

		Extent					Extent		
		A.	R.	P.			A.	R.	P.
Lot 1	..	44	3	2	Lot 15	..	0	1	30
Lot 2	..	3	0	21	Lot 16	..	0	1	6
Lot 3	..	1	0	9	Lot 17	..	0	0	26
Lot 4	..	2	1	0	Lot 18	..	0	0	11
Lot 5	..	3	3	7	Lot 19	..	0	0	30
Lot 6	..	1	3	25	Lot 20	..	1	0	3
Lot 7	..	0	1	34	Lot 21	..	0	1	7
Lot 8	..	0	1	24	Lot 22	..	2	3	39
Lot 9	..	0	1	0	Lot 23	..	0	2	12
Lot 10	..	0	1	7	Lot 24	..	1	2	36
Lot 11	..	18	0	0	Lot 25	..	2	0	32
Lot 12	..	(Lot No. not used)			Lot 26	..	0	2	10
Lot 13	..	1	1	34	Lot 27	..	11	3	19
Lot 14	..	0	0	36	Lot 28	..	3	0	26
					Total	..	103	2	6

Situation : In Hapuwala and Rekitipe villages, Diyatilake Korale, Uda Hewaheta Division, Nuwara Eliya District, Central Province.

Description :

- Lot 1—Coconut garden 25 years, paddy field and chena, contains cashewnut trees, jak trees and scattered tea bushes 25 years, 3 permanent buildings, 2 permanent tobacco barns, 2 permanent latrines, 1 permanent labour line, 1 temporary boutique and 1 temporary shed.
 Lot 2—Coconut garden 25 years.
 Lot 3—Coconut garden 25 years and chena.
 Lot 4—Chena contains a few tea bushes 25 years.
 Lot 5—Coconut garden 5 years and chena.
 Lot 6—Coconut garden 5 years and chena.
 Lot 7—Irrigation channel and bund.
 Lot 8—Chena.
 Lot 9—Chena.
 Lot 10—Irrigation channel and bund.
 Lot 11—Tea 25 years and chena contains tea bushes 25 years.
 Lot 12—(Lot No. not used).
 Lot 13—Coconut garden 25 years.
 Lot 14—Irrigation channel and bund contains 5 coconut trees 25 years.
 Lot 15—Coconut garden 25 years.
 Lot 16—Chena.
 Lot 17—Chena.
 Lot 18—Coconut garden 25 years.
 Lot 19—Irrigation channel and bund contains 1 coconut tree 25 years.
 Lot 20—Coconut garden 25 years.
 Lot 21—Chena.
 Lot 22—Tea 25 years contains a few jak trees 25 years.
 Lot 23—Irrigation channel and bund.
 Lot 24—Chena contains scattered tea bushes 25 years.
 Lot 25—Chena.
 Lot 26—Chena.
 Lot 27—Coconut garden, paddy field, chena, coconut garden 25 years contains scattered rubber trees 25 years and a permanent labour line and latrine.
 Lot 28—Chena and paddy field.

Claimants : Dr. S. Rajendram, 1, Wolfendhal Lane, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Nuwara Eliya Kachcheri, on September 2, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 26, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Nuwara Eliya, July 7, 1954.

RAINE WRIGHT,
 Assistant Government Agent.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
3	Pelapolwatta, parts of assessment No. 14 and 16, Mosque Road	Garden (old) contains part of a permanent house ..	The Kataragama Dewale, Badulla Trustee; T B Galagoda of Lower King Street, Badulla	0	0	2.7
5	Pelapolwatta, part of assessment No. 18, Mosque Road	Part of garden (no cultivation) ..	do.	0	0	0.2
Total				0	0	1 26

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on October 5, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 28, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced at the inquiry.

The Kachcheri,
Badulla, July 17, 1954.

A I MOHIDEEN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LR. 5082/J/E/1282.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot 446 in Extract 1 of V P. 932—Part of Ilumbekanda. Village—Uda Pattuwa, Kukul Korale, Ratnapura District in the Province of Sabaragamuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
446	Dantennehena	.. Chena ..	Karasirha Arachchilage Punchumenike, Karasinhe Arachchilage Guna-sekara and Ratnayake Arachchilage Mudalihamy	2	0	11.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Weddagala Rural Courts, on August 27, 1954, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 19, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

1. Persons who fail to send in written claims before the due date specified above are hereby informed that they need not appear before me at the inquiry as I will not inquire into their oral claims in the absence of written claims which should have been sent by the specified date.

2. All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced before me at the time of the inquiry.

The Kachcheri,
Ratnapura, July 13, 1954

C LUDEKENS,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LL/A. 5587/J/LLD/196/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot 97 in supplement No 2 to final village plan No. 236. Village—Kahangama Uda Pattuwa South, Kuruwiti Korale, Ratnapura District in the Province of Sabaragamuwa

Lot	Name of Land	Description	Name of claimant	Extent		
				A.	R.	P.
97	Welapallehena	.. Waste land contains 2 rubber trees 25 years, bund and masonry channel	H. C Peiris, D. E Jayatilaka, P. V. Podimhatmaya, U. Jams Singh, all of Kahangama, Ratnapura (Bund and channel constructed by the Irrigation Department)	0	0	3.69

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Ratnapura Kachcheri, on August 28, 1954, at 10 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 20, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

1. Persons who fail to send in written claims before the due date specified above are hereby informed that they need not appear before me at the inquiry as I will not inquire into their oral claims in the absence of written claims which should have been sent by the specified date.

2. All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced before me at the time of inquiry.

The Kachcheri,
Ratnapura July 13, 1954.

C. LUDEKENS,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

G. A's No. LDC 59.

My No. OM/J/173

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance (Cap 320) at 11 a.m., on Tuesday, September 7, 1954, at the Cultivation Superintendent's Office, Kilmoochu, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone in writing to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent.

Colombo, July 13, 1954.

W. S. DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit-holder	Extent	
		A	R. P.
	Plan I S P P 3		
22H	Muthucumaru Kathiravelu Kulanthaivelu	49	3 18
22T	Mrs. S. Paramanathan ..	9	1 06
22Y		19	2 14
181		Mrs. P. A. Rajah ..	8
159	Seevaratnam Mann ..	4	3 15
22E	H. R. Saravanamuttu ..	15	0 18
10D	Kandiah Sinnatamby ..	6	1 25
31	Mrs. Maheswari Arumugam ..	16	1 13
32			
33A			
63A			
67			

Supplement 1 to I. S. P. P. 3

96	Dr. E. T. Saravanamuttu ..	15	3 23
146	Suppiah Saravanamuttu ..	6	1 36
102	James Kuddithamby Saravanamuttu ..	13	3 13
104			

Supplement 2 to I. S. P. P. 3

17	Arumugam Kanapathipillai ..	7	1 10
12	Mrs. V. N. N. Nagaledchumy ..	14	2 16
8	T. Muthucumaru ..	10	2 22
3	Mrs. T. Muthukumar ..	9	0 35
41	Sinnar Selliah ..	12	0 24
25	Vallipuram Sabapathy ..	9	3 19

Supplement 1 to I. S. P. P. 4

89	Namasivayam Ponnambalam ..	14	0 18
101	Gopal Suppiah ..	8	1 19
102	P. N. Gnanapragasam ..	20	1 23
104			
86			
61	S. Arnolis ..	12	0 8
105	A. P. Chelliah ..	9	1 10
105	Paramanathan Sathianesan ..	21	0 28
87	T. Sabapathipillai ..	3	3 04

Lot No	Name of Permit-holder	Extent	
		A	R. P.
	Plan I. S. P. P. 5		
118	Theivanapillai, w/o S. Subramaniam ..	10	0 34
120			
127			
125			
	Plan I. S. P. P. 10		
134	Rasammah, w/o V. Krishnapillai ..	1	3 30
	Plan I. S. P. P. 6		
11C	Muthucumaru Balasingam ..	15	2 24
	Plan No. I. S. P. P. 8		
3	Kunchar Thanootherampillai ..	3	3 26
	Plan No. T. S. P. P. 34		
157	Kumarapper Murugesu ..	0	1 39
159	Kannappar Kanapathipillai ..	0	1 26
134	Kannakai, w/o Murugesu ..	0	1 13
142	Chinnammah, w/o Murugan ..	0	2 18
85	C. Thuraiarajasingam ..	2	0 03
138	Sinniah Murugiah (Curator Muthusamy Sinniah) ..	0	1 21
124	Mr. Nagamuthu Kanapathipillai <i>alias</i> Ratnam ..	0	2 14
	Plan No P. P. 4,242		
1849	Appukuddy Sivasundaram ..	19	3 23
	Plan No P. P. 7,879		
8	K. Vaitialingam ..	2	3 33
11	K. Vaitialingam ..	2	2 09
13	K. Vaitialingam ..	1	2 30

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE GRANT

NOTICE is hereby given that the Government Agent, Eastern Province, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 9 a.m., on Thursday, August 12, 1954, at the office of the Divisional Revenue Officer of Eravur Korallai Pattu at Vantharumoolai, Chenkalladi, to select a person to receive grant for the Crown land particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

July 20, 1954.

A. C. L. ABEYSENDERE,
Assistant Land Commissioner.

Particulars of Land referred to above

Lot	Name of Permit-holder on Applicant	Extent	
		A	R. P.
1	N. Kandavanam of Valaichchenai, Batticaloa	5	3 8

Land Redemption Notices

No Q 4771/LRO/APL 1765.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Puchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, June 25, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
1	Puwakgaskole	Coconut garden 40-50 years, contains a temporary house	Mudaliyar D. P. Jayakody and J. A. Nimal Chandra Stanley Jayakody, both of Balagalla, Divulapitaya	10	0 29
2	Do.	Coconut garden, 40-50 years, contains jak, mango trees, &c., 20-40 years, and an abandoned threshing floor	do.	1	2 14
3	Do.	Coconut garden contains 2 coconut trees 25 years	do.	0	0 3
Total				11	3 6

LD/4792/LRO/APL 4305A—J 54 L 229

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be required for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, June 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary Plan No. A. 2,113. Village—Rabbogamuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Galbokkohana	Tea, rubber and coffee (interplanted) 5-15 years, and garden contains tea, coffee, jak, sapu	P. M. John, Pamunuwa Group, Peradeniya	1 0 34
Total				1 0 34

L. D.—B. 49/50.

LA/LRO/54/81/LRO/APL. 4502A/J 54 L 131.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, April 9, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 1 to final village plan No. 2,526. Village—Timbiriwewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
40	Wewawanewatta	Coconut garden 29 to 45 years	L. B. Nawinne of Wariyapola	0 1 18
41	Do.	Coconut garden contains 1 coconut tree 29 years and 5 coconut plants 3 years	do.	0 0 5
42	Do.	Coconut garden contains 3 coconut trees 29 years and 3 coconut plants 1 year	do.	0 0 3
43	Do.	Coconut garden contains 4 coconut trees 29 years and 2 coconut plants 3 years	do.	0 0 4
44	Do.	Coconut garden 29 years	do.	0 2 4
Total				0 3 34

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/80/LRO/APL. 3290A/J 54 L 120.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, April 5, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 1 to F. V. P. 439. Village—Idangapola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
54	Algallenule-hena	Coconut garden over 30 years, contains a temporary cadjan mud latrine	Mrs. J. P. Kira Wimalawathie Hamine of Narammala	0 2 22
55	Do.	Coconut garden contains 6 coconut and 1 jak trees over 30 years and 1 arecanut tree 10 years	do.	0 0 4
56	Do.	Coconut garden contains 1 coconut tree over 30 years and a temporary cadjan mud hut	do.	0 0 3
58	Do.	Coconut garden over 30 years	do.	1 2 32
59	Do.	Coconut garden contains 8 coconut trees, over 30 years and 1 jak tree 15 years	do.	0 0 10
Total				2 1 31

L. D.—B. 49/50.

LA/LRO/54/86/LRO/APL 5485 D/J 54 L 154.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 1, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

PART III

Preliminary plan No. A 1,316.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Galahityawekumbura and its Pillewa	Paddy field and coconut garden ; 35-50 years	Mrs Amma <i>alias</i> Sellamma and C Nadesan, both of Barnes Hall, Barnes Place, Colombo; C. S. Kumarasamy and C Sathanathan, both Shroffs of Mercantile Bank, Colombo	2	0	27
Total				2	0	27

L. D.—B 49/50.

LA/LRO/54/87/LRO/APL 5485 C/J 54 L 153

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 1, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No. A 1,315 Village—Uhumiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Wewekumbura	Paddy field	Mrs. Amma <i>alias</i> Sellamma and C Nadesan, both of Barnes Hall, Barnes Place, Colombo, C S. Kumarasamy and C S Sathanathan, both Shroffs of Mercantile Bank, Colombo	1	0	10
Total				1	0	10

L.D —B.49/50

LA/LRO/54/84/LRO/APL. 5485A/J 54 L 151.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the Land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, May 1, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No A 1,314. Village—Bulupitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Bogahamulawatte <i>alias</i> Hitnawatte <i>alias</i> Ketakelagahamulawatta	Coconut garden 25-50 years, Chena and rock	Mrs. Amma <i>alias</i> Sellamma and C Nadesan, both of Barnes Hall, Barnes Place, Colombo, C. S. Kumarasamy and C Sathanathan, both Shroffs of Mercantile Bank, Colombo	2	0	20
2	Do	Coconut garden 25-40 years	do	1	1	5
3	Do	Coconut garden 25-50 years, chena and rock	do	0	1	0
4	Do	Chena contains one coconut tree 20 years	do	0	1	5
5	Do	Coconut garden 25-50 years, chena and rock	do	3	2	16
6	Do.	Coconut garden 25-45 years, chena and rock	do	0	3	19
7	Do	Coconut garden 5-30 years	do	0	1	31
8	Do.	Coconut garden 25-40 years	do	0	1	33
9	Do	do	do	0	0	26
10	Kandakumbura	Paddy field	do	0	0	9
11	Do.	do	do	0	0	16
12	Do.	do	do	0	2	7
13	Do	do	do	0	0	14
Total				10	1	1

L. D.—B 49/50

LA/LRO/54/88/LRO/APL. 5089A/J 54 L 174.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the Land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, May 22, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Supplement No. 4 to final village plan No. 1,012. Village—Kurenepola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	F.
36	Madinnagewelewatta	Coconut garden (old)	Mutunayake Durayalage Motha of 105, Gettuwana Road, Kurunegala, Mutunayake Durayalage Unga of 166, Gettuwana Road, Kurunegala, Perumbadage Puncheduraya of Attanapitiya, Kohilagedera, Dewata Pedidurayalage Gnanawathie of Ihala Talampitiya, Kohilagedera, and Dewata Pedidurayalage Dharmadasa and Dewata Pedidurayalage Silawathy, both o/o Dewata Pedidurayalage Gnanawathy of Ihala Talampitiya, Kohilagedera	0	0	27
37	Do.	Coconut garden (old), contains a temporary cadjan mud hut and rock	do.	4	0	3
38	Do.	Coconut garden (old), contains coconut, jak, arecanut, teak and hal-milla trees	do.	0	2	6
39	Do.	Coconut garden, contains 1 coconut tree over 30 years and 6 arecanut trees 20 years	do.	0	0	5
40	Do.	Coconut garden (old)	do.	0	0	2
41	Do.	do.	do.	0	0	12
42	Do.	do.	do.	0	1	29
Total				5	2	4

L. D.—B. 49/50.

LA/LRO/54/85/LRO/APL 5485 B/J 54 L 152.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchedi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 1, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,313. Village—Gorakamaditta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	F.
1	Gorakamaditta and Gorakamaditttekumbura	Coconut garden, 20-30 years, paddy field, rock and chena contains 1 coconut tree 30 years	Mrs. Amma alias Sellamma and C. Nadesan, both of Barnes Hall, Barnes Place, Colombo; C. S. Kumarasamy and C. Sathanathan, both Shroffs of Mercantile Bank, Colombo	3	3	38
2	Do.	Coconut garden, 20-30 years and paddy field	do.	0	1	13
3	Do.	do.	do.	0	3	37
4	Do.	Coconut garden, 20-30 years, paddy field and rock	do.	0	3	22
5	Gorakamaditttekumbura	Paddy field	do.	0	0	20
Total				6	1	5

L. D.—B. 49/50

No. LA/LRO/54/79/ LRO/APL. 3290/J 54 L 119.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchedi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, April 5, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 2 to F. V. P. 439. Village—Idangapola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	F.
67	Dematagahamulakumbura	Paddy field	Mrs. J. P. D Kura Wimalawathie Hamme of Narammala	0	1	15
68	Dematagahamulakumbura and Dematagahamulakumburepillewa	Paddy field and chena	do.	0	0	33
69	Dematagahamulakumbura	Paddy field	do.	0	0	21
70	Dematagahamulakumburepillewa	Chena contains a temporary cadjan mud house	do.	0	2	7
Total				1	0	36

L. D.—B. 49/50.

Reference No. L. B. 2224—LRO/APL/5926. J 54—L 228.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, June 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

		Schedule			
		Preliminary plan No. A 1,561. Village—Karagoda Uyangoda II			
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Erabaddegoda-Hunugewatta	Coconut garden, contains 5 coconut trees 30-40 years, 1 kital tree about 15 years and 10 arecanut trees about 10 years	H. M. Sadiris, 783, Peradeniya Road, Mulgampola, Kandy, and H. M. Nando, Karagoda, Uyangoda	0	0 8
2	Do	Coconut garden 30-40 years, contains 5 jak trees, 1 domba tree, 2 mango trees and 3 breadfruit trees 15-40 years, some arecanut trees 5-10 years, 13 coconut plants 2-5 years and an earth well	do	0	2 2
Total				0	2 10

LA/LRO/54/83/LRO/APL 5485/J 54 L 150.

L. D.—B. 49/50.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 1, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

		Schedule			
		Preliminary plan No. A. 1,319. Village—Welagedara			
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Ambalamwatta	Coconut garden 40-50 years	Mrs. Amma alias Sellamma and C. Nadesan, both of Barnes Hall, Barnes Place, Colombo, C. S. Kumarasamy and C. Sathanathan, both Shroffs of Mercantile Bank, Colombo	0	2 34
2	Do.	Coconut garden contains 3 coconut trees 40-50 years, 3 jak trees 40-50 years, and 5 kital trees 3-8 years	do.	0	0 18
Total				0	3 12

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/91/LRO/API. 5432/J 54 L 205.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, June 9, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

		Schedule			
		Preliminary plan A 1,309. Village—Naranpoia			
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Dammeda Estate	Coconut estate 20-30 years, contains jak trees about 20 years and a temporary mud thatched house	Mrs. V. Sivapragasam of 19, 42nd Lane, Wellawatta (formerly of 43, Pendennis Avenue, Colpetty), and Mrs. N. Nagentheram, 37/1, Pedrus Road, Colpetty	19	0 3
2	Do.	Coconut estate 20-30 years, contains a jak tree about 30 years, a temporary mud thatched house and a block of replanted coconut trees 4 years	do.	15	3 39
3	Do.	Coconut estate 20-30 years	do.	0	2 5
Total				35	2 7

L. D.—B. 49/50.

LA/LRO/54/89/LRO/APL 5089A/J 54 L 175.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the Land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Lot	Name of Land	Description	Schedule	Name of Claimant	Extent		
					A.	R.	P.
1	Madinnagewelawatte	Coconut garden contains 18 coconut trees over 30 years, 22 arecanut trees 10 to 20 years and 10 halmulla plants 3 years	Mutunayake Durayalage Motha of 105, Getuwana Road, Kurunegala, Mutunayake Durayalage, Unga of 165, Getuwana, Kurunegala; Perumbadage Punchiduraya of Attanapitiya, Kohlagedera, Dewata Pedidurayalage Gnanawathy of Ihala Talampitiya, Kohlagedera and Dewata Pedidurayalage Silawathie, both c/o Dewata Pedidurayalage Gnanawathy of Ihala Talampitiya, Kohlagedera		0	1	7
2	Do.	Garden contains 6 arecanut trees 10 to 15 years and 1 bush of bamboos	do.	do.	0	0	4
Total ..					0	1	11

L. D.—B 49/50

LA/LRO/54/82/LRO/APL 5778/J54 L 146.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, April 29, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Lot	Name of Land	Description	Schedule		Name of Claimant	Extent		
			Preliminary plan No	A		R.	P.	
Preliminary plan No A 1,321 Village—Piduruwella								
1	Kadawalakumburewatta <i>alias</i> Angankumburewatta	Coconut garden 25 to 60 years	H M Ausdahamy, Madawala, Piduruwella ;		0	0	3	
2	Kadawala kumburewatte <i>alias</i> Angankumburewatte and Kadawalakumbura	Coconut garden 25 to 60 years and paddy field includes a wire fence	C B J Madawala, Post Master, Uhumya, Piduruwella, and Ekanayake Mudiyansele Tikiri Banda and Kalu Achchillage Podi Menika, heirs of Ekanayake Mudiyansele Jothihamy of Henepola, Piduruwella	do	0	0	24	
3	Kadawalakumbura	Paddy field	do	do	0	0	10	
4	Kadawalakumburewatte <i>alias</i> Angankumburewatta and Kadawalakumbura	Coconut garden 25 to 60 years and paddy field includes a wire fence	do	do	1	2	9	
Total					1	3	6	

L. D.—B 49/50

No LRO/APL 1696A—J 54 L 177/LP 6285A

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Christopher Viswasam, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto ;

(2) claims for compensation for the acquisition of such land may be made to me, and

(3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Galle Kachcheri, on August 27, 1954, at 11 a.m. ; and

(b) notify to me in writing, on or before August 20, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Galle, July 14, 1954C VISWASAM,
Assistant Government Agent

Lot	Name of Land	Description	Schedule		Name of Claimant	Extent		
			Preliminary plan No	A		R.	P.	
Preliminary plan No A 1,545 Village—Morampitigoda								
1	Alutgamagewatta	Coconut garden 3-50 years	K. D. A Gunasekera of Ihawalatta, Habaraduwa		0	2	5	
2	Do.	do	do	do	0	0	3	
Total					0	2	8	

L. D.—B. 49/50

No. LRO/APL 1696A—J 54 L. 179/LP 6285B.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Christopher Viswasam, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

(1) It is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto ;

(2) claims for compensation for the acquisition of such land may be made to me, and

(3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Galle Kachcheri, on August 27, 1954, at 11 a.m. ; and

(b) notify to me in writing on or before August 20, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, July 14, 1954.C VISWASAM,
Assistant Government Agent.

Lot	Name of Land	Description	Schedule		Name of Claimant	Extent		
			Preliminary plan No.	A		R.	P.	
Preliminary plan No. 1,546. Village—Morampitigoda								
1	Lmdamulawatta	Coconut garden 50 years	Mrs H Gamara Hamme of Badalgewatta, Habaraduwa		0	0	17	
Total					0	0	17	

L. D.—B. 49/50.

No LRO/APL 1696A—J 54. L. 176/LP 6285c.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Christopher Viswasam, Assistant Government Agent of the Gallo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire, under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Gallo Kachchori, on August 27, 1954, at 11 a m; and
 - (b) notify to me in writing on or before August 20, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachchori,
Galle, July 14, 1954

C VISWASAM,
Assistant Government Agent

Schedule

Preliminary plan No. A. 1,547. Village—Liyangoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Addara Pathranawatta, formerly known as Pathrana Addaawatta	Coconut garden 5-80 years	K. D. A. Gunasekera of Ihawalatta, Habaraduwa, Hemachandara Jayasekera of Riladuwa, Baddagama, Gunawathie Jayasekera of Peditolla, Baddagama, Ariyawathie Jayasekera of Unanwitiya, Baddegama, Priyawathie Jayasekera of Kanti Photo, Pettigalawatta, Galle, Upasena Jayasekera of Keppitiyagoda, Nagoda, Nandasena Jayasekera of Himduma and Yasawathie Jayasekera, c/o K. D. A. Gunasekera of Ihawalatta, Habaraduwa	0 1 37
				0 1 37

L. D.—B. 49/50

No LRO/APL. 1696A.—J. 54 L. 177/LP. 6285d.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Christopher Viswasam, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Galle Kachchori, on August 27, 1954, at 11 a m, and
 - (b) notify to me in writing on or before August 20, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachchori,
Galle, July 14, 1954.

C. VISWASAM,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 1,548. Village—Liyangoda and Morampitigoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Bogahawatta	Coconut garden 8-80 years, contains a temporary mud and stone thatched building with a cadjan annexe and a part of a temporary mud and thatched building	K. D. A. Gunasekera of Ihawalatta, Habaraduwa; Hemachandara Jayasekera of Riladuwa, Baddegama; Gunawathie Jayasekera of Peditolla, Baddagama; Ariyawathie Jayasekera of Unanwitiya, Baddegama; Priyawathie Jayasekera of "Khanti Photo", Pettigalawatta, Galle; Upasena Jayasekera of Keppitiyagoda, Nagoda, Nandasena Jayasekera of Himduma and Yasawathie Jayasekera, c/o K. D. A. Gunasekera, Ihawalatta, Habaraduwa	0 1 7
2	Do	Coconut garden 8-10 years, contains part of a temporary mud and wattle thatched building	K. D. A. Gunasekera of Ihawalatta, Habaraduwa; Hemachandara Jayasekera of Riladuwa, Baddegama; Gunawathie Jayasekera of Peditolla, Baddegama; Ariyawathie Jayasekera of Unanwitiya, Baddegama; Priyawathie Jayasekera of "Khanti Photo", Pettigalawatta, Galle, Upasena Jayasekera of Keppitiyagoda, Nagoda, Nandasena Jayasekera of Himduma and Yasawathie Jayasekera, c/o K. D. A. Gunasekera of Ihawalatta, Habaraduwa	0 0 9
3	Sellappugewatta	Coconut garden 80 years	Mrs. H. Gimara Hamme of Badalgewatta, Habaraduwa	0 0 7
4	Do	do	do.	0 0 8
			Total	0 1 31

Miscellaneous Land Notices

No LJ 342

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Mrs P G Gomes nee Ratnayake Emmie Nona of Hawa Eliya, Nuwara Eliya, has applied for a lease of lot 5 in P P A 210, in extent 1R 9 08P, situated in Hawa Eliya, within the Municipal limits of Nuwara Eliya.

2 This lot, which contains a substantial building, was leased to the applicant's husband in 1946 on a permit in form G A-C 144. On his death in 1947, a fresh permit was issued to the applicant. Tenure under a permit is inappropriate. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term 99 years from January 1, 1954;
- (b) Rent Rs 49 per annum, subject to revision every 30 years;
- (c) The lessee shall use the land for residential purposes, but for no other purpose.

E 7

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

Colombo, July 23, 1954.

LJ. 415.

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs D R Munasinghe and P B Senoviratne—trustees of the Sri Sasanodaya Samitiya, Kuda Oya—have applied for the lease of about an acre of Crown land, from lot 19 in P P A 933, situated at Labukelle, Ramboda Korale, Kottmale Division, Nuwara Eliya District, for erecting a Buddhist temple thereon.

2 About half an acre of this lot, was held on an annual permit by the incumbent priest of Sri Pushparama Viharaya, and contains an Avasa. The land is available for the purpose. It is

proposed to grant about one acre, inclusive of the half acre on which the Avasa stands, on lease subject to the following conditions, amongst others :—

- (a) Rent : Rs. 2 15 per annum ;
- (b) The lessees shall within five years from the commencement of the lease erect a Shrine-Room and a Bo-Maluwa (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Assistant Government Agent, Nuwara Eliya District ;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (d) The lessees shall within six months of the completion of the buildings, dedicate the buildings on the land by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustees or Controlling Viharadhipathu of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, July 23, 1954.

No OB/J/91.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Bishop of Jaffna, has applied for the lease of the following blocks of Crown land, situated in the Kilinochchi area of Jaffna District :—

- (a) Block A—About 25 acres in extent, situated along Taylor Road, Kilinochchi
- (b) Block B—About 120 acres in extent, situated below Uttaraperumalkulam.

2 It is proposed to establish an Agricultural and Industrial Training Centre for Educated Youths on block A, and to conduct practical training in agriculture in block B. The proposed Centre will serve a long-felt need. These lands are available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term . 30 years with an option of renewal for a further term of 30 years ;
- (b) Rent : The lessee shall pay rent as follows :—
 - (i) Block A—at $\frac{1}{4}$ per cent. of the unimproved value of the land per annum,
 - (ii) Block B—at Rs. 120 per annum for the entire area for the first three years and thereafter at 4 per cent of the unimproved value of the land per annum. The rent for this block will be subject to revision at the end of the first term of 30 years ;
- (c) The lessee shall, within two years of the commencement of the lease, erect the following buildings on block A to the satisfaction of the Government Agent, Northern Province :—
 - (i) An assembly hall,
 - (ii) A dormitory for 100 students ;
 - (iii) Staff quarters ;
 - (iv) Refectory and reclamation hall,
 - (v) Kitchen ;
 - (vi) A carpentry workshop ;
 - (vii) A metal workshop ;
 - (viii) An electrical workshop ;
 - (ix) Buildings and enclosures for a poultry and dairy farm.
- (d) The lessee shall, within three years of the commencement of the lease, cultivate block B with paddy and other crops to the satisfaction of the Government Agent, Northern Province ;
- (e) The lessee shall, within three years of the commencement of the lease, provide at his own expense and in accordance with designs and specifications previously approved by the Government Agent, Northern Province, the necessary irrigation channels for block B ;
- (f) The lessee shall at all times during the term of the lease maintain, at his own expense, the tank (Uttaraperumalkulam) and the said irrigation channels in good order and repair to the satisfaction of the Government Agent, Northern Province ;
- (g) The lessee shall at all times during the term of the lease maintain, at his own expense, all buildings and other structures erected by him on block B in good order and repair to the satisfaction of the Government Agent, Northern Province ;
- (h) The lessee shall, use these lands for the establishment of an Agricultural and Industrial Training Centre thereon and for the provision of facilities for practical training in Agriculture and Industries to the students of the Centre, and for no other purpose ;
- (i) The lessee shall utilise the income derived from the lands for the development of the Centre, and for no other purpose ;

(j) The lessee shall not restrict admission to the Centre by reference to race, creed or community

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

M. RAJENDRA,
Land Commissioner.

Colombo, July 23, 1954.

LS 3276

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs D. G. Dassanayake, L. P. Mahawela and G. D. Gunaratna of Madampe—trustees of the Rural Development Society, Madampe—have applied for a lease of a piece of Crown land, about half an acre in extent from lot 1022 in F. V. P. 606, situated in Madampe in Atakalan Koralae, Ratnapura District, for the purpose of erecting a meeting hall thereon

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others :—

- (a) Term : 5 years ;
- (b) Rent : Re 1 per annum,
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Province of Sabaragamuwa ;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

J. J. RAJANAYAGAM,
for Land Commissioner

Colombo, July 23, 1954.

No. OB/MR/3

RESTORATION OF VILLAGE TANKS BY PRIVATE ENTERPRISE

THE following tanks situated in the D. R. O.'s Division of Mannar in Mannar District, are available for restoration by private persons (individuals or companies) with adequate financial resources. These tanks have been investigated and the estimated cost of restoration and the approximate area to be benefited are stated against each.

(i) Keerisuddakulam—

- (a) Proceed along Madhu-Palampiddi Road and a Palampiddi turn right along Palampiddi-Iranai Illupakulam Road and proceed $4\frac{1}{2}$ miles along that Road
- (b) Approximate irrigable area—116 acres
- (c) Estimated cost of the scheme inclusive of irrigation facilities—tank, bund, spills, sluice, access road, &c.—Rs. 120,000.

(ii) Neeravikulam—

- (a) Proceed along the Palampiddi-Iranai Illupakulam Road about $4\frac{1}{2}$ miles when a public well is reached. From the well there is a foot-path that goes past Keerisuddikulam bund and at about $2\frac{1}{2}$ miles along this path lies Neeravikulam.
- (b) Approximate irrigable area—100 acres
- (c) Estimated cost of the scheme inclusive of irrigation facilities—tank, bund, spills, sluice, access road, &c.—Rs. 100,000.

(iii) Vitahikulam—

- (a) Proceed along Madhu-Palampiddi P. W. D. Road to Thachchanamaruthamadu tank $2\frac{1}{2}$ miles from Madhu church. Walk along the tank bund and thence proceed on a footpath about a mile long towards north-east from the right bank end of the bund
- (b) Approximate irrigable area—55 acres
- (c) Estimated cost of the scheme inclusive of irrigation facilities—tank, bund, spills, sluice, access road, &c.—Rs. 55,000

2. The cost of land development and other ancillary services such as housing, &c., is not included in these estimates.

3. The restoration work and the provision of irrigation facilities should be done in accordance with approved specifications. The entire cost of these works and the development of the land should be borne by the persons undertaking the works.

4. Persons who are authorized to execute the works will be offered a long term lease of the area made cultivable in paddy together with an adequate extent of highland

5. Applications from persons who are prepared to take up one or all of the above tanks, should be made to the Assistant Government Agent, Mannar, on or before September 1, 1954. Any further information can be had from him

Office of the Land Commissioner,
P. O. Box 500,
Secretary,
Colombo 1, July 16, 1954.

M. RAJENDRA,
Land Commissioner.

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ දන්වීම

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,990 (හලාවත)

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,991 (හලාවත)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954පේ ජූලි මස 23වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දනුම්දෙනු ලැබේ.

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954පේ ජූලි මස 23වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දනුම්දෙනු ලැබේ.

වම් 1954පේ ජූනි මස 17වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කත්තෝරුවේ දීය

වම් 1954පේ ජූනි මස 17වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කත්තෝරුවේ දීය

ඇ.මී. ඇ.මී. පිල්ලෙයි.

ඇ.මී. ඇ.මී. පිල්ලෙයි.

නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතූමා

නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතූමා

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරන නිර්ධාරිතූමාගෙන්ද, ඒවායේ සිතියම සර්වේයර් ජනරාල්තූමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(අ) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරන නිර්ධාරිතූමාගෙන්ද, ඒවායේ සිතියම සර්වේයර් ජනරාල්තූමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් ගැටියට භාරගනු ලැබේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් ගැටියට භාරගනු ලැබේ.

(ඈ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිහි නඩුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

(ඈ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිහි නඩුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උප ලේඛනය

උප ලේඛනය

වයඹ පළාතේ හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටියල් කෝරළේ උතුරු මුත්තෝස්සරම් පත්තුවේ බංගදෙකිය යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියළුම බිම්කවටි, එනම් —

වයඹ පළාතේ හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටියල් කෝරළේ උතුරු මුත්තෝස්සරම් පත්තුවේ දිගන්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියළුම බිම් කවටි, එනම් —

I කොටස

උතුරට. නො. 267,626 දරණ පිඹුරු කඩදසිය, නො. 226,622 දරණ පිඹුරු කඩදසිය, නො. 275,306 දරණ පිඹුරු කඩදසිය සහ නො. 240,572 දරණ පිඹුරු කඩදසිය,

උතුරට: බංගදෙකියේ සිට මත්බලන දක්වා ඇති සුළු පාර, නො. 3,62,954 දරණ පිඹුරු කඩදසිය, නො. 3,19,392 දරණ පිඹුරු කඩදසිය, නො. 2,44,148 දරණ පිඹුරු කඩදසිය, නො. 122 දරණ කැලෑ මැණීමේ මුල් සිතියමේ නො. 11 දරණ බිම්කවටිය (O 1954) සහ නො. 2,60,158 දරණ පිඹුරු කඩදසිය;

නැගෙනහිරට. නො. 122 දරණ කැලෑ මැණීමේ මුල් සිතියමේ නො. 5 දරණ බිම් කවටිය (මුක්කන්දලුව යන ගමේ මායිම),

නැගෙනහිරට සුළු පාරේ සිට සුසාන භූමිය දක්වා ඇති කරත්ත පාර නො. ඒ 572 දරණ මුල් සිතියමේ නො. 2 දරණ බිම්කවටිය;

දකුණට නො. 122 දරණ කැලෑ මැණීමේ මුල් සිතියමේ නො. 5 දරණ බිම් කවටිය සහ කෙටුල් ඇල,

දකුණට: දුදුරු මසේ කොටසක්, නො. 122 දරණ කැලෑ මැණීමේ මුල් සිතියමේ නො. 5 දරණ බිම්කවටිය (මුක්කලන්දලුව යන ගමේ මායිම);

බස්නාහිරට නො. 4,833 දරණ මුල් සිතියමේ නො. 86 දරණ බිම් කවටිය, නො. 4,845 දරණ මුල් සිතියමේ නො. 2 දරණ බිම් කවටිය සහ නො. 4,845 දරණ මුල් සිතියමේ නො. 1 දරණ බිම් කවටිය.

බස්නාහිරට නො. 122 දරණ කැලෑ මැණීමේ මුල් සිතියමේ නො. 5 දරණ බිම්කවටිය (මුක්කලන්දලුව යන ගමේ මායිම)

කැලෑ මැණීමේ මුල් සිතියම නො. 122

කැලෑ මැණීමේ මුල් සිතියම නො. 122

Table with 3 columns: බිම්කවටිය, ඉඩමේ නම, අරු ප. 1 සැන්ච් ජෝෂප්ස් ඇස්වෙට් ... 0 1 18, 2 බත්ගදෙකිය කැලේ (යෝජනාකර තිබෙන ආණ්ඩුවේ ඉතුරු කළු කැලය සඳහා) 19 0 35, 3 වෙහෙරබැඳිකැලේ (යෝජනා කර තිබෙන ආණ්ඩුවේ ඉතුරු කළු කැලය සඳහා) 22 1 7, මුළු ගණන 41 3 15

Table with 3 columns: බිම්කවටිය, ඉඩමේ නම, අරු ප. 9 වෙහෙරබැඳිකැලේ (ආණ්ඩුවේ කැලය වෙනුවෙන් යෝජනා කරණලද බිම) ... 51 2 35, 10 —කරත්තපාර ... 0 3 12, 12 වෙහෙරබැඳිකැලේ, මොරකැලේ (ආණ්ඩුවේ කැලය වෙනුවෙන් යෝජනා කරණලද බිම) ... 88 1 32, මුළු ගණන 140 3 39

II කොටස

උතුරට නො. 245,831 දරණ පිඹුරු කඩදසිය, නැගෙනහිරට නො. 122 දරණ කැලෑ මැණීමේ මුල් සිතියමේ නො. 5 දරණ බිම් කවටිය,

හලාවත නි. නි. 6-1954

දකුණට. නො. 122 දරණ කැලෑ මැණීමේ මුල් සිතියමේ නො. 5 දරණ බිම්කවටිය (මුක්කන්දලුව යන ගමේ මායිම),

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,992 (හලාවත)

බස්නාහිරට. නො. 250,571 දරණ පිඹුරු කඩදසිය

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954පේ ජූලි මස 23වෙනි දින පටන් තුන්මාසයක්

Table with 3 columns: බිම්කවටිය, ඉඩමේ නම, අරු ප. 4 වෙහෙරබැඳි කැලේ (යෝජනා කර තිබෙන ආණ්ඩුවේ ඉතුරු කළු කැලය සඳහා) 0 1 8

හලාවත නි. නි. 6-1954

ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ළඟා වුවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

එම් 1954෪෪ ජුනි මස 17වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය.

ඇම් ඇම්. පිල්ලෙයි,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් වෙරැම්කරන නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් පැරිසට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිහි නඩු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කීය සිපීම උවමනා නොවේ.

උප ලේඛනය
වයඹ පළාතේ හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටියේ කෝරළේ උතුරු මුත්තේස්සරම් පත්තුවේ මුක්කන්දලුව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම් කවරි, එනම් —

උතුරට : නො 122 දරණ කැල මැණීමේ මුල් සිතියමේ නො 4 දරණ බිම්කට්ටිය, (බංගදෙතිය යන ගමේ මායිම්), නො 245,881 දරණ පිඹුරු කඩදසිය, බංගදෙතියේ සිට මන්බලන දක්වා ඇති හුළු පාරේ කොටසක් ;

නැගෙනහිරට . නො. 122 දරණ කැල මැණීමේ මුල් සිතියමේ නො 9 දරණ බිම්කට්ටිය (දිගන්වැව යන ගමේ මායිම්), දුරු මසේ පසාටසක් ;

දකුණට දුරු මසේ කොටසක් ,

බස්නාහිරට (වීරකම්මන්දලුව යන ගමේ මායිම) නො. 122 දරණ කැල මැණීමේ මුල් සිතියමේ නො 15 දරණ බිම්කට්ටිය, කෙරුල් ඇල, නො 122 දරණ කැල මැණීමේ මුල් සිතියමේ නො 3 දරණ බිම්කට්ටිය (බංගදෙතිය යන ගමේ මායිම්) නො 240,572 දරණ පිඹුරු කඩදසිය සහ නො 250,571 දරණ පිඹුරු කඩදසිය.

කැල මැණීමේ මුල් සිතියම නො 122

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ ර ප
5	වෙහෙරබැදිකැලේ (ආණ්ඩුවේ කැලය වෙනුවෙන් යෝජනා කරණලද කොටස)	.. 348 2 23
6	—පාර	... 1 0 34
7	වෙහෙරබැදිකැලේ	2 2 37
8	පත්සල්වත්ත	.. 2 0 15
13	වෙහෙරබැදිකැලේ (ආණ්ඩුවේ කැලය වෙනුවෙන් යෝජනා කරණලද කොටස)	.. 8 3 13
14	මුක්කන්දලුවකැලේ නොහොත් වෙහෙරබැදිකැලේ (ආණ්ඩුවේ කැලය වෙනුවෙන් යෝජනා කරණලද කොටස)	128 2 28
		මුළු ගණන .. 492 0 30

හලාවත නි නි 7—1954

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

අංකය : ඇල් ෪/7293/෪෪/෪ ඇල්/529
1950නේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුවී බණ්ඩා මුලාන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තියන්පත්තුවේ කටුවන් නා කෝරළේ කඩවල නම ගමේ පිහිටි වැව්වනේසේන, කොන්රැජපේ යය, කෝන් ගහකුඹුරු, කදුරුගහසේන සහ කෝන්ගහමුල්ලේන යන නො. 2,380 දරන අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ පළවෙනි අතිරේකයේ නො 44, 45, 50, 51, 52, 53, 54 සහ 55 යැයි මැන වඩා විස්තරව ඇඳින්වන අ 7, රු. 2, ප 27ක විභාගත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

පී බී මුලාන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
අංකය ෪෪/෪ ඇල්/529.

එම් 1954ක් වූ ජුනි මස 24 වෙනි දින
කොළඹදීය.

1950නේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950නේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුවී බණ්ඩා මුලාන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිස්ත්‍රික්කයේ බොත්තොට වලල්ලාවිටි කෝරළේ නවදගල සහ ඇල් පිටිය යන ගම් මුලාදැනි වෙහෙරේ පිහිටි පහත විස්තර කරන ලද ඉඩම් කැබලි

(1) ගඟේගොඩ ඔව්ලාන නමැති ඉඩමෙන් අ 1, රු. 2, ප 16 පමණ බිම් ප්‍රමාණය ඇති ජනාටසක්, ඊට මායිම්.—

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට. එම ඉඩමෙහිම ඉතිරි කොටස ;
දකුණට : ඇල් පිටිය ඇල.

(2) ගනේගොඩ ඔව්ලාන යය නමැති ඉඩමෙන් අ 0, රු. 3, ප 93 පමණ බිම් ප්‍රමාණය ඇති කොටසක්, ඊට මායිම්.—

උතුරට සහ බස්නාහිරට : එම ඉඩමෙහිම ඉතිරි කොටස ;
නැගෙනහිරට : පන්විල මානව,
දකුණට. ගනේගොඩ ඔව්ලාන

(3) බෝගහමුලාන, නොහොත් බිමුලාන නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 13.3 පමණ බිම් ප්‍රමාණය ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට ඇල් පිටිය ඇල ;
නැගෙනහිර සහ බස්නාහිරට එම ඉඩමෙහිම ඉතිරි කොටස ,
දකුණට . කුරුක්කන් වපුරපු දුව

(4) කුරුක්කන් වපුරපු දුව නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 49ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට : බෝගහමුලාන නොහොත් බිමුලාන,
නැගෙනහිරට බිමුලාන,
දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමෙහිම ඉතිරි කොටස

(5) බිමුලාන නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 32.8 පමණ බිම් ප්‍රමාණය ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට. එම ඉඩමෙහිම ඉතිරි කොටස ,
නැගෙනහිරට කුරුක්කන් වපුරපු දුව,
බස්නාහිරට : පොල් ඉන්දුව

(6) කොට්ටිය කුඹුරු නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 13.3 පමණ බිම් ප්‍රමාණය ඇති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට. එම ඉඩමෙහිම ඉතිරි කොටස ;
නැගෙනහිරට පොල් ඉන්දුව ;
බස්නාහිරට වලදුව

(7) කුරුක්කන් වපුරපු දුව නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප. 17.8 පමණ බිම් ප්‍රමාණය ඇති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට : බෝගහමුලාන නොහොත් බිමුලාන,
නැගෙනහිරට ඇල් පිටිය ඇල ;
දකුණට : එම ඉඩමෙහිම ඉතිරි කොටස ,
බස්නාහිරට : බිමුලාන.

(8) බිඳුලාන නමැති ඉඩමක් අ 0, රු 0, ප 32 උමණ සිම ප්‍රදානය ඇති කැඳුල්ලක්, ඊට මායිම —

උතුර, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමෙහිට කොටස්, නැගෙනහිරට කුරක්කන් වැවුරු දට

පී බී බුලත්කුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 14වෙනි දින
කොළඹදීය

ඇල් බබලිව් 3728

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පී. බී. බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

බදු පදනමක් වැල්ලවෑය කොට්ඨාශයේ කන්දපල්ල කෝරළේ කළුපහන ගම මුලාදැනි වසමේ භාවිතයට පිහිටි ප 5ක් (200' X 10' පලල) පමණ වපසරිය ඇති කරන්දකැටියේ හේන නමැති ඉඩමෙන් කොටසට මායිමි. —

බස්නාහිරට සහ දකුණට පී බබලිව් බී. පාර,
උතුරට ඇම් ඇම් බිංගිරි මැණිකා මහත්මියට හිමි ඉඩම,
නැගෙනහිරට. බිංගිරි මැණිකා මහත්මියට හිමි ඉඩම,
උරුමය කියන්නා එච් ඇම් අප්පුහාමි මහත්මිය, කළුපහන

බදු පදනමක් වැල්ලවෑය කොට්ඨාශයේ කන්දපල්ල කෝරළේ කළුපහන ගම මුලාදැනි වසමේ භාවිතයට සහ වරකෝන්ගම පිහිටි අ 1, රු 1, ප 35ක් පමණ වපසරිය ඇති කැකුණගස්වත්ත, පුස්සැල් අරුවපහන, පළවත්ත, අරුවවත්ත, පුස්සැල් තැන්න, පල්ලේගෙදරවත්ත සහ දිලුල්ගාවහේන නමැති ඉඩම් කැබලි 9යට මායිමි:—

(1) උතුරට. එච් ඇම් අප්පුහාමි මහත්මියට හිමි ඉඩම,
බස්නාහිරට. පී බබලිව් බී. පාර,
නැගෙනහිරට රජයේ ඉඩම;
දකුණට එච් ඇම් අප්පුහාමිට හිමි ඉඩම
උරුමය කියන්නා ඇම් ඇම් බිංගිරි මැණිකා, මහත්මිය,
කළුපහන

(2) උතුරට, දකුණට සහ නැගෙනහිරට කළුපහන වැලි පාර,
බස්නාහිරට කොළඹ-හපුතල පාර
උරුමය කියන්නා බාරොන් සිකෙසු මහත්මිය, කළුපහන

(3) නැගෙනහිරට. පී බබලිව් බී. පාර;
බස්නාහිරට ඇස්. බී. කිරිබණ්ඩාට හිමි ඉඩම,
උතුරට බී ඇම් පියසේනට හිමි ඉඩම,
දකුණට: කඳුර
උරුමය කියන්නා ආර් ඇම් නිලකරත්ත මහත්මිය, කළුපහන

(4) නැගෙනහිරට පී බබලිව් බී. පාර,
දකුණට. බබලිව් ඒ. ජේම්ස් අප්පුහාමි මහත්මියට හිමි ඉඩම,
උතුරට, කේ බී වීරකෝන් මහත්මිය සහ කේ ඇස් ඇම් බිංගිරිහාමි මහත්මියට හිමි ඉඩම,
බස්නාහිරට ආර් ඇම් නිලකරත්ත මහත්මියට හිමි ඉඩම
උරුමය කියන්නා බී ඇම් පියසේන මහත්මිය, කළුපහන

(5) නැගෙනහිරට. පී බබලිව් - බී. පාර,
දකුණට: බබලිව්. ඒ ජේම්ස් අප්පුහාමි මහත්මියට හිමි ඉඩම,
උතුරට. බබලිව් ඇම් මුදලිහාමි මහත්මියට හිමි ඉඩම,
බස්නාහිරට. බී. ඇම් පියසේන මහත්මියට හිමි ඉඩම
උරුමය කියන්නා ඇස් ඇම් බිංගිරිහාමි මහත්මිය සහ කේ බී වීරකෝන් මහත්මිය කළුපහන

(6) උතුරට පී බබලිව් බී. පාර,
දකුණට ආර් ඇම් නිලකරත්ත මහත්මියට හිමි ඉඩම;
නැගෙනහිරට සහ බස්නාහිරට. බබලිව්. ඇම් මුදලිහාමි මහත්මියට හිමි ඉඩම
උරුමය කියන්නා ජේ බී. වීරකෝන් මහත්මිය සහ ඇස් ඇම් බිංගිරිහාමි මහත්මිය, කළුපහන.

(7) උතුරට ඇස් ඇම් බිංගිරිහාමි මහත්මියට හිමි ඉඩම,
දකුණට බබලිව් ඇම්. මුදලිහාමි මහත්මියට හිමි ඉඩම,
බස්නාහිරට: ඇස්. ඇම් බිංගිරිහාමි සහ ජේ වී වීරකෝන් මහත්මියට හිමි ඉඩම;

නැගෙනහිරට පී බබලිව් බී. පාර
උරුමය කියන්නා බබලිව් ඇම් මුදලිහාමි මහත්මිය, කළුපහන

(8) නැගෙනහිරට කඳුකර,
බස්නාහිරට සහ දකුණට පී බබලිව් බී. පාර,
උතුරට. බබලිව්. ඇම්. මුදලිහාමි මහත්මියට හිමි කුඹුරු
උරුමය කියන්නා ඇස් ඇම් බිංගිරිහාමි මහත්මිය, කළුපහන

(9) බස්නාහිරට. පී බබලිව් බී. පාර,
නැගෙනහිරට කඳුර;
දකුණට ඇස් ඇම් බිංගිරිහාමි මහත්මියට හිමි ඉඩම,
උතුරට ආර් ඇම් නිලකරත්ත මහත්මියට හිමි ඉඩම
උරුමය කියන්නා. බබලිව් ඇම් මුදලිහාමි මහත්මිය, කළුපහන.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා
ජේ/වබබලිව්/2400.

වම් 1954ක්වූ ජූනි මස 10වෙනි දින
කොළඹදීය.

අංකය කීවී, 4717/ජේ/ඇල් ජී/647/53

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පී. බී. බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ වත්තල පලාත් ආණ්ඩු සභාව තුළ තොලසපානේ පිහිටි කෝන්ගහවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ස් 22ක පමණ ප්‍රමාණය, ඊට මායිමි:—

උතුරට. දැනට තිබෙන අඩි 20ක පලල ඇති පාර;
නැගෙනහිරට සහ බස්නාහිරට. එම ඉඩමේම කොටස්;
දකුණට. ඇවිවිවත්ත. පාර.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 6 වැනි දින
කොළඹදීය

ඇල් ජී 641

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පී. බී. බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

යාපනේ දිස්ත්‍රික්කයේ වලිකාමම් උතුරු අදායම් පාලක කොට්ඨාශයේ නිර්වෙලි ගම් මුලාදැනි වසමේ නිර්වෙලි දකුණ නම් ගමේ පිහිටි ලම්මන්තාරෙයි සහ සෙම්පන්තෝඩම් යන ඉඩම්වලින් වර්ග අඩි 17,030ක් පමණ විශාල ඉඩම් කොටස් වලට මායිමි—

උතුරට නැයිසිය ඉලකපිල්ලේ මානික්කමේ උරුමකරුන්වද සින්නනම්බේ සිරිදඳු සෝර්නම්මාට සහ කනපති පිල්ලේ සිරිදඳු පරුපති පිල්ලේටත් අයිති දේපල,
නැගෙනහිරට. යාපනේ-පොයින්ට් පේදුරු පාර,
දකුණට නිර්වෙලි කන්දසාමි කෝවිලට අයිති ඉඩම;
බස්නාහිරට. උරේලු-නිර්වෙලි පාර යන මායිම් තුළ ඉඩම් වේ.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ජූනි මස 9වෙනි දින
කොළඹදීය.

අංකය. ඇල් ඒ/26/8/53

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කවුගම්පොල හත්පත්තුවේ ගොමගමුව පළාතේ එපලාදෙණිය නම් ගමෙහි පිහිටි හින්දුකරවලතේ න (නො 2,155 දරණ අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ නො 128 සි දරණ බිම් කැබැල්ල) සහ ගොඩැල්ලේතේතේ (නො 2,155 දරණ අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 129 දරණ බිම් කැබැල්ල) යන බිම් කැබලි දෙකෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 2ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.—

- උතුරට: එපලාදෙණිය බොඩිබුල්ල බී ආර් සී පාර;
- නැගෙනහිරට: නො 2,155 දරණ අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 129 දරණ කැබැල්ලේ ඉතිරි කොටස;
- දකුණට: නො 2,155 දරණ අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ නො 128 බි දරණ බිම් කැබැල්ල;
- බස්නාහිරට: නො 2,155 දරණ අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ නො 128 සි දරණ බිම් කැබැල්ලෙන් කොටසක්.

පී බී බුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
අංකය ජේ/2/668/53
වම් 1954ක් වූ ජූලි මස 1 වැනි දින
කොළඹදීය.

ඇල්. බී 4784.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොට්ඨාශයේ වල්ලකොඩ ගමෙහි පිහිටි මරියාවත්තෙන්, ප්‍රමාණයෙන් අක්කර 10, රු.ඩී 1, පර්චස් 11.07ක් පමණ වූ බිම් කැබලි 10ක්, ඊට මායිම් පහත සඳහන්වේ:—

- ලොව ඒ නො. 1.
ඉඩමේ නම: මරියාවත්ත—අඩක 10 දරණ කොටස
උතුරට: මරියාවත්තේ අඩක 10 දරණ කොටස;
නැගෙනහිරට: දනට ඇති ඇල;
දකුණට: මහවැලි ගඟ;
බස්නාහිරට: මරියාවත්තේ අඩක 10 දරණ කොටස
ප්‍රමාණය. අ. 1, රු 1 ප. 10
- ලොව බී නො. 2.
ඉඩමේ නම: මරියාවත්ත—අඩක 10 දරණ කොටස
උතුරට: මරියාවත්ත අඩක 7 දරණ කොටස;
නැගෙනහිරට දනට ඇති ඇල,
දකුණට ලොව ඒ;
බස්නාහිරට: මරියාවත්තේ අඩක 10 දරණ කොටස.
ප්‍රමාණය අ. 0, රු 0, ප 29
- ලොව සී නො. 3.
ඉඩමේ නම: මරියාවත්ත—අඩක 7 දරණ කොටස
උතුරට: ලොව බී;
නැගෙනහිරට මරියාවත්තේ අඩක 7 දරණ කොටස,
දකුණට: මහවැලිගඟ;
බස්නාහිරට දනට ඇති ඇල.
ප්‍රමාණය: අ. 0, රු 2, ප 20
- ලොව ඩී නො. 4
ඉඩමේ නම මරියාවත්ත—අඩක 7 දරණ කොටස
උතුරට ලොව ඊ;
නැගෙනහිරට මරියාවත්තේ අඩක 7 දරණ කොටස;

- දකුණට: ලොව බී;
බස්නාහිරට දනට ඇති ඇල
ප්‍රමාණය අ 0, රු 1, ප 17
- ලොව ඊ නො. 5.
ඉඩමේ නම මරියාවත්ත—අඩක 7 දරණ කොටස
උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට මරියාවත්තේ අඩක 7 දරණ කොටස
ප්‍රමාණය අ 2, රු 1, ප 20
- ලොව ඇෆ් නො. 6.
ඉඩමේ නම මරියාවත්ත—අඩක 4 දරණ කොටස
උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට මරියාවත්තේ අඩක 4 දරණ කොටස
ප්‍රමාණය අ 2, රු 3, ප 12
- ලොව ජී නො. 7.
ඉඩමේ නම මරියාවත්ත—අඩක 3 දරණ කොටස
උතුරට සහ දකුණට: මරියාවත්ත අඩක 3 දරණ කොටස,
නැගෙනහිරට ලොව ජේ;
බස්නාහිරට: කඳුර සහ මරියාවත්තේ අඩක 4 දරණ කොටස
ප්‍රමාණය අ 1, රු 0, ප 28
- ලොව එච් නො. 8.
ඉඩමේ නම මරියාවත්ත—අඩක 7 දරණ කොටස
උතුරට, නැගෙනහිරට සහ දකුණට. මරියාවත්තේ අඩක 7 දරණ කොටස;
බස්නාහිරට දවස වේලන සානය, මරියාවත්තේ අඩක 7 දරණ කොටස.
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 07
- ලොව ජේ නො. 9.
ඉඩමේ නම මරියාවත්ත—අඩක 3 දරණ කොටස
උතුරට: රජයට අයත් කැලාව;
නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට. මරියාවත්තේ අඩක 3 දරණ කොටස
ප්‍රමාණය අ 1, රු 3, ප 29.
- ලොව කේ නො. 10.
ඉඩමේ නම මරියාවත්ත—අඩක 3 දරණ කොටස
උතුරට. මරියාවත්තේ අඩක 3 දරණ කොටස;
නැගෙනහිරට රජයේ හුසාන භූමිය;
දකුණට. මරියාවත්තේ අඩක 3 දරණ කොටස,
බස්නාහිරට ගම්පොල, වෙල රජ ඇල.
ප්‍රමාණය අ 0, රු 2, ප 6

පී බී. බුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
අඩකය ජේ 54 ඇල්. 67
වම් 1954ක් වූ ජූනි මස 28 වන දින
කොළඹදීය

අංකය: කීව් 4308/ජේ/ඇල් ඒ/2355.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

- ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
මූලික ඒලාන් නො ඒ 3,670. ගම—ගම්පහ මැදගම (කොටසක්)
කැබැල්ල: 1.
ඉඩමේ නම කඳුකැටියවත්ත නොහොත් කම්මල්වත්ත, වෝඩි නො 5හේ පිහිටි වරිපනම් නො. 156 දරන ඉඩම.
විස්තර පොල් ඉඩම, අතුසෙවිලි කළ තාවකාලික ගෙය, තාවකාලික වැසිකිළිය සහ ලීඳ.
අයිතිකම් කියන්නා ජී පී වික්‍රමාරච්චි මහත්මයා, යක්කල
ප්‍රමාණය අ 1, රු 2, ප. 23 57

කැබැල්ල: 2.

ඉඩමේ, නම කඳුකැපියාගලත්ත නොහොත් කම්මලවත්ත, හේනමදවියකුඹුර, ටව්ඩි ගො 5 හේ පිහිටි වටිපනම නො 157 දරන ඉඩම.

විස්තර පොල් ඉඩම, ශ්‍රීද, කුඹුර සහ පාර.

අයිතිකම් කියත්තා: ඒ ද කේරම මහත්මයා, බැන්ඩියමුල්ල, ගම්පහ

ප්‍රමාණය අ 0, රු 3, ප 1932.

ඉහත සඳහන් ඉඩමට ගිම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954 ක්වූ සැප්තැම්බර් මස 13 වෙනි දින සෑහ 930ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954 ක්වූ අගෝස්තු මස 31 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ හෙත් ව වි විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954 ක්වූ ජූලි මස 17 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය

අංකය කිව් 4542/ජේ/ඇල්ප් 2838

1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජලාන් නො ඒ 3,678 ගම—මූල්ලෙරියාව උතුර

කැබැල්ල: 1.

ඉඩමේ නම අබිතලේවත්ත

විස්තර: පොල් ඉඩම සහ ගොඩනැගිලි 5 ක්.

අයිතිකම් කියන්නෝ: ඩී ඒ ටී විජේවඩිත, එලියටි පෙදෙස, බොරැල්ල සහ එච් ටී සිමියෝන් පෙරේරා, අබිතලේ, අංගොඩ

ප්‍රමාණය අ 1, රු 1, ප 57.

ඉහත සඳහන් ඉඩමට ගිම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954 ක්වූ සැප්තැම්බර් මස 17 වෙනි දින සෑහ 930ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954 ක්වූ සැප්තැම්බර් මස 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. හෙත් ව වි විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954 ක්වූ ජූලි මස 17 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය

අංකය ඇල් ඩී 4679

1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

බඩාම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොට්ඨාසයේ උඩසිය පත්තුව උතුර, ගොඩමුත්තේ ගමේ පිහිටි බෙරුගොල්ලේ වත්ත සහ පිලගොල්ලේවත්ත යන ඉඩම් වලින් කොටස් නොහොත් මූලික ජලාන් නො ඒ 2,104 ලොච්ඡ 1 සහ 2 යනුවෙන් විස්තර කරනලද ඉඩම්

ලොච් නො. 1.

අයිතිවාසිකම්කියන්නා එච් ඩී රඹුක්වැල්ල දිසාව, පාර්ලිමේන්තු මන්ත්‍රී, නිල්ගල, දඹුල්ල පත්තුව

ප්‍රමාණය අ 0, රු 1, ප 30

ලොච් නො. 2.

අයිතිවාසිකම්කියන්නා: උඩගෙදර කපු මහත්මයා, ඇඹලගම, උඩසිය, පත්තුව.

ප්‍රමාණය අ 0, රු 1, ප 54

එකතුව: අ. 0, රු. 2, ප. 354.

ඉහත සඳහන් ඉඩමට ගිම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954 ටේ සැප්තැම්බර් මස 1 වන දින පෙරවරු 10ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954 ටේ අගෝස්තු මස 25 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

එසේ ලියවිල්ලකින් නොදන්න වන ලද අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් විභාගයේදී මා විසින් ක්‍රියාකරනු නොලැබේ ඉඩම් ආණ්ඩුවට නොමිලේ තැනි කරන්නට බලාපොරොත්තු වුවත් ඉහත සඳහන් පරිදි ලියවිල්ලකින් අයිතිවාසිකම් දන්වා සිටිය යුතුයි

දේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954 ක්වූ ජූලි මස 12 වැනි දින මහනුවර කම්මේරියේදීය.

අංකය ඇල් ඩී 4745

1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර. —

බඩාම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩමුලත්ගම කොට්ඨාසයේ අබිගමුව කෝරළේ කිත්ටයර් ගමෙහි පිහිටි කිත්ටයර් වත්තෙන් කොටසක් වූ, ප්‍රමාණයෙන් අක්කර 0, රු.ඩී 0, පර්ච්ස් 179 ක්වූ බිම් කැබැල්ල නොහොත් මූලික ජලාන් නො ඒ 2,132 ලොච් 1 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම.

අයිතිකම් කියන්නා සීමාසහිත කිත්ටයර් වතු සමාගම, මස්කෙළිය

ඒජන්තවරු සේර්ජ්ස් ස්ටුවර්ට් සහ සමාගම, තැ. පෙ අංක 151, කොළඹ

ඉහත සඳහන් ඉඩමට ගිම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954 ක්වූ සැප්තැම්බර් මස 7 වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954 ක්වූ අගෝස්තු මස 31 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි එසේ ලියවිල්ලකින් නොදන්න වන ලද අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් විභාගයේදී මා විසින් ක්‍රියා කරනු නොලැබේ

දේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954 ක්වූ ජූලි මස 14 වෙනි දින මහනුවර කම්මේරියේදීය

අංකය ඇල් ඩී 4719

1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

බඩාම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩමුලත්ගම කොට්ඨාසයේ අබිගමුව කෝරළේ කිත්ටයර් ගමෙහි පිහිටි කිත්ටයර් වත්තෙන් කොටසක් වූ, ප්‍රමාණයෙන් අක්කර 0, රු.ඩී 1, පර්ච්ස් 98 ක්වූ බිම් කොටස නොහොත් මූලික ජලාන් නො ඒ 2,123 ලොච් 1 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම

අයිතිවාසිකම් කියා සිටින්නෝ සීමාසහිත කිත්ටයර් වතු සමාගම, මඟකෙළිය.

ඒජන්තවරු ජෝර්ජ් ස්ටුවර්ට් සහ සමාගම, තා පෙ අඩක 151, කොළඹ

බස් නැවතුම්පොල සහ සියළුම ගොඩනැගිලි රජය මගින් කරවන ලදහ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔප්පු මස 7වන දින පෙරවරු 10 30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954ක්වූ අගෝස්තු මස 31වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

එසේ ලියවිලි ලකින් නොදන්නවන ලද අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් විභාගයේදී මා විසින් ක්‍රියාකරනු නොලැබේ

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 15වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය.

ඇල් ඩී 4479

1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලුත්ගම කොයාගයේ පස්බාගේ කෝරළේ වැලිගම්පොල ගමෙහි පිහිටි මුල් ප්ලාන් නො ඒ 2,051 ලොච් 1 යනුවෙන් විස්තර කොට ඇති අතපත්තුවලට නමැති ඉඩමෙන් අක්කර 1, රූඩ් 0, පර්චස් 0 4ක් වූ ඉඩම් කැබැල්ල

දැනට අයිතිවාසිකම් කියා සිටින්නේ ඇතියේ ප්‍රවිස් සිල්වා, නො. 1, දෙළොස්බාගේ පාර, නාවලපිටිය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔප්පු මස 7වන දින පෙරවරු 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1954ක්වූ අගෝස්තු මස 31වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි.

එසේ ලියවිලි ලකින් කලින් නොදන්නවන ලද අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් විභාගයේදී මා විසින් ක්‍රියා කරණු නොලැබේ. මේ ඉඩම ආණ්ඩුවට නොමිලේ තැහිකරන්නට බලාපොරොත්තුවූ වූවත් ඉහත සඳහන් පරිදි ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 13වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ඉඩමේ නම: මැදිපිටිය,

ප්‍රමාණය: අ. 0, රූ. 2, ප. 0 4

පිහිටීම මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදාමි පාරක නිලධාරී තුමාගේ කොට්ඨාශයේ ගහ පළාත කෝරළේ උඩගම ගමේ.

විස්තරය: හේනේ සීර් ගොඩනැගිලි, ඒ. 2,090 අංකය දරණ මූලික ප්ලාන් 1 වැනි කොටස.

අයිතිකරුවෝ (1) තෝන් කොක්කන් මුදියන්සේලාගේ හේරත්තාමි, (2) තෝන් කොක්කන් මුදියන්සේලාගේ පුලියමැරැහිතා, (3) තෝන් කොක්කන් මුදියන්සේලාගේ මල්තාමි, (4) තෝන් කොක්කන් මුදියන්සේලාගේ කිංගිරිඅම්මා ඉහත අය ගහපලාත, වැලිකඩ, කරල්ලියද්ද, හේන ගත්තාන්ත, හඟුරත්කොත

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ අගෝස්තු මස 24වෙනි දින උදේ 11ට හඟුරත්කොත නානායම්පොලේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1954ක්වූ අගෝස්තු මස 16වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූනි මස 30වෙනි දින
නුවරඑළිය කවිචේරියේදීය

මේ පිළිබඳව එවන ගැමි ලියවිලි ලකම කරුණාකර මෙම අංකය සඳහන් කරන්න —

ඇල්.ඩී 1147/ඇල්.ජී-පී/ඇල්.ඇල්.ඩී/167/53 (වීඊ)

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ප්ලාන් අංක ඒ 2,101

පිහිටීම මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට කොට්ඨාශයේ දියතිලක කෝරළයේ හපුවෙල සහ රේකිටිපේ යන ගම්වලය

ලොච් නො. 1.

ඉඩමේ නම තම්බලකෙටිය, තම්බලකෙටියහේන, උඩුවෙහේන, ගල් කනුවගොඩහේන, ගල්කනුවෙහේන, දම්පොල ගල්කනුවගහේන, දෙබම්පොලහේන, ගුරුන්දගහමුලහේන, දෙබම්පොලේයාය, දෙබම් පොලේ හබරත්තින්තෙහේන, වැලිතුඩුවෙහේන, කොලොත්ගහමුල හේන්වත්ත, කොලවැල්කැටියේ කොලොත්ගහමුලහේන, මීවල හේන, ගහලේහේන, දම්පොලේවත්ත හෙවත් කිත්ගේහේවත්ත

විස්තරය අවුරුදු 25ක පොල්වත්ත, කුඹුරු සහ කජුගස්, කොස් ගස් සහ අවුරුදු 25ක පැතුරුණු හේ ගස් ඇති හේන, සීර් ගොඩ නැගිලි 3යි, සීර් දුම්කොල බාන් 2යි, සීර් වැසිකිලි 2යි, වැඩකරු වත්තේ සීර් ගොඩනැගිලි 1යි, අසීර් කඩයක් සහ අසීර් පැල් 1යි

ප්‍රමාණය අ 44, රූ 3, ප. 2

ලොච් නො. 2.

ඉඩමේ නම දම්පොලයාය ලේ උලේහේන, දම්පොලවත්ත හෙවත් කිත්ගේහේවත්ත.

විස්තරය අවුරුදු 25ක පොල්වත්ත.

ප්‍රමාණය අ 3, රූ 0, ප 21

ලොච් නො. 3

ඉඩමේ නම: බුලුගහහේන, දම්පොලේවත්ත හේවත් කිත්ගේහේවත්ත.

විස්තරය හේන සහ අවුරුදු 25ක පොල්වත්ත

ප්‍රමාණය අ 1, රූ 0, ප 9

ලොච් නො. 4.

ඉඩමේ නම දම්පොලේවත්ත, දම්පොලේයායේ හබරත්තින්තෙහේන හෙවත් කිත්ගේහේවත්ත

විස්තරය: අවුරුදු විසිපහක හේ පදුරු කීපයක් ඇති හේන

ප්‍රමාණය අ 2, රූ 1, ප 0

ලොච් නො. 5.

ඉඩමේ නම: ගොත්සඳුවෙලගාහේන, බුලුගහහේන, මොරගහමුල හේන, කොටුකොන්දගහමුලහේන, වැවිහේන හෙවත් කිත්ගේහේවත්ත

විස්තරය හේන සහ අවුරුදු 25ක පොල්වත්ත.

ප්‍රමාණය: අ. 3, රූ. 3, ප. 7.

ලොට් නො. 6.
 ඉඩමේ නම. බුදුගහමුල්ලේ, දෙමළුකැව්ගේ නගරයේ
 කිත්තේස්වේවත්ත
 විස්තරය. යන්ත සහ අවුරුදු 5ක පොල්වත්ත
 ප්‍රමාණය අ 1, රු 3, ප 25

ලොට් නො 7
 ඉඩමේ නම (නමක් නැත)
 විස්තරය. වෘද්ධියේ ඇල සහ එම වේල්ල
 ප්‍රමාණය අ 0, රු 1, ප 34

ලොට් නො 8
 ඉඩමේ නම. බුදුගහමුල්ලේ, දමපොලේ බුදුගහමුල්ලේ නගරයේ
 කිත්තේස්වේවත්ත
 විස්තරය. හේන
 ප්‍රමාණය අ 0, රු 1, ප 24

ලොට් නො 9.
 ඉඩමේ නම. දමපොලේවත්ත, දමපොලේ බුදුගහමුල්ලේ නගරයේ
 කිත්තේස්වේවත්ත.
 විස්තරය. හේන
 ප්‍රමාණය අ 0, රු 1, ප 0

ලොට් නො. 10.
 ඉඩමේ නම: (නමක් නැත)
 විස්තරය. වෘද්ධියේ ඇල සහ එම වේල්ල
 ප්‍රමාණය අ 0, රු 1, ප 7

ලොට් නො. 11.
 ඉඩමේ නම. දමපොලේවත්ත, දේවගහමුල්ලේ, දමපොලේ බුදුගහ
 මුල්ලේ, මාපිටියේ හේන, මාපිටියේ වත්ත, ඇතිලිඹිඹුන් හේන,
 කොලොංගහමුල්ලේ නගරයේ කිත්තේස්වේවත්ත.
 විස්තරය. අවුරුදු 25ක හේ සහ අවුරුදු 25ක හේ පදුරු ඇති
 හේන
 ප්‍රමාණය අ 18, රු 0, ප 0

ලොට් නො. 12.
 ඉඩමේ නම (ලොට් අංකය පාවිච්චි කොට නැත)
 විස්තරය (ලොට් අංකය පාවිච්චි කොට නැත)
 ප්‍රමාණය (ලොට් අංකය පාවිච්චි කොට නැත)

ලොට් නො. 13
 ඉඩමේ නම. දමපොලේවත්ත, තලගහමුල්ලේ නගරයේ
 කිත්තේස්වේවත්ත
 විස්තරය. අවුරුදු 25ක පොල්වත්ත
 ප්‍රමාණය අ 1, රු 1, ප 34

ලොට් නො. 14.
 ඉඩමේ නම (නමක් නැත)
 විස්තරය. වෘද්ධියේ ඇල සහ එම වේල්ල. අවුරුදු 25ක පොල්ගස්
 5ක් ඇත
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 36

ලොට් නො 15
 ඉඩමේ නම. දමපොලේවත්ත, තලගහමුල්ලේ නගරයේ
 කිත්තේස්වේවත්ත
 විස්තරය. අවුරුදු 25ක පොල්වත්ත
 ප්‍රමාණය අ 0 රු 1, ප 30

ලොට් නො 16
 ඉඩමේ නම. දමපොලේවත්ත, තලගහමුල්ලේ නගරයේ
 කිත්තේස්වේවත්ත
 විස්තරය. හේන
 ප්‍රමාණය අ. 0, රු 1, ප 6

ලොට් නො. 17.
 ඉඩමේ නම. දමපොලේවත්ත, තලගහමුල්ලේ නගරයේ
 කිත්තේස්වේවත්ත
 විස්තරය. හේන
 ප්‍රමාණය අ 0, රු 0 ප. 26.

ලොට් නො. 18.
 ඉඩමේ නම. තලගහමුල්ලේ නගරයේ, දමපොලේවත්ත නගරයේ
 කිත්තේස්වේවත්ත
 විස්තරය. අවුරුදු 25ක පොල්වත්ත
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

ලොට් නො. 19.
 ඉඩමේ නම (නමක් නැත)
 විස්තරය. වෘද්ධියේ ඇල සහ එම වේල්ල, අවුරුදු 25ක පොල්ගස්
 1ක් ඇත.
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 30

ලොට් නො. 20.
 ඉඩමේ නම. කලගහමුල්ලේ නගරයේ, කලගහමුල්ලේ නගරයේ,
 දම පොලේවත්ත නගරයේ කිත්තේස්වේවත්ත
 විස්තරය. අවුරුදු 25ක පොල්වත්ත
 ප්‍රමාණය අ 1, රු 0, ප 3

ලොට් නො 21.
 ඉඩමේ නම. මාපිටියේ වත්ත.
 විස්තරය. හේන
 ප්‍රමාණය අ 0, රු 1, ප 7

ලොට් නො. 22
 ඉඩමේ නම. දමපොලේවත්ත, ජමනාරංගහමුල්ලේ නගරයේ,
 මාපිටියේ හේන නගරයේ කිත්තේස්වේවත්ත.
 විස්තරය. අවුරුදු 25ක හේ සහ අවුරුදු 25ක කොස්ගස් කීපයක්
 ඇත
 ප්‍රමාණය අ 2, රු 3, ප 39

ලොට් නො. 23.
 ඉඩමේ නම. (නමක් නැත)
 විස්තරය. වෘද්ධියේ ඇල සහ එම වේල්ල.
 ප්‍රමාණය අ 0, රු 2, ප 12

ලොට් නො. 24.
 ඉඩමේ නම. දමපොලේවත්ත, කොලොංගහමුල්ලේ නගරයේ,
 කලුමැලි කැවියේ හේන නගරයේ කිත්තේස්වේවත්ත.
 විස්තරය. අවුරුදු 25ක හේ පදුරු කීපයක් ඇති හේන
 ප්‍රමාණය අ 1, රු 2, ප 36

ලොට් නො. 25.
 ඉඩමේ නම. අලවලහේ නගරයේ කිත්තේස්වේවත්ත
 විස්තරය. හේන
 ප්‍රමාණය අ 2, රු 0, ප 32

ලොට් නො. 26.
 ඉඩමේ නම. අලවලහේ නගරයේ කිත්තේස්වේවත්ත
 විස්තරය. හේන.
 ප්‍රමාණය අ 0, රු 2, ප 10

ලොට් නො. 27
 ඉඩමේ නම. ගනලේ හේන, ඇල්ලේ හේන, දමපොලේවත්ත,
 දමපොලේවත්ත නගරය, ගලනේ කුඹුරු, ඇහැලගහමුල්ලේ නගරයේ
 කිත්තේස්වේවත්ත
 විස්තරය. පොල්වත්ත, කුඹුරු, හේන, අවුරුදු 25ක පොල්වත්ත,
 අවුරුදු 25ක පැතුරුණු රබර් ගස් ද, වැඩි කැරුවත්තේ හරි රොබ
 නැතිලිලිගේ වැසිකිළියක්ද ඇත්තේය
 ප්‍රමාණය අ. 11, රු 3, ප 19

ලොට් නො. 28
 ඉඩමේ නම. වැව්ගහවත්ත, දමපොලේ වැව්ගහවත්ත නගරයේ
 කිත්තේස්වේවත්ත
 විස්තරය. හේන සහ කුඹුරු
 ප්‍රමාණය අ 3, රු 0, ප 26.

එකතුව: අ. 103, රු. 2, ප. 6.

ඉහත කී ඉඩම්වලට අයිතිකම් කියවන්නා - ආචාර්ය ආච. රාජේන්ද්‍රම්,
 අංක 1, වෝල්වේපත්තිල්ලේ, කොළඹ

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවෘද්ධියේ හේ වෙනත් සම්
 බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම නමක් හෝ ඔවුන්ගෙන්
 ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ සැප්තැම්බර්
 මස 2 වෙනි දින පූර්වගත 10ට නුවරඑළිය කම්පවේදී මා සම්මුඛ
 විය යුතුයි.

තවද 1954ක්වූ අගෝස්තු මස 26වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ජේන් රයිඩ්,
ත්‍රුවරළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.
වම් 1954ක්වූ ජූලි මස 7 වැනි දින
ත්‍රුවරළිය කළුමිහිල්ලේදීය.

ඇල් 3338.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—
මූලික සිතියමේ නො ඒ 2,125. ගම—මකුලේමඩ

කැබැල්ල: 1.
ඉඩමේ නම —
විස්තර: අභිපාර (කොටසක්)
අයිතිකම් කියන්නා: කේ. ඇම්. බීලිපා, මකුලේමඩ, බීලිලිකන්ද,
ඇස්. පී. ඩී
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 25

කැබැල්ල: 2.
ඉඩමේ නම: දෙබන්ගහමුවත්ත
විස්තර: අවුරුදු 7ක් ඇති කොස් ගස් 3යි, අවුරුදු 3ක් ඇති දෙබම් ගස් 1ක් සහිත මුඩු බිම.
අයිතිකම් කියන්නා: සිමාසහිත වරකන්ද (ලංකාවේ) වතු සමාගම
ඒජන්තවරු: ජෝර්ජ් හේට්ටර්ට් සහ සමාගම, නැ. පෙ. නො. 151, කොළඹ

ප්‍රමාණය: අ. 3, රු. 0, ප. 69
එකතුව: අ. 3, රු. 0, ප. 94.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ අගෝස්තු මස 23වෙනි දින පස්වරු 3ට මාතලේ කළුමිහිල්ලේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1954ක්වූ අගෝස්තු මස 16වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇල්. පෙරේරා,
මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
වම් 1954ක්වූ ජූලි මස 16වෙනි දින
මාතලේ කළුමිහිල්ලේදීය.

සම්බන්ධ අංකය ඇල් පීබී/66.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී වදුරඹ ගම්කොයාහි සහවට ත්‍රිඩා භූමියක් සෑදීම සඳහා.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—
මූලික සිතියමේ නො ඒ 1,556. ගම—වදුරඹ

කැබැල්ල: 1.
ඉඩමේ නම: බීරිගෙවත්ත
විස්තරය: අවුරුදු 10-20 දක්වා වූ හෝ පදුරු 94ක්ද, අවුරුදු 25 වූ පොල්ගස් 4ක්ද, අවුරුදු 1-3 දක්වා වූ පැපොල් ගස් 3ක්ද, අවුරුදු 30වූ දෙල්ගස් 1ක්ද, අවුරුදු 2වූ ප්‍රමිතිගසක්ද, අවුරුදු 1වූ දෙති ගසක්ද, මැළි-කාළුප බිඳිතරද, වගලක් නැති පෝරණුවක්ද වීදී.

අයිතිකම් කියන්නෝ ගාල්ලේ හිරිබුදේ අවසරලත් මිනිස්සෝරු තැන්පත් ජී. ඩී. ඇස්. කරුණාතිලක මහත්මයා, බද්දේගම කුමිමේ "සොම් නිවසේ" කේ. බී. ජී. දෙත් බේවිඩ් අප්පුහම්.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 30.
කැබැල්ල: 2.

ඉඩමේ නම: බීරිගෙවත්ත
විස්තරය: අවුරුදු 30වූ පොල් ගසක් ඇති ඉඩම.

අයිතිකම් කියන්නෝ ගාල්ලේ හිරිබුදේ අවසරලත් මිනිස්සෝරු තැන්පත් ජී. ඩී. ඇස්. කරුණාතිලක මහත්මයා, බද්දේගම කුමිමේ "සොම් නිවසේ" කේ. බී. ජී. දෙත් බේවිඩ් අප්පුහම්.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 19
කැබැල්ල: 3.

විස්තරය: පාර
අයිතිකම් කියන්නෝ ගාල්ලේ හිරිබුදේ අවසරලත් මිනිස්සෝරු තැන්පත් ජී. ඩී. ඇස්. කරුණාතිලක මහත්මයා, බද්දේගම කුමිමේ "සොම් නිවසේ" කේ. බී. ජී. දෙත් බේවිඩ් අප්පුහම්.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 07
කැබැල්ල: 4.

ඉඩමේ නම: බීරිගෙවත්ත.

විස්තරය: අවුරුදු 30වූ පොල්ගස් 3ක්ද, සිත් කොළ සෙවිලි කළ, මැටි බිත්ති ඇති තාවකාලික මඩුවක්ද, කඩුකම්බි ගඟන ලද ගව කොරවුවක්ද, තිබේ.

අයිතිකම් කියන්නෝ: ගාල්ලේ හිරිබුදේ අවසරලත් මිනිස්සෝරු තැන්පත් ජී. ඩී. ඇස්. කරුණාතිලක මහත්මයා, බද්දේගම කුමිමේ "සොම් නිවසේ" කේ. බී. ජී. දෙත් බේවිඩ් අප්පුහම්.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 64
එකතුව: අ. 0, රු. 0, ප. 390

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ අගෝස්තු මස 27 වැනි දින පෙරවරු 10ට ගාල්ලේ කළුමිහිල්ලේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ගේ අගෝස්තු මස 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 20 වැනි දිනට පෙර ලියවිලි ඉදිරිපත් නොකරන අයගේ අයිතිවාසිකම් ගැන විභාගයේදී සලකා බලනු නොලැබේ

සී විස්වාසම්,
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 12 වැනි දින
ගාල්ලේ කළුමිහිල්ලේදීය

ඇල් බීබීබී 3574

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—
නො 262 දරන මුල් සිතියම ගම—කාන්දලගම

කැබැල්ල: 1.
ඉඩමේ නම: වරකාවේවත්ත
විස්තරය: මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ: රසිනා මහමුර් මහත්මිය, බදුල්ලේ ඒ. ඇල් පකීර් සයිඩු මහත්මයා බාජේ
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 137.

කැබැල්ල: 2.
ඉඩමේ නම: වරකාවේවත්ත
විස්තරය: මුඩුබිම.

අයිතිකම් කියන්නෝ: රසිනා මහමුර් මහත්මිය, බදුල්ලේ ඒ. ඇල් පකීර් සයිඩු මහත්මයා බාජේ
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 23.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම පැල පොල්වත්ත (නො 14, 16 සහ 18 දරන වරිපනම් නොමිලර ඇති ඉඩම්වල කොටස්, පල්ලිය පාර)

විස්තරය පරණ වත්ත, සිරි ගොඩනැගිල්ලක කොටසක්ද, තාවකාලික ගොඩනැගිල්ලක්ද, අවුරුදු 5ක් වයසැති වෙරළ ගඟක්ද, අවුරුදු 15-30 වයසැති පොල් ගස් 4ක්ද, අවුරුදු 15 වයසැති කෝපි ගඟක්ද, අවුරුදු 5-20 වයසැති පුවක් ගස් 2ක්ද; අවුරුදු 15 වයසැති සුපියගස් 3ක්ද, අවුරුදු 1-3 වයසැති කෙසෙල් පැල 2ක්ද, අවුරුදු 20ක් වයසැති මොරගඟක්ද, අවුරුදු 2ක් වයසැති පැපොල් ගස් 6ක්ද, අවුරුදු 8-30 වයසැති අඹගස් 2ක්ද, අවුරුදු 2-3 වයසැති කරපිංචා ගස් 4ක්ද; අවුරුදු 25 වයසැති කොස් ගස් 1ක්ද; අවුරුදු 6ක් වයසැති කොට්ටම්බා ගඟක්ද; අවුරුදු 1-3ක් වයසැති දෙබම් ගස් 5ක්ද; අවුරුදු 10ක් වයසැති කෝන්ගඟක්ද; අවුරුදු 25ක් වයසැති කිතුල්ගඟක්ද, අවුරුදු 15 වයසැති මුලත්වැල් 2ක්ද; අවුරුදු 5ක් වයසැති පේරගස් 5ක්ද, අවුරුදු 8ක් වයසැති මුරුංගා ගඟක්ද, අවුරුදු 3 වයසැති කැපොක් ගස් 2ක්ද තිබේ

අයිතිකම් කියන්නා කතරගම දේවාලයේ භාරකාරතැන වන පී ඩී ගලගොඩ, පල්ලේ රජ විදිය, බදුල්ල.

ප්‍රමාණය. අ 0, රු 0, ප 71.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම පැල පොල්වත්ත, පල්ලිය පාරේ නො 14 සහ 16 දරණ වරිපනම් නොමිලර ඇති ඉඩම්වල කොටස්

විස්තරය වත්ත, සිරි ගොඩනැගිල්ලක කොටසක් තිබේ.

අයිතිකම් කියන්නා කතරගම දේවාලයේ භාරකාරතැන වන පී ඩී ගලගොඩ, පල්ලේ රජ විදිය, බදුල්ල.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 27

කැබැල්ල : 5.

ඉඩමේ නම පැල පොල්වත්ත, පල්ලිය පාරේ නො 18 දරණ වරිපනම් නොමිලර ඇති ඉඩමේ කොටසක්

විස්තරය වත්තේ කොටසක් (පලදවක් නැත)

අයිතිකම් කියන්නා කතරගම දේවාලයේ භාරකාරතැන වන පී ඩී ගලගොඩ, පල්ලේ රජ විදිය, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 02

එකතුව: අ. 0, රු. 1, ප. 26.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 5 වෙනි දින උදේ 10ට බදුලු කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වම් 1954 සැප්තැම්බර් මස 28 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි. උරුමය සම්බන්ධ සියලුම ඔප්පු තීරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ අයි මොහිනින්, බදුල්ලේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 17 වෙනි දින බදුල්ලේ කවිචේරියේදීය

ඇල්බිලිව් 3435

1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේවූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො 55 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 11 දරණ අතිරේකය ලොව: 57.

ඉඩමේ නම පහලවෙල සිඛල විස්තරය පිහිල්ල—බෝගඟක් සහ සිමෙන්තියෙන් බැන්ද වැන්කියක් තිබේ

අයිතිකම් කියන්නා: ඇලින් දිවිනොටවෙල, දන්ගමුව වලව්ව, වැලිමඩ සහ රෝබව, දිවිනොටවෙල, මහ දිසාවගේ උරුමකරුගේ අද්මිනිස්ත්‍රාත්කරු. ඒ දිවිනොටවෙල, දන්ගමුව වලව්ව වැලිමඩ,

උරුමකරුගේ. (1) ඒ. ජී දිවිනොටවෙල, දන්ගමුව, වැලිමඩ, (2) සී. ආර් දිවිනොටවෙල කුමාරිගම, 150, කවුගස්තොට පාර, නුවර, (3) ඊ ජේ දිවිනොටවෙල, මිපාතවත්ත, කහවත්ත, (4) ඇල් සී දිවිනොටවෙල, යල් කුඹුර, ගුරුතලාව, (5) සී ඩබ්ලිව් පරනගම මහත්මිය, 10, ද කොස්වර් ප්ලේස්, බම්බලපිටිය, (6) ජී. දිවිනොටවෙල, වෙලන්දර වත්ත, කහවත්ත

ප්‍රමාණය. අ 0, රු 0, ප 31

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 18 වෙනි දින උදේ 10ට බදුලු කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954 සැප්තැම්බර් මස 11 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධ සියලුම ඔප්පු තීරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

ඒ අයි මොහිනින්, උප පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ ජූලි මස 17 වෙනි දින බදුල්ල කවිචේරියේදීය

නො ඇල් ආර් 5082/ජේ/ජී/1282

1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේවූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුට කෝරළේ උඩ පත්තුවේ ඉලුමේකන්ද නමැති ගමේ සිහිටි ඉඩම

පී පී 932 දරණ ප්ලාන්—

ලොව නො. 446.

ඉඩමේ නම දන්තැන්නෙහේන

විස්තර හේන

අයිතිකම් කියන්නා: කරසිංහ ආරච්චිලාගේ ප්‍රච්චි මැණිකෙ, කරසිංහ ආරච්චිලාගේ ගුණසේකර සහ රත්නායක ආරච්චිලාගේ මුදලිභාමි

ප්‍රමාණය අ 2, රු 0, ප 11

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ගේ අගෝස්තු මස 27 වැනි දින උදේ 10 30ට වැද්දගල ගම්සහ උසාවියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954ගේ අගෝස්තු මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

සැළකිය යුතුයි—(1) මෙහි සඳහන් කර තිබෙන පරිදි කියම දිනට ප්‍රථම තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් ඉදිරිපත් නොකරන ලද අය විභාගය පවත්වන අවසානවේ මා ඉදිරියට පැමිණීමෙන් වැඩෙක් නොවන බවත්, එසේ නොවන දිනට කලින් පිටපත් දෙකක් සහිත ලියවිල්ලකින් අයිතිවාසි කම් දන්වා නො එවූ අයවලුන්ගේ සාක්ෂි කට්ටවනගෙන් විභාග නොකරන බවත් මෙයින් දන්වමි

(2) තමාගේ අයිතිය සම්බන්ධව ඇති සියලුම ලියකියවිලි විභාගය පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

සී ලුඞිකන්ස්, රත්නපුර දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 18 වැනි දින රත්නපුර කවිචේරියේදීය.

අංකය ඇල්ෆා/එ 5587/එස්/ඇල්ෆා/එ/196/53
 1950ගේ අගස 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට
 ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950ගේ අගස 9 දරන ඉඩම් ලබාගැනීමේ
 ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
 මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුමිට කොරළේ උඩ
 පත්තුවේ කහත්ගම පිහිටි නො ඇඳි වී පී 2:16 දරණ ජලානේ
 අතීරේක නො 2කේ නො 97 දරණ පලාට එක.

ලොට් නො 97.

ඉඩමේ නම වෙලපල්ලේනේන

විස්තර අවුරුදු 25 පමණ වන රබර් ගස් 2කද, ධිමෙන්තියෙන්
 බඳින ලද වේල්ල සහ ඉවුර ඇති ඉඩම.

අයිතිකම් කියන්නන්: එව් ඩී පීට්ස්, ඩී ජී ජයතිලක, වී වී
 පොඩ්ගමන්මයා, යු. ජේම්ස්, සිංඤ්ඤා, සියල්ලන්ම කහත්ගම,
 රත්නපුර, වෙල්ල සහ ඉවුර වාරිමායි යදපානීමෙන්තුව මගින් සාදවා
 තිබේ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 69

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ
 කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි
 වලින් බලය ලත් අයවලුන් හෝ වර්ෂ 1954ජේ අගෝස්තු මස 28 වැනි
 දින ලද්දේ 10 30ට රත්නපුර කම්පේරියේදී මා සම්මුඛව සුතුයි.

තවද වර්ෂ 1954ජේ අගෝස්තු මස 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම
 සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමාජයෙන්, එකී ඉඩම
 ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි
 මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත (පිටපත් දෙකක්
 යැයි කවු) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

සාදකය යුතුයි—(1) මෙහි සඳහන් කර තිබෙන පරිදි නියම දිනට
 ප්‍රථම තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත
 ලියවිල්ලකින් ඉදිරිපත් නොකරන ලද අය විභාගය පවත්වන
 අවස්ථාවේ මා ඉදිරියට පැමිණීමෙන් වැඩිකෝ නොවන බවත්, එසේ
 නියම දිනට කලින් (පිටපත් 2ක් සහිත) ලියවිල්ලකින් අයිතිවාසි
 කම් දන්වා නො එවූ අයවලුන්ගේ සාක්ෂි කවච්චනයෙන් විභාග
 නොකරන බවත් මෙයින් දන්වමි

(2) තමාගේ අයිතිය සම්බන්ධව ඇති සියලුම ලියකියවිලි විභාගය
 පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඩී ලුඩ්කන්ස්,
 රත්නපුර දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිතුමා

වර්ෂ 1954ක්වූ ජූලි මස 13 වැනි දින
 රත්නපුර කම්පේරියේදී

විවිධ දන්වීම්

අංකය 006/ඇම් ඇර්/3

පෞද්ගලික ව්‍යාපාරයන් මගින් ගම්බද වැව්
 ප්‍රතිසංස්කරණය කිරීම

මන්නාරම දිස්ත්‍රික්කයේ පිහිටා තිබෙන පහත සඳහන් වැව්
 සංවිධානය කිරීම පිණිස සැලසුම් සාදන මුදලක් යෙදවිය හැකි අයවලුන්ට
 (පෞද්ගලික වූ හෝ සමාගම වශයෙන් වූ හෝ) දීමට තිබේ. පරීක්ෂණ
 යන්ත්‍ර භාජන වූ මේ වැව් ප්‍රතිසංස්කරණය කිරීමට යන තක්සේරු
 මුදල හා එසේ කිරීමෙන් ප්‍රයෝජන අත්වන ප්‍රදේශයද එක් එක්
 වැව් අභිමුඛයෙන් සඳහන් කර ඇත.

(1) කිරිසුද්දකුලම—

(අ) මන්නේයි ආදායම් පාලක නිලධාරී තැනගේ ප්‍රදේශයෙහි
 පිහිටා තිබේ මඩු-පලම්පිද්දි මාගේ ගොස් පලම්පිද්දිහිදී
 දකුණට ඇති පලම්පිද්දි-ඉරුනොයි-ඉල්ලුපෙයිකුලම
 පාරේ සැතපුම් 4½ක් ගමන් කිරීමෙන් වැව් බැම්මට
 පැමිණිය හැක.

(ආ) වගාකරවිය හැකි ප්‍රමාණය අක්කර 116යි.

(ඉ) වාරිමායි පහසුකම් සැපයීමක් ඇතුළුව ව්‍යාපාරය සඳහා වැය
 වන තක්සේරු මුදල, වැව, වැව් බැම්ම, වැව්වැන,
 සොරොව්ව, පිවිසෙන මාගිය ආදී කායතීයන් සඳහා රුපියල් 1,20,000යි

(2) නිරව්කුලම—

(අ) මන්නේයි ආදායම් පාලක නිලධාරී තැනගේ ප්‍රදේශයෙහි පිහිටා
 තිබේ. පලම්පිද්දි-ඉරුනොයි-ඉල්ලුපෙයිකුලම පාරේ
 සැතපුම් 4½ක් පමණ ගියවිට ප්‍රසිඬ ලීදක් හමුවේ මේ
 ලීද අසලින් පවත්ගෙන කිරිසුද්දකුලමේ වැව් ඉවුර
 පසුකර යන අභිපාරේ සැතපුම් 2½ක් පමණ දුර යාමේදී
 නිරව්කුලමට පැමිණිය හැක

(ආ) වගා කරවිය හැකි ප්‍රමාණය අක්කර 100යි

(ඉ) වාරිමායි පහසුකම් සැපයීමක් ඇතුළුව ව්‍යාපාරය සඳහා වැය
 වන තක්සේරු මුදල, වැව, වැව් බැම්ම, වැව්වැන,
 සොරොව්ව, පිවිසෙන මාගිය ආදී කායතීයන් සඳහා රුපියල්
 1,00,000යි.

(3) විලානිකුලම—

(අ) මන්නේයි ආදායම් පාලක නිලධාරී තැනගේ ප්‍රදේශයෙහි
 පිහිටා තිබේ මඩු-පලම්පිද්දි පාරේ මඩු දේවස්ථානයට
 සැතපුම් 2½ක් පමණ දුරින් තව්වානමරුතමඩු වැව පිහිටා
 තිබේ මේ වැව කණ්ඩිය දිගේ ගොස් දකුණු වැව් ඉවුරේ
 කෙළවරේ සිට ඊසාන දිගට වැටී ඇති අභිපාරේ ගමන්
 කිරීමෙන් විලානිකුලමට පැමිණිය හැක

(ආ) වගාකරවිය හැකි ප්‍රමාණය අක්කර 55යි

(ඉ) වාරිමායි පහසුකම් සැපයීමක් ඇතුළුව ව්‍යාපාරය සඳහා වැය
 වන තක්සේරු මුදල, වැව, වැව් බැම්ම, වැව්වැන,
 සොරොව්ව, පිවිසෙන මාගිය ආදී කායතීයන් සඳහා
 රුපියල් 55,000යි

2 ඉඩම් සංවිධානය ගෙවල් සෑදීමේදී කායතීයන් සඳහා යන් මුදල්
 තක්සේරුවල අඩංගු කර නැත

3 වැව් ප්‍රතිසංස්කරණය කිරීම සහ වාරිමායි පහසුකම් අනුමත කළ
 සැලැස්මවල් පරිදි විය යුතුයි මෙම කායතීයන් හාරගන්නා ව්‍යාපාරික
 යන් විධිමත් ප්‍රතිසංස්කරණයටත් ඉඩම් සංවිධානයටත් යන මුළු මුදල
 දරිය යුතුයි

4 මේ කායතීයන් කිරීමට බලය ලත් ව්‍යාපාරිකයන්ට ගොඩින්
 සැලසෙන ඉඩම් ප්‍රමාණයන් සහිත එම වැව් යටතේ කුඩුරු කිරීමට
 හැකි බිම් ප්‍රමාණයන්ද දිරිසසාලිත බදු ක්‍රමයක් අනුව දෙනු ලැබේ

5 ඉහත සඳහන් වැව්වලින් එකක් හෝ සියල්ලම හෝ හාර
 ගැනීමට සැමති අයවලුන් සවකිය ඉල්ලුම්පත්‍ර 1954ජේ සැප්තැම්බර්
 මස 1වෙනි දිනට හෝ ඊට පෙර හෝ මන්නාරමේ ආණ්ඩුවේ උප
 දිසාපතිතුමාට ලැබෙන පරිදි යැවිය යුතුයි අනිකුත් කරුණු එතුමා
 ගෙන් දැනගත හැකිය.

ඇම් රුජේන්ද්‍ර,
 ඉඩම් කොමසාරිස් තැන.

වර්ෂ 1954ජේ ජූලි මස 16 වැනි දින
 කොළඹදී

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

ඇල් ඩී.—බී 49/50

ඇල්එ/ඇල්ඇර්/54/88/ඇල්ඇර්එ/එ/ඇල් 5089එ/එ 54 ඇල් 174

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්
 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු
 සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර
 තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්ති
 යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි

වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතුයි) 1950ගේ අංක 9 දරණ
 ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු
 කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී
 තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්
 ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා
 බ්‍රලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී ඩී බ්‍රලන්තුලමේ,
 ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

වර්ෂ 1954ක්වූ මැයි මස 22 වැනි දින
 කොළඹදී

උපලේඛනය

නො 1 012 ක දරණ අවසාන ගම් බැනීමේ සැලැස්මේ 4 වෙනි අතිරේකය ගම්—කුරන්පොල

කැබැල්ල : 36

ඉඩමේ නම මඩිත්තනේවෙලේවත්ත

විස්තර පොල්වත්ත (පරණ)

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 105 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝන, කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 165 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතා පෝඨිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපෝඨි දුරයලාගේ බමිදස සහ දේවතාපෝඨිදුරයලාගේ සීලවතී

ප්‍රමාණය අ 0, රු 0, ප 27.

කැබැල්ල : 37.

ඉඩමේ නම මඩිත්තනේවෙලේවත්ත.

විස්තර පොල්වත්ත (පරණ), තාමකාලික මඩිත්ත සාදන ලද පොල් අතු සෙවිලි කරනලද පැළක් සහ ගලක්

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 105 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝන, කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 165 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතා පෝඨිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපෝඨි දුරයලාගේ බමිදස සහ දේවතාපෝඨිදුරයලාගේ සීලවතී

ප්‍රමාණය අ 1 රු 0, ප 3

කැබැල්ල : 38

ඉඩමේ නම මඩිත්තනේවෙලේවත්ත

විස්තර පොල්වත්ත (පරණ), පොල්, අකාස්, පුඩක්, තෝක්ක සහ හල්මිල්ල ගස්

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 105 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝන, කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 165 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතා පෝඨිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපෝඨි දුරයලාගේ බමිදස සහ දේවතාපෝඨිදුරයලාගේ සීලවතී

ප්‍රමාණය අ 0, රු. 2, ප. 6.

කැබැල්ල : 39.

ඉඩමේ නම මඩිත්තනේවෙලේවත්ත

විස්තර අවුරුදු 30 කට වැඩිය වයඹැති-පොල් ගසක්ද, අවුරුදු 20 ක පුඩක් ගස් 6 ක්ද වේ

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 105 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝන, කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 165 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතා පෝඨිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපෝඨි දුරයලාගේ බමිදස සහ දේවතාපෝඨිදුරයලාගේ සීලවතී

ප්‍රමාණය අ. 0, රු 0, ප 5

කැබැල්ල : 40.

ඉඩමේ නම මඩිත්තනේවෙලේවත්ත

විස්තර පොල්වත්ත (පරණ)

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 105 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝන, කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 165 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතා පෝඨිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපෝඨි දුරයලාගේ බමිදස සහ දේවතාපෝඨිදුරයලාගේ සීලවතී

ප්‍රමාණය අ 0, රු 1, ප 2

කැබැල්ල : 41.

ඉඩමේ නම මඩිත්තනේවෙලේවත්ත

විස්තර පොල්වත්ත (පරණ)

අයිතිකම් කියන්නෝ : කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 105 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝන, කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 165 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතා පෝඨිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපෝඨි දුරයලාගේ බමිදස සහ දේවතාපෝඨිදුරයලාගේ සීලවතී

ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

කැබැල්ල : 42

ඉඩමේ නම මඩිත්තනේවෙලේවත්ත

විස්තර පොල්වත්ත (පරණ).

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 105 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝන, කුරුණෑගල ගැට්ටුවාන පාරේ නො 165 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතා පෝඨිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපෝඨි දුරයලාගේ බමිදස සහ දේවතාපෝඨිදුරයලාගේ සීලවතී

ප්‍රමාණය අ 0, රු 1, ප 29

එකතුව අ 5, රු 2, ප 4.

ඇල් බී—බී 49/50

අංකය ඇල් බී/4792/ඇල් ආර්ථි/ඒපීඇල්/4305 ඒ—පේ. 54 ඇල් 229

1950 හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකෝට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස් කුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවන තෝරුම් ගතයුතුවූ) 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් යැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පී බී බ්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

'පී බී බ්‍රැන්කුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ ජුනි මස 28 වැනි දින

කොළඹදීය

උපලේඛනය

මුල් ප්ලාන් නොමිමරය පී පී ඒ 2,113 ගම්—රබ්බෙගමුව.

කැබැල්ල : 1

ඉඩමේ නම ගල්බොක්කේගේත

විස්තරය අවුරුදු 5-15 ක් පමණ වූ තෝ, රබර් සහ කෝපි (මිශ්‍ර) තෝ කෝපි, කොස්, සපු වගාකළ ඉඩමද

අයිතිකම් කියන්නා පී ඇම්. ජෝන්, පමුනුව වතුයාය, පේරාදෙණිය

ප්‍රමාණය අ 1, රු 0, ප 34

එකතුව අ 1, රු. 0, ප 34

ඇල් බී—බී 49/50

අංකය ඇල් බී 2224—ඇල් ආර්ථි/ඒපීඇල්/5926—පේ 54—ඇල් 228

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකෝට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස් කුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවන තෝරුම් ගත යුතුවූ) 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් යැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බ්‍රැන්කුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ ජුනි මස 28 වැනි දින

කොළඹදීය

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. ඒ 1,561 ගම්-කරුගොඩ උයන්ගොඩ 11

කැබැල්ල : 1.

ඉඩමේ නම එරබද්දෙගොඩ හුනුගෙවත්ත
විස්තර : අවුරුදු 30-40ක් වයස ඇති පොල්ගස් 5ක් ද, අවුරුදු 15ක් පමණ වයස ඇති කිතුල් ගසක් ද, අවුරුදු 10ක් වයස ඇති පුවක්ගස් 10ක් ද තිබෙන පොල් වත්තක්
අයිතිවැසිකම් කියන්නෝ එච්. ඇම් සාදිප්ප්, 783, පේරාදෙණිය පාර, මුල්ගම්පොල, නුවර සහ එච්. ඇම් නන්දෙ, කරුගොඩ-උයන්ගොඩ
ප්‍රමාණය අ 0, රු 0, ප 8

කැබැල්ල : 2.

ඉඩමේ නම එරබද්දෙගොඩ හුනුගෙවත්ත
විස්තර : අවුරුදු 30-40ක් වයස ඇති පොල් වත්තක්, කොස්ගස් 5ක් ද, දෙබ ගසක් ද, අඹගස් 2ක් ද, අවුරුදු 15-40ක් වයස ඇති දෙල් ගස් 3ක් ද, අවුරුදු 5-10ක් වයස ඇති පුවක්ගස් කීපයක් ද, අවුරුදු 2-5ක් වයස ඇති පොල් පැල 13ක් ද, ලීදක් ද තිබේ.
අයිතිවැසිකම් කියන්නෝ එච්. ඇම් සාදිප්ප්, 783, පේරාදෙණිය පාර, මුල්ගම්පොල, නුවර සහ එච්. ඇම්. නන්දෙ, කරුගොඩ-උයන්ගොඩ
ප්‍රමාණය අ 0, රු 2, ප 2

එකතුව : අ. 0, රු. 2, ප 10

අංකය කිව 4771/ඇල් ආර්ඪ/එපිඇල් 1765

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942හේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

එම් 1954ක් වූ ප්‍රති මස 25 වැනි දින කොළඹදීය

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. ඒ 3,673 ගම්-උල්ලපොල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම පුවක්ගස් කැලේ
විස්තර : අවුරුදු 40-50ක් වූ පොල් ඉඩම සහ තාවකාලික ගෙය
අයිතිකම් කියන්නෝ ඩී පී ජයකොඩි මුදලිතුමා සහ ජේ. ඒ. නිමල් වන්ද හ්. වැන්ලි ජයකොඩි, දෙදෙනාම බලගල්ල, දිවුලපිටිය
ප්‍රමාණය : අ. 10, රු. 0, ප 29

කැබැල්ල : 2.

ඉඩමේ නම පුවක්ගස් කැලේ.
විස්තර : අවුරුදු 20-40ක් වූ කොස්, අඹ ගස් සහ කමතක් ඇති අවුරුදු 40-50ක් වූ පොල් ඉඩම.
අයිතිකම් කියන්නෝ ඩී පී. ජයකොඩි මුදලිතුමා සහ ජේ. ඒ. නිමල් වන්ද හ්. වැන්ලි ජයකොඩි, දෙදෙනාම බලගල්ල, දිවුලපිටිය
ප්‍රමාණය : අ. 1, රු. 2, ප. 14

කැබැල්ල : 3.

ඉඩමේ නම පුවක්ගස් කැලේ
විස්තර : අවුරුදු 25ක් වූ පොල්ගස් 2ක් ඇති පොල් ඉඩම
අයිතිකම් කියන්නෝ ඩී පී ජයකොඩි මුදලිතුමා සහ ජේ. ඒ. නිමල් වන්ද හ්. වැන්ලි ජයකොඩි, දෙදෙනාම බලගල්ල, දිවුලපිටිය
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 3
එකතුව : අ. 11, රු. 3, ප. 6.

ඇල් ඩී-බී 49/50

ඇල් ඒ/ඇල් ආර්ඪ/54/83/ඇල් ආර්ඪ/එපිඇල් 5485/ජේ 54 ඇල් 150

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942හේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී. බුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

එම් 1954ක් වූ මැයි මස 1 වැනි දින කොළඹදීය

උපලේඛනය

මුල් ප්ලානයේ නො. ඒ 1,319 ගම්-වෙලගෙදර

කැබැල්ල : 1.

ඉඩමේ නම අම්බලම්වත්ත.
විස්තර : අවුරුදු 40-50ක වයසැති පොල් වත්ත
අයිතිවැසිකම් කියන්නෝ කොළඹ බාත්ස් ජලේස්හි, බාත්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ ඩී. නඩෙසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන ඩී. ඇස්. කුමාරසාමි, සහ ඩී. සතනාදන්
ප්‍රමාණය අ 0, රු. 2, ප 34

කැබැල්ල : 2.

ඉඩමේ නම අම්බලම්වත්ත
විස්තර : අවුරුදු 40-50ක පොල්ගස් 3කින් යුත් පොල්වත්ත, අවුරුදු 40-50ක කොස්ගස් 3යි, අවුරුදු 3-8ක කිතුල්ගස් 5යි
අයිතිවැසිකම් කියන්නෝ කොළඹ බාත්ස් ජලේස්හි, බාත්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ ඩී. නඩෙසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන ඩී. ඇස්. කුමාරසාමි, සහ ඩී. සතනාදන්
ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 18.

එකතුව : අ. 0, රු. 3, ප. 12.

ඇල් ඩී-බී 49/50

ඇල් ඒ/ඇල් ආර්ඪ/54/81/ඇල් ආර්ඪ/එපිඇල් / 4502 ඒ/ජේ 54/ඇල් 131.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942හේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3(5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

එම් 1954ක් වූ අප්‍රේල් මස 9 වැනි දින කොළඹදීය

උපලේඛනය

නො. 2,526 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකය ගම්-තිඹිපිටුව

කැබැල්ල : 40.

ඉඩමේ නම වැවවනේවත්ත
විස්තරය, අවුරුදු 29-45ක වයසැති පොල්වත්ත
අයිතිකම් කියන්නෝ වාරියපොල ඇල් ඩී. තාචින් නා
ප්‍රමාණය අ 0, රු. 1, ප. 18.

කැබැල්ල : 41

ඉඩමේ නම වැවමනේවත්ත.

විස්තරය අවුරුදු 29ක පොල් ගස් 1කද, අවුරුදු 3ක පොල්ගස් 5කද ඇති පොල්වත්ත.

අයිතිකම්කීයත්තා වාරිපොල ඇල් බී නාවිත්ත
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 5.

කැබැල්ල : 42.

ඉඩමේ නම වැවමනේවත්ත

විස්තරය අවුරුදු 29ක පොල්ගස් 3කද, අවුරුදු 1ක පොල්ගස් 3කද ඇති පොල්වත්ත

අයිතිකම්කීයත්තා වාරිපොල ඇල් බී නාවිත්ත.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 3

කැබැල්ල : 43.

ඉඩමේ නම වැවමනේවත්ත

විස්තරය අවුරුදු 29ක පොල්ගස් 4කද, අවුරුදු 3ක පොල්ගස් 2කද ඇති පොල්වත්ත

අයිතිකම්කීයත්තා : වාරිපොල ඇල් බී නාවිත්ත
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 4

කැබැල්ල : 44.

ඉඩමේ නම වැවමනේවත්ත

විස්තරය : අවුරුදු 29ක පොල්වත්ත.

අයිතිකම්කීයත්තා වාරිපොල ඇල් බී නාවිත්ත
ප්‍රමාණය අ. 0, රු. 2, ප 4.

එකතුව : අ. 0, රු. 3 ප. 34.

ඇල් බී—බී 49/50

ඇල් ඒ/ඇල් ආර්ඪ/54/80/ඇල් ආර්ඪ/ඒපීඇල්
3290ඒ/ජේ 54/ඇල් 120

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3(5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජී.වී. බණ්ඩාර මුලුත්තුල මෙහි මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී. මුලුත්තුල මේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954කට අප්‍රේල් මස 5 වැනි දින
කොළඹදීය.

උපලේඛනය

නො 439 දරන අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 1 වන අතිරේකය.
ගම—ඉඩන්ගපොල.

කැබැල්ල : 54.

ඉඩමේ නම අල්ගල්ලේ මුල්ලේහේන

විස්තරය අවුරුදු 30කට වඩා වයසැති පොල්වත්ත, මඩින් කරන ලද පොල් අතු සෙවිලිකරනලද වැසිකිලියක්

අයිතිකම්කීයත්තා නාරම්මල පදිංචි ජේ පී කිරු විමලාවතී
හාමිනේ මැතිණිය

ප්‍රමාණය අ. 0, රු. 2, ප 22

කැබැල්ල : 55.

ඉඩමේ නම අල්ගල්ලේ මුල්ලේහේන

විස්තරය : අවුරුදු 30කට වඩා වයසැති කොස්ගස් 1ක් සහ පොල් ගස් 6කින් යුත් පොල් ඉඩම, අවුරුදු 10ක වයසැති පුවක් ගස් 1යි

අයිතිකම් කීයත්තා නාරම්මල පදිංචි ජේ පී කිරු විමලාවතී
හාමිනේ මැතිණිය

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 4

කැබැල්ල : 56.

ඉඩමේ නම අල්ගල්ලේ මුල්ලේහේන

විස්තරය අවුරුදු 30කට වඩා වයසැති පොල්ගස් 1කින් යුත් පොල් ඉඩම සහ මඩින් සෑදුන ලද පොල් අතු සෙවිලි කළ පැලක්

අයිතිකම් කීයත්තා නාරම්මල පදිංචි ජේ පී. කිරු විමලාවතී
හාමිනේ මැතිණිය

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 3

කැබැල්ල : 58.

ඉඩමේ නම අල්ගල්ලේ මුල්ලේහේන

විස්තරය අවුරුදු 30කට වඩා වයසැති පොල්වත්ත

අයිතිකම්කීයත්තා නාරම්මල පදිංචි ජේ පී කිරු විමලාවතී
හාමිනේ මැතිණිය

ප්‍රමාණය අ. 1, රු. 2, ප 32

කැබැල්ල : 59.

ඉඩමේ නම අල්ගල්ලේ මුල්ලේහේන

විස්තරය අවුරුදු 30කට වඩා වයසැති පොල්ගස් 8කින් යුත් පොල් ඉඩම සහ අවුරුදු 15ක කොස් ගස් 1යි

අයිතිකම් කීයත්තා නාරම්මල පදිංචි ජේ පී. කිරු විමලාවතී
හාමිනේ මැතිණිය

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 10

එකතුව : අ. 2, රු. 1, ප. 31.

ඇල් බී—බී 49/50

අංකය ඇල් ඒ/ඇල් ආර්ඪ/54/87/ඇල් ආර්ඪ/ඒපීඇල් 5485බී/
ජේ 54 ඇල් 153

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3(5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති වරයා වූ ජී.වී. බණ්ඩාර මුලුත්තුල මෙහි මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී. මුලුත්තුල මේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954කට අප්‍රේල් මස 1 වැනි දින
කොළඹදීය.

උපලේඛනය

මුල් ඒලැනේ නො ඒ 1,315 ගම—උඝුමිය

කැබැල්ල : 1.

ඉඩමේ නම. වැවකුඹුර.

විස්තර කුඹුර.

අයිතිවැසිකම් කීයත්තෝ කොළඹ බාත්ස් ඒලේස්සී බාත්ස් හේල්සි පදිංචි අම්මා නොහොත් හේල්ලම්ම සහ සී නවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරපවරුවන සී ඇස්. කුමාරසාමි සහ සී ඇස්. සභානාදන්.

ප්‍රමාණය අ. 1, රු. 0, ප. 10.

එකතුව : අ. 1, රු. 0, ප. 10.

ඇල් බී—බී 49/50

ඇල් ඒ/ඇල් ආර්ඪ/54/85/ඇල් ආර්ඪ/ඒපීඇල් 5485 බී/ජේ 54 ඇල් 152
1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3(5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති වරයා වූ ජී.වී. බණ්ඩාර මුලුත්තුල මෙහි මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී. මුලුත්තුල මේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954කට අප්‍රේල් මස 1 වැනි දින
කොළඹදීය.

උපලේඛනය

උපලේඛනය

මුල් ජලානේ නො ඒ 1,313 ගම්—ගෞරකමඩිත්ත

මුල් ජලානේ නො ඒ 1,316 ගම්—බුළුපිටිය

කැබැල්ල : 1

ඉඩමේ නම ගෞරකමඩිත්ත සහ ගෞරකමඩිත්තේකුඹුර විස්තර අවුරුදු 20-30ක පොල්වත්ත, කුඹුර, ගලක් සහ අවුරුදු 30ක පොල් ගසක් ඇති හේන

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ජලේස්හි බාන්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී. නඩේසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි

ප්‍රමාණය අ 3, රු. 3, ප 33

කැබැල්ල : 2.

ඉඩමේ නම ගෞරකමඩිත්ත සහ ගෞරකමඩිත්තේකුඹුර විස්තර අවුරුදු 20-30ක පොල්වත්ත සහ කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ජලේස්හි බාන්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී. නඩේසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 13

කැබැල්ල : 3.

ඉඩමේ නම ගෞරකමඩිත්ත සහ ගෞරකමඩිත්තේකුඹුර විස්තර අවුරුදු 20-30ක පොල්වත්ත සහ කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ජලේස්හි බාන්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී. නඩේසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි

ප්‍රමාණය අ 0, රු. 3, ප 37

කැබැල්ල : 4.

ඉඩමේ නම ගෞරකමඩිත්ත සහ ගෞරකමඩිත්තේකුඹුර විස්තර අවුරුදු 20-30ක පොල්වත්ත, කුඹුර සහ ගල

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ජලේස්හි බාන්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී. නඩේසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි

ප්‍රමාණය අ 0, රු. 3, ප. 22.

කැබැල්ල : 5

ඉඩමේ නම ගෞරකමඩිත්තේකුඹුර විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ජලේස්හි බාන්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී. නඩේසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 20

එකතුව. අ 6, රු. 1, ප. 5.

ඇල් ඩී—බී 49/50

අංකය ඇල් ඒ/ඇල් ආර් 54/86/ඇල් ආර් 54/86/ඒ පී ඇල් 5485 ඩී/ ජේ 54 ඇල් 154

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය සහ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3(5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගත යුතු වූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5(1), යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමති වරයා වූ පුංචිබත්තා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ මැයි මස 1 වැනි දින කොළඹදීය

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ගලකිටියවේ කුඹුර සහ එහි පිල්ලුව විස්තර අවුරුදු 35-50ක වස්සැති පොල්වත්ත සහ කුඹුර

අයිතිවාසිකම් කියන්නේ. කොළඹ බාන්ස් ජලේස්හි බාන්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී. නඩේසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි සහ සී. සතනාදන්

ප්‍රමාණය අ 2, රු. 0, ප 27

එකතුව. අ 2, රු. 0, ප 27.

ඇල් ඩී—බී 49/50.

ඇල් ඒ/ඇල් ආර් 54/79/ඇල් ආර් 54/79/ඒ පී ඇල් 3290/ජේ 54 ඇල් 119

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය සහ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගත යුතු වූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී. බුලත්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ අප්‍රේල් මස 5 වැනි දින කොළඹදීය

උපලේඛනය

නො 439ය දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ දිවෙති අතිරේකය ගම්—ඉඩන්ගපොල

කැබැල්ල : 67.

ඉඩමේ නම දෙමටගහමුලකුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා නාරම්මල ජේ පී. ඩී කිරු විමලාවතී යාමිනේ

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 15

කැබැල්ල : 68.

ඉඩමේ නම දෙමටගහමුලකුඹුර නොහොත් දෙමටගහමුලකුඹුරේ පිල්ලුව

විස්තර. හේන සහ කුඹුර

අයිතිකම් කියන්නා නාරම්මල ජේ පී. ඩී. කිරු විමලාවතී යාමිනේ

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 33

කැබැල්ල : 69.

ඉඩමේ නම දෙමටගහමුලකුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා නාරම්මල ජේ පී. ඩී කිරු විමලාවතී යාමිනේ

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 21

කැබැල්ල : 70.

ඉඩමේ නම දෙමටගහමුලකුඹුරේ පිල්ලුව

විස්තර. හේන, නාවකාලික පොල්අතු සෙවිලි කළ මඩින් සාදන ලද පැලක් වේ

අයිතිකම් කියන්නා නාරම්මල ජේ පී. ඩී කිරු විමලාවතී යාමිනේ

ප්‍රමාණය අ 0, රු. 2, ප 7

එකතුව. අ. 1, රු. 0, ප. 36.

ඇල් සී—බී 19/30

අංකය ඇල් ඒ/ඇල් ආර්ථ/54/84/ඇල් ආර්ථ/ඒ ඒ ඇල් 5485 ඒ/පේ 54/151

1950 පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමට ආදාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආදාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම පොදු සේවයේ වසින් නිදහස් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආදාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආදාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවීමට පත්වීමට පත්වූ) 1950 කේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආදාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආදාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවේ බණ්ඩා බ්‍රිතාන්‍ය ඉඩම් මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බ්‍රිතාන්‍ය ඉඩම්, ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ මැයි මස 1 වැනි දින කොළඹදීය

උපලේඛනය

මුල් ප්ලාන් නො ඒ 1,314 ගම--බුලපිටිය

කැබැල්ල : 1

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත.

විස්තර අවුරුදු 25-50ක පොල්වත්ත, හේන සහ ගල

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 2, රු 0, ප 20.

කැබැල්ල : 2

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 25-45ක පොල්වත්ත

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 1, රු 1, ප 5

කැබැල්ල : 3.

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 25-50ක පොල්වත්ත, හේන සහ ගල

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 0, රු 1, ප 0

කැබැල්ල : 4.

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර : අවුරුදු 20ක පොල්ගස් 1කක් ඇති පොල්වත්ත

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 0, රු 1, ප 5

කැබැල්ල : 5.

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 25-50ක පොල්වත්ත, හේන සහ ගල

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 3, රු 2, ප 16

කැබැල්ල : 6.

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත.

විස්තර අවුරුදු 25-45ක පොල්වත්ත, හේන සහ ගල

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්.

ප්‍රමාණය අ 0, රු 3, ප. 19

කැබැල්ල : 7.

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 5-30ක පොල්වත්ත

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 31.

කැබැල්ල : 8

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 25-40ක පොල්වත්ත.

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්.

ප්‍රමාණය අ 0, රු 1, ප 33

කැබැල්ල : 9.

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 25-40ක පොල්වත්ත

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

කැබැල්ල : 10.

ඉඩමේ නම කඳකුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 9

කැබැල්ල : 11

ඉඩමේ නම කඳකුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

කැබැල්ල : 12.

ඉඩමේ නම කඳකුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 0, රු 2, ප 7

කැබැල්ල : 13.

ඉඩමේ නම කඳකුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාන්ස් ප්ලේස්හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නාවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සනාදන්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 14

එකතුව : අ. 10, රු. 1, ප 1.

ඇල් ඒ/ඇල් ආර්ථි/54/89/ඇල් ආර්ථි/එපීඇල් 5089 ඒ/ජේ 54
ඇල් 175

උපලේඛනය

මුල් ඒලානේ නො. ඒ 1,321. ගම්—පිදුරුවැල්ල

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුවූ) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී මුලුත්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ මැයි මස 22 වැනි දින
කොළඹදීය

උපලේඛනය

මුල් ඒලානේ නො. ඒ 1,317 ගම්—වැටියපොල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මඩිනගේ වෙලේවත්ත

විස්තරය. අවුරුදු 30කට වැඩිය වයසැති පොල්ගස් 18ක් ඇති පොල්වත්ත, අවුරුදු 10-20ක් වයසැති පුවක්ගස් 22යි, අවුරුදු 3ක ගල්මිල ගස් 10යි

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැටවුවාන පාරේ නො. 105 අංක පදිංචි මුතුනායක දුරයලාගේ මේන්, කුරුණෑගල ගැටවුවාන පාරේ නො. 165 අංක පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බද පුංචි දුරයා, කොහිලගෙදර ඉහල තලම් පිටියේ දේවතාපේඨි දුරයලාගේ ඥානවතී සහ කොහිලගෙදර ඉහල තලම් පිටියේ දේවතාපේඨි දුරයලාගේ ඥානවතී බාරේ දේවතාපේඨි දුරයලාගේ බමීදු සහ දේවතාපේඨි දුරයලාගේ සීලවතී.

ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 7.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම මඩිනගේ වෙලේවත්ත

විස්තරය. අවුරුදු 10-15ක වයසැති පුවක්ගස් 6ක් ඇති පොල්වත්ත, උතබම්බු පදුරක්ද වේ

අයිතිකම් කියන්නෝ : කුරුණෑගල ගැටවුවාන පාරේ නො. 105 අංක පදිංචි මුතුනායක දුරයලාගේ මේන්, කුරුණෑගල ගැටවුවාන පාරේ නො. 165 අංක පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බද පුංචි දුරයා, කොහිලගෙදර ඉහල තලම් පිටියේ දේවතාපේඨි දුරයලාගේ ඥානවතී සහ කොහිලගෙදර ඉහල තලම් පිටියේ දේවතාපේඨි දුරයලාගේ ඥානවතී බාරේ දේවතාපේඨි දුරයලාගේ බමීදු සහ දේවතාපේඨි දුරයලාගේ සීලවතී

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4.

එකතුව : අ. 0, රු. 1, ප. 11.

ඇල් ඩී—බී 49/50

ඇල් ඒ/ඇල් ආර්ථි/54/82/ඇල් ආර්ථි/එපීඇල් 5778/54 ඇල් 146

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුවූ) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී මුලුත්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ අප්‍රේල් මස 29 වැනි දින
කොළඹදීය.

කැබැල්ල : 1.

ඉඩමේ නම කබවලකුඹුරේවත්ත නොහොත් අංගත්කුඹුරේවත්ත විස්තරය අවුරුදු 25-60 දක්වා වයසැති පොල්ඉඩම.

අයිතිකම් කියන්නෝ : පිදුරුවැල්ලේ මඩවල පදිංචි එච් ඇම් අවුසද ගාමි, පිදුරුවැල්ලේ උහුමිගේ "පෝස්ට් මාස්ටර්" තැන වන සී බී ජේ මඩවල සහ පිදුරුවැල්ලේ හේනේපොල ඒකනායක මුදියන්සේලාගේ ජෝතිගාමිගේ උරුමක්කාරයන් වන ඒකනායක මුදියන්සේලාගේ ටිකිරි බණ්ඩා සහ කළුආරච්චිගේ පොඩි මැණිකා

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 3

කැබැල්ල : 2.

ඉඩමේ නම කබවලකුඹුරේවත්ත නොහොත් අංගත්කුඹුරේවත්ත සහ කබවලකුඹුර

විස්තරය අවුරුදු 25-60 දක්වා වයසැති පොල්ඉඩම සහ කම්බි වැටකින් යුත් කුඹුර

අයිතිකම් කියන්නෝ : පිදුරුවැල්ලේ මඩවල පදිංචි එච් ඇම් අවුසද ගාමි, පිදුරුවැල්ලේ උහුමිගේ "පෝස්ට් මාස්ටර්" තැන වන සී බී ජේ මඩවල සහ පිදුරුවැල්ලේ හේනේපොල ඒකනායක මුදියන්සේලාගේ ජෝතිගාමිගේ උරුමක්කාරයන් වන ඒකනායක මුදියන්සේලාගේ ටිකිරි බණ්ඩා සහ කළුආරච්චිගේ පොඩි මැණිකා

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 24.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම කබවලකුඹුර.

විස්තරය : කුඹුර.

අයිතිකම් කියන්නෝ : පිදුරුවැල්ලේ මඩවල පදිංචි එච් ඇම් අවුසද ගාමි, පිදුරුවැල්ලේ උහුමිගේ "පෝස්ට් මාස්ටර්" තැන වන සී බී ජේ මඩවල සහ පිදුරුවැල්ලේ හේනේපොල ඒකනායක මුදියන්සේලාගේ ජෝතිගාමිගේ උරුමක්කාරයන් වන ඒකනායක මුදියන්සේලාගේ ටිකිරි බණ්ඩා සහ කළුආරච්චිගේ පොඩි මැණිකා

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 10.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම කබවලකුඹුරේවත්ත නොහොත් අංගත්කුඹුරේවත්ත සහ කබවලකුඹුර.

විස්තරය අවුරුදු 25-60 දක්වා වයසැති පොල්ඉඩම, කම්බි වැටකින් යුත් කුඹුර

අයිතිකම් කියන්නෝ : පිදුරුවැල්ලේ මඩවල පදිංචි එච් ඇම් අවුසද ගාමි, පිදුරුවැල්ලේ උහුමිගේ "පෝස්ට් මාස්ටර්" තැන වන සී බී ජේ මඩවල සහ පිදුරුවැල්ලේ හේනේපොල ඒකනායක මුදියන්සේලාගේ ජෝතිගාමිගේ උරුමක්කාරයන් වන ඒකනායක මුදියන්සේලාගේ ටිකිරි බණ්ඩා සහ කළුආරච්චිගේ පොඩි මැණිකා

ප්‍රමාණය අ. 1, රු. 2, ප. 9

එකතුව : අ. 1, රු. 3, ප. 6.

ඇල් ඩී—බී 49/50

ඇල් ඒ/ඇල් ආර්ථි/54/91 ඇල් ආර්ථි/එපීඇල්/5432/ජේ/54 ඇල් 205

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුවූ) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී මුලුත්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ ජූනි මස 9 වැනි දින
කොළඹදීය.

උපලේඛනය

උප ලේඛනය

මුල් උලුනේ නො ඒ 1,309 ගම—නාරත්පොල

මූලික උලුනටත් නො ඒ 1,518. ගම—ලියනගොඩ සහ මොරමඩවිගොඩ

කැබලි 1.

ඉඩමේ නම දම්මදවත්ත

විස්තරය අවුරුදු 20-30ක පොල්වත්ත, අවුරුදු 20ක පමණ කොස් ගස් 1ක්ද, මඩින් සාදන ලද පොල් අතු වැසූ තාවකාලික මඩින් සාදන ලද පැලක්ද වේ

අයිතිකම් කියන්නේ වැල්ලවත්තේ 42වෙනි මාවතේ නො. 19යේ පදිංචි වී සිටිප්‍රභාසන් මැතිනිය (කොල්ලුපිටියේ "පෙන්නදෙනිස් ඇවනියු" හි නො. 43 ඉහත පදිංචිය) සහ කොල්ලුපිටියේ පෙබරික් පාරේ නො. 37/1 පදිංචි ඇන් නාගනාදන් මැතිනිය

ප්‍රමාණය අ 19, රු 0 ප 3

කැබලි 2

ඉඩමේ නම දම්මදවත්ත

විස්තරය අවුරුදු 20-30ක පොල්වත්ත, අවුරුදු 30ක පමණ කොස් ගස්ක්ද, තාවකාලික පොල් අතු සෙවිලි කළ මඩින් සාදන ලද පැලක්ද, නැවත වරක් පොල් පැල සිටවූ අවුරුදු 4ක පමණ වයසැති පොල් පැල සිටවූ බිම් කැබලි ලක්ද වේ

අයිතිකම් කියන්නේ වැල්ලවත්තේ 42වෙනි මාවතේ නො. 19යේ පදිංචි වී සිටිප්‍රභාසන් මැතිනිය (කොල්ලුපිටියේ "පෙන්නදෙනිස් ඇවනියු" හි නො. 43 ඉහත පදිංචිය) සහ කොල්ලුපිටියේ පෙබරික් පාරේ නො. 37/1 පදිංචි ඇන් නාගනාදන් මැතිනිය

ප්‍රමාණය අ 15, රු 3, ප 39

කැබලි 3.

ඉඩමේ නම දම්මදවත්ත

විස්තරය අවුරුදු 20-30ක වයසැති පොල්වත්ත

අයිතිකම් කියන්නේ වැල්ලවත්තේ 42වෙනි මාවතේ නො. 19යේ පදිංචි වී සිටිප්‍රභාසන් මැතිනිය (කොල්ලුපිටියේ "පෙන්නදෙනිස් ඇවනියු" හි නො. 43 ඉහත පදිංචිය) සහ කොල්ලුපිටියේ පෙබරික් පාරේ නො. 37/1 පදිංචි ඇන් නාගනාදන් මැතිනිය

ප්‍රමාණය අ 0, රු 2, ප 5

එකතුව. අ. 35, රු. 2, ප. 7.

ඇල් බී—බී 49/50

අංකය ඇල්.ආර්.ඩී/ඒ පී.ඇල් 1696ඒ පේ 54—ඇල් 177/ ඇල් පී 6285බී

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ඹැනීමේ පනත 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ආප්‍ර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ක්‍රිස්ටෝපර් විස්වාසම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ඹැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඹැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඹැනීමට අදහස් කරණු ලැබේ,
- (2) එසේ ඹැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ඹැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ඹැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වැනි දින පූර්වහාග 11ට ඹැල්ලේ කවිවේදියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ අගෝස්තු මස 20වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සබහාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දනුම්දිය සිටිය යුතුයි

සී විස්වාසම්,

ආප්‍ර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 14 වෙනි දින ඹැල්ලේ කවිවේදියේදීය,

කැබලි 1

ඉඩමේ නම බෝගහවත්ත

විස්තර අවුරුදු 8-80 දක්වා වූ පොල් ඉඩමෙහි තාවකාලික මැටි සහ ගල්වලින් තනා අතු සෙවිලි කළ, ගොඩනැගිල්ලක් ද එයට යාබද අතු මවුචක්ද, තාවකාලික අතු සෙවිලි කළ, විසිවිවියෙන් තැනූ ගොඩනැගිල්ලක කොටසක්ද තිබේ

අයිතිකම් කියන්නේ හබරුදුව, ඉහලවත්තේ කේ. බී. ඒ ගුණසේකර, බද්දේගම, පිලාදුවේ හේමචන්ද්‍ර ජයසේකර, බද්දේගම, පැදිතොල්ලේ ගුණවතී ජයසේකර, බද්දේගම, උනන්විටියේ ආරියවතී ජයසේකර, ඹැල්ලේ, කාන්තී ජායාරූප ඹැලාමේ පියවතී ජයසේකර, නාගොඩ කැප්පිටියගොඩ, උපසේන ජයසේකර, හිනිදුම, නානුසේන ජයසේකර, හබරුදුව, ඉහලවත්තේ, කේ. බී. ඒ ගුණසේකර බාරේ, යසවතී ජයසේකර

ප්‍රමාණය අ 0, රු 1, ප 7

කැබලි 2.

ඉඩමේ නම බෝගහවත්ත

විස්තර අවුරුදු 8-80 දක්වා වූ පොල් ඉඩමෙහි තාවකාලික, මැටි හා වර්විවියෙන් තැනූ අතු සෙවිලි කළ ගොඩනැගිල්ලක් තිබේ

අයිතිකම් කියන්නේ හබරුදුව, ඉහලවත්තේ කේ. බී. ඒ ගුණසේකර, බද්දේගම, පිලාදුවේ හේමචන්ද්‍ර ජයසේකර, බද්දේගම, පැදිතොල්ලේ ගුණවතී ජයසේකර, බද්දේගම, උනන්විටියේ ආරියවතී ජයසේකර, ඹැල්ලේ පෙට්ටිගලවත්තේ, කාන්තී ජායාරූප ඹැලාමේ පියවතී ජයසේකර, නාගොඩ කැප්පිටියගොඩ, උපසේන ජයසේකර, හිනිදුම, නානුසේන ජයසේකර, හබරුදුව, ඉහලවත්තේ කේ. බී. ඒ ගුණසේකර බාරේ යසවතී ජයසේකර.

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 9.

කැබලි 3

ඉඩමේ නම සෙල්ලප්පුගෙවත්ත

විස්තර අවුරුදු 80ක්වූ පොල් ඉඩම අයිතිකම් කියන්නා. හබරුදුව, බබල්ගෙවත්තේ එච්. ගිමරා ඹැමිනේ

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 7.

කැබලි 4

ඉඩමේ නම සෙල්ලප්පුගෙවත්ත.

විස්තර අවුරුදු 80ක්වූ පොල් ඉඩම අයිතිකම් කියන්නා හබරුදුව, බබල්ගෙවත්තේ එච්. ගිමරා ඹැමිනේ

ප්‍රමාණය අ 0 රු 0. ප 8

එකතුව: අ. 0, රු 1, ප. 31

ඇල් බී.—බී 49/50

අංකය ඇල්.ආර්.ඩී/ඒ පී.ඇල් 1696බී—පේ 54 ඇල් 177/ ඇල් පී 6285ඒ

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ඹැනීමේ පනත 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ආප්‍ර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ක්‍රිස්ටෝපර් විස්වාසම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ඹැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඹැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඹැනීමට අදහස් කරණු ලැබේ,
- (2) එසේ ඹැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ඹැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ඹැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වැනි දින පූර්වහාග 11ට ඹැල්ලේ කවිවේදියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ අගෝස්තු මස 20වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දිය සිටිය යුතුයි.

සී. වික්‍රමසිංහ,
ආයු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 14 වෙනි දින
ආර්ථික කළමනාකරණ දිස.

උප ලේඛනය

මූලික ජලානගේ නො. ඒ 1,545. ගම—මොරම්පිටියගොඩ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : අලුත්ගමගෙවත්ත.

විස්තර : අවුරුදු 3-5වූ පොල් ඉඩම.

අයිතිකම් කියත්තා හබරාදුව, ඉහලවත්තේ කේ. ඩී ඒ
ලැංකේකර.

ප්‍රමාණය : අ. 0, රු. 2, ප. 5

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : අලුත්ගමගෙවත්ත

විස්තර : අවුරුදු 3-5වූ පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා හබරාදුව, ඉහලවත්තේ කේ. ඩී ඒ.
ලැංකේකර.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 3

එකතුව : අ. 0, රු. 2, ප. 8.

ඇල්. ඩී—බී 49/50

අංකය : ඇල්.ආර්.බී/ඒ.පී ඇල්—1696බී—පේ. 54. ඇල් 179/
ඇල්.පී 6285බී

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනත
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ආයු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ක්‍රිස්ටෝපර් වික්‍රමසිංහ මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරුණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති හැම කෙනෙක්ම—

(අ) වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වැනි දින පූර්වගාම 11ට ආර්ථික කළමනාකරණ දිසට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ අගෝස්තු මස 20වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දිය සිටිය යුතුයි.

සී. වික්‍රමසිංහ,
ආයු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 14 වෙනි දින
ආර්ථික කළමනාකරණ දිස.

උප ලේඛනය

මූලික ජලානගේ නො. ඒ 1,546. ගම—මොරම්පිටියගොඩ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : මුදුමුල්ලවත්ත

විස්තර : අවුරුදු 50ක්වූ පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා හබරාදුව, ඉහලවත්තේ කේ. ඩී ඒ.
ලැංකේකර.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 17

එකතුව : අ. 0, රු. 0, ප. 17.

ඇල්. ඩී—බී. 49/50

අංකය : ඇල්.ආර්.බී/ඒ.පී ඇල්. 1696—පේ 54—ඇල් 176/
ඇල්.පී. 6285බී.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනත
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ආයු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ක්‍රිස්ටෝපර් වික්‍රමසිංහ මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරුණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති හැම කෙනෙක්ම—

(අ) වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වැනි දින පූර්වගාම 11ට ආර්ථික කළමනාකරණ දිසට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ අගෝස්තු මස 20වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දිය සිටිය යුතුයි.

සී. වික්‍රමසිංහ,
ආයු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 14 වෙනි දින
ආර්ථික කළමනාකරණ දිස.

උප ලේඛනය

මූලික ජලානගේ නො. ඒ 1,547 ගම—ලියනගොඩ

කැබැල්ල : 1

ඉඩමේ නම : අද්දරපතිරණවත්ත කලින් පතිරණඅද්දරවත්ත නමින් ගැඳිත්විත.

විස්තර : අවුරුදු 5-50ක්වූ පොල් ඉඩම

අයිතිකම් කියන්නේ හබරාදුව, ඉහලවත්තේ කේ. ඩී ඒ ලැංකේකර, බද්දේගම, පිලාදුවේ හේමචන්ද්‍ර ජයසේකර, බද්දේගම, පැදිතොල්ලේ ලැංකේකර, ජයසේකර, ආර්ථික කළමනාකරණ දිසට පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 37

එකතුව : අ. 0, රු. 1, ප. 37.

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காட்டளவை பிரதமப்படம் இல. 122

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
 2,990 (சிலாபம்)

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம். ஏ று ப.
4	வெஹறபெந்திகெலே (உத்தேசித்திருக்கும் காட்டுச் சேமிப்புக்காக)	0 1 8

சிலாபம் நி. உ. 5—1954

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
 நி. 2,991 (சிலாபம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோநகைக்கேனும் தமக்கு உரிததுண்டென்று 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்ப மிடவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்தில் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம் ஆண்டு (ஜூலை) ஆனி மாதம் 17 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம். எம். பிள்ளை.

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிததுக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் ஸூலையில் "நிர்ணய அறி வித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிட மும் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(B) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரிதது அக்காணிகளுக் குள்ள உரிததாமென்பதை அறிந்துகொள்க

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளை விட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

வட மேல் மாகாணம், சிலாபம் டிஸ்திரிக், வடக்கு பிடிகல் கோறையைச் சேர்ந்த வடக்கு முன்னேசரம் பத்துவினுள்ள டிகள வெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக் காணித்ததுண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு பங்கடெனியிலிருந்து மனடல் வரை செல்லும் சிறு பாதை, உரிமைப்படம் இல 362,954, உரிமைப்படம் இல 319,392, உரிமைப்படம் இல 244,148, காட்டளவை பிரதமப்படம் இல 122 ல் உள்ள காணித்ததுண்டு இல 11 (01954), உரிமைப்படம் இல. 260,158,

கிழக்கு சிறு பாதையிலிருந்து சலக்காலை வரை செல்லும் வண்டிப் பாதை, பிரதமப்படம் இல 572 ல் உள்ள காணித்ததுண்டு இல 2,

தெற்கு டெருறு ஓயலின் ஓர் பாகம், காட்டளவை பிரதமப்படம் இல 122 ல் உள்ள காணித்ததுண்டு இல. 5, (முக்கலண்டலுவ கிராமத்தின் எல்லை),

மேற்கு காட்டளவை பிரதமப்படம் இல. 122 ல் உள்ள காணித் துண்டு இல 5 (முக்கலண்டலுவ கிராமத்தின் எல்லைகள்)

காட்டளவை பிரதமப்படம் இல 122

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
9	வெஹறபெந்திகெலே (உத்தேசித்திருக்கும் காட்டுச் சேமிப்புக்காக)	51 2 35
10	—வண்டிப்பாதை	0 3 12
12	வெஹறபெந்திகெலே, மொறகெலே (உத்தேசித்திருக்கும் காட்டுச் சேமிப்புக்காக)	88 1 32
மொத்தம்		140 3 39

சிலாபம், நி. உ. 6—1954

எம். எம். பிள்ளை.

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிததுக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் ஸூலையில் "நிர்ணய அறி வித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிட மும் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(B) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரிதது அக்காணிகளுக் குள்ள உரிததாமென்பதை அறிந்துகொள்க

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளை விட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், சிலாபம் டிஸ்திரிக், வடக்கு பிடிகல் கோறையைச் சேர்ந்த வடக்கு முன்னேசரம் பத்துவினுள்ள பங்கடெனிய கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்ததுண்டுகள் இக் காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—

பாகம் I

வடக்கு உரிமைப்படம் இல 267,626, உரிமைப்படம் இல 226,622, உரிமைப்படம் இல 275,306, உரிமைப்படம் இல 240,572

கிழக்கு காட்டளவை பிரதமப்படம் இல. 122 ல் உள்ள காணித் துண்டு இல 5 (முக்கலண்டலுவ கிராமத்தின் எல்லை),

தெற்கு காட்டளவை பிரதமப்படம் இல 122 ல் உள்ள காணித் துண்டு இல 5 ம, கெவுல் எலும்பு

மேற்கு பிரதமப்படம் இல 4,833 ல் உள்ள காணித்ததுண்டு இல 86, பிரதமப்படம் இல 4,845 ல் உள்ள காணித்ததுண்டு இல 2 ம, பிரதமப் படம் இல 4,845 ல் உள்ள காணித்ததுண்டு இல 1 ம

காட்டளவை பிரதமப்படம் இல 122

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	செயினற ஜோசபல எஸ்டேட்	0 1 13
2	பங்கடெனியகெலே (உத்தேசித்திருக்கும் காட்டுச் சேமிப்புக்காக)	19 0 35
3	வெஹறபெந்திகெலே (உத்தேசித்திருக்கும் காட்டுச் சேமிப்புக்காக)	22 1 7
மொத்தம்		41 3 15

பாகம் II

வடக்கு உரிமைப்படம் இல 245,831,

கிழக்கு காட்டளவை பிரதமப்படம் இல 122 ல் உள்ள காணித் துண்டு இல 5

தெற்கு காட்டளவை பிரதமப்படம் இல 122 ல் உள்ள காணித்ததுண்டு இல. 5 (முக்கலண்டலுவ கிராமத்தின் எல்லை),

மேற்கு உரிமைப்படம் இல 250,571

காணியுரிமை நிர்ணய சட்டம்

அட்டவணை

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
 நி 2,992 (சிலாபம்).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்தனான காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சொந்தகைகளேனும் தமக்கு உரித்தனாடென்று 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 23 ந தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம் ஆண்டு (ஜூலை) ஆனி மாதம் 17 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதி கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம். எம் பிள்ளை.

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும், எழுத்தவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென ரொபிசா) காணி நிர்ணய உத்தியோகஸ்தாரிகமும் அவைகளின் அளவைப்பாட்டகம் (சாவேயா டிஸ்ட்ரிக்ட்) நில அளவைகாரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமாதலால், அவ்வித காணித் துண்டுகளை குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

வட மேல் மாகாணம், சிலாபம் டிஸ்திரிக், வடக்கு பிடடக்க கோரணையச் சேர்ந்த வடக்கு முன்னேசைரம் பத்துவினுள்ள முக்கன டலுவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக் காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகட்குள்ளிருக்கின்றன —

வடக்கு காட்டளவை பிரதமப்படம் இல் 122 ல் உள்ள காணித்துண்டு இல், 4 (பங்கடெனிய கிராமத்தின் எல்லைகள்), உரிமைப்படம் இல் 245,831, பங்கடெனியிலிருந்து மனடலன் வரை செல்லும் சிறுபாதையின் ஓர பாகம்,

கீழ்க்கு காட்டளவை பிரதமப்படம் இல் 122 ல் உள்ள காணித்துண்டு இல் 9 (டிக்கனவெவ கிராமத்தின் எல்லைகள்) டெடுறு ஓயவின ஓர பாகம்,

தெற்கு டெடுறு ஓயவின ஓர பாகம்,

மேற்கு (ஹீகமமனடலுவ கிராமத்தின் எல்லை) காட்டளவை பிரதமப்படம் இல் 122 ல் உள்ள காணித்துண்டு இல், 15, கெவுல் எல், காட்டளவை பிரதமப்படம் இல் 122 ல் உள்ள காணித்துண்டு இல் 3, (பங்கடெனிய கிராமத்தின் எல்லைகள்), உரிமைப்படம் இல் 240,572 ம உரிமைப்படம் இல் 250,571 ம

காணித் துண்டு.	காட்டளவை பிரதமப்படம் இல் 122	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
5	வெஹெறபெநதிகெலே (உத்தேசித்திருக்கும் காட்சேமிப்புக்காக)		348 2 23
6	—பாதை		1 0 34
7	வெஹெறபெநதிகெலே		2 2 37
8	பனசல்வத்த		2 0 15
13	வெஹெறபெநதிகெலே (உத்தேசித்திருக்கும் காட்சேமிப்புக்காக)		8 3 13
14	முக்கனடலுவகெலே அவலது வெஹெறபெநதிகெலே (உத்தேசித்திருக்கும் காட்சேமிப்புக்காக)		128 2 28
		மொத்தம்	192 0 30

சிலாபம், நி உ. 7—1954

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

இலக்கம் LA/SD/8/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்கும் சட்டம்
 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்கும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 1 ந உ.

மாகாண ஏசனருவின் இலக்கம் LA/SD/8/53
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/668/53

காணியின் விபரம்

குருணகல் டிஸ்திரிக், கடுகமபொல ஹற்பத்த, இஹல் கொமகமுல பகுதி, எபல்தெனிய கிராமத்தில் ஹினடகாறவல்லென (2,155 ம பிரதமப்படத்தில் 128C ம துண்டு), கொடெலலென (2,155 ம பிரதமப்படத்தில் 129 ம துண்டு) எனனும் காணிகளில் ஏற்குறைய 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு எபல்தெனிய போடிமுலை டி. ஆர். சி. ரோடே,
 கீழ்க்கு 2,155 ம பிரதமப்படத்தில் 129 ம துண்டின் மிகுதி பாகம்,
 தெற்கு 2,155 ம பிரதமப்படத்தில் 128 B ம துண்டு,
 மேற்கு 2 155 ம பிரதமப்படத்தில் 128 C ம துண்டின் ஒரு பாகம்

இலக்கம் LA/7293/J/AL/529

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்கும் சட்டம்
 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்கும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம், நிலமும் நில அபிவிருத்தி மந்திரி புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 24 ந உ.

மாகாண ஏசனருவின் இலக்கம் LA/7293
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/529.

காணியின் விபரம்

குருணகல் டிஸ்திரிக், வன்னி ஹற்பத்த, கதுவனன கோரணை, கடவல் கிராமத்தில் வெவுவனெனென, கொளறுப்பெயாய, கோனகஹும்புற, கடுகஹுறேன, கோனகஹும்புறென எனனும் காணிகளில் ஏ 7 று 2 பே 27 விசாலம், 2,369 ம இலக்கப் பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்படத்தில் 44, 45, 50, 51, 52, 53, 54, 55 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

இல LD 4784

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்கும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம், நிலமும் நில அபிவிருத்தி மந்திரி புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கண்டி டிஸ்திரிக், உட்பலாத பகுதி, வல்லஹகொட கிராமத்தில், மரியாவத்தை தோட்டத்திலிருந்து சுமார் மொத்தமாக ஏ 10, று 1 பே 11 07 விசாலமுள்ள 10 நிலப்பகுதிகளின் எல்லைகள் பின் வருவனவை —

(1) துண்டு . A

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல் 10, விசாலம் ஏ 9, று 1 பே 10.

வடக்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 10
 கிழக்கு இருக்கப்படும கால்வாய்
 தெற்கு மஹாவெலி கங்க
 மேற்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 10

(2) துண்டு B

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல 10
 விசாலம் ஏ 0 றா 0 பே 29
 வடக்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 7
 கிழக்கு இருக்கப்படும கால்வாய்
 தெற்கு துண்டு A
 மேற்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 10

(3) துண்டு C

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல 7
 விசாலம் ஏ 0 றா 2 பே 20
 வடக்கு துண்டு D
 கிழக்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 7
 தெற்கு மஹாவெலி கங்க
 மேற்கு இருக்கப்படும கால்வாய்

(4) துண்டு D

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல 7
 விசாலம் ஏ 0 றா 1 பே 17
 வடக்கு துண்டு B
 கிழக்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 7
 தெற்கு துண்டு C
 மேற்கு இருக்கப்படும கால்வாய்

(5) துண்டு E

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல 7
 விசாலம் ஏ 2 றா 1 பே 20
 வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மரியாவத்தை தோட்டம் மலை இல 7.

(6) துண்டு F

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல 4
 விசாலம் ஏ 2 றா 3 பே 12
 வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 4

(7) துண்டு G

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல 3
 விசாலம் ஏ 1 றா 0 பே 28
 வடக்கு, தெற்கு, மரியாவத்தை தோட்டம், மலை இல 3
 கிழக்கு துண்டு J
 மேற்கு கந்தராவம் மரியாவத்தை தோட்டம், மலை இல 4ம

(8) துண்டு H

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல 7
 விசாலம் ஏ 0 றா 0 பே 07
 வடக்கு, கிழக்கு, தெற்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 7
 மேற்கு மரச்கிடாரம்-மரியாவத்தை தோட்டம், மலை இல 7.

(9) துண்டு J

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல 3
 விசாலம் ஏ 1 றா 3 பே 29
 வடக்கு முடிக்குரிய காடு
 கிழக்கு, தெற்கு, மேற்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 3

(10) துண்டு K

காணியின் பெயர் மரியாவத்தை தோட்டம், மலை இல 3.
 விசாலம் ஏ 0 றா 2 பே 06
 வடக்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 3.
 கிழக்கு முடிக்குரிய காடு,
 தெற்கு மரியாவத்தை தோட்டம், மலை இல 3.
 மேற்கு கம்பொலவெல ராஜா எல்.

பீ பி புலங்குலம்,
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
 இலக்கம் J 54 L 67
 கொழும்பு,
 1954 ம ௨௩ (ஜூன்) ஆனிமீ 28 ந் உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி, பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி
 கொழும்பு,
 1954 ம ௨௩ ஜூன் 9 ந் உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA 641
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/891/53.

காணியின் விபரம்

யாழ்ப்பாணம் டிஸ்திரிக், வலிகாமம் கிழக்கு, காரியாதிக்காரியின் பிரிவு, நீ வேலிக் கிராமத் தலைமைக்காரணின் பிரிவு, நீவேலி தெற்கு கிராமத்தில் உள்ள இலச்சுமானத்தறை, செம்பன் தோட்டம் எனப்படும் காணிகளில் பின்வரும் எல்லைக்குட்பட்டவையும் உத்தேச விசாலம் மொத்தமாக 17,030 சதுர அடி உள்ளதுமான காணித்துண்டுகள் —

வடக்கு காலஞ்சென்ற இலக்குப்பிள்ளை மாணிக்கத்தின் உரிமைக்கார னுக்கும், சின்னத்தம்பி பெண் சொர்ணமமாவுக்கும், கண பதிப்பிள்ளை பெண் பாறுபதிப்பிள்ளைக்கும் உரிய ஆதனம்;
 கிழக்கு யாழ்ப்பாணம்-பருத்தித்தறை ரோட;
 தெற்கு நீவேலிக் கந்தசு மி கோயிலின் ஆதனம்,
 மேற்கு ஊரெழு-நீவேலி ரோட.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
 கொழும்பு,
 1954 ம ௨௩ ஆனிமீ 8 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LW/3728.
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/2400

காணியின் விபரம்

பதுளை டிஸ்திரிக், வெள்ளவாய பகுதி, கண்டப்பால் கோறளை, கலுப்பானு எனப்படும் கிராம அதிகாரியின் எல்லைக்குச்சேர்ந்த கண்வ சகமாவில் உள்ள கறங்கெற்றிய்வேறு எனப்படும் நிலத்தின் (200' x 10') விஸ்தீரணம் கிட்டத்தட்ட ஐந்து பேச்சேலை கொண்ட ஒரு பங்கு. எல்லைகள் —

மேற்கும் தெற்கும் பீ டபிளயு டீ வீதிகள்,
 வடக்கு மிசில, எம் எம். டிங்கிறி மெனிக்காவின் தேயிலைத் தோட்டம்,
 கிழக்கு மிசில எம் எம் டிங்கிறி மெனிக்காவுக்குரிய காணி கலுப்பகான வீதியில் வசிகும மிஸ்டர் எச் எம். அப்புஹாமியால் உரித்துக் கூறப்படுகிறது

பதுளை டிஸ்திரிக், வெள்ளவாய பகுதி, கண்டப்பால் கோறளை, கண்வாசகம் விறகொனகமாவில் இருக்கும் கலுப்பகான எனப்படும் கிராம அதிகாரியின் எல்லைக்குச் சேர்ந்த கக்குனகலவத்தை, புசல்லரூவ பத்தன, பாலுவத்தை, அறுவேவத்தை, புசல்தீன், பல்லேகெதறை வத்தையும், டிம்புல்காவகோன எனப்படும் ஒன்பது பங்குகள் கொண்ட நிலத்தின் விஸ்தீரணம் 1 ஏ 1 றா 35 பே எல்லைகள். —

(1) வடக்கு எச் எம் அப்புஹாமிகுரிய காணி;
 மேற்கு பீ டபிளயு டீ, வீதி,
 கிழக்கு முடிக்குரிய காணி;
 தெற்கு எச் எம் அப்புஹாமிகுரிய காணி.
 கலுப்பகான வீதியில் வசிகும மிசில எம். எம் டிங்கிறி மெனிக்கா வால் உருத்துக்கூறப்படுகிறது

(2) வடக்கும, தெற்கும், கிழக்கும் கலுப்பகான புள்ள வீதி;
 மேற்கு கொழும்பு-கப்பத்தீன் வீதி.
 கலுப்பகான வீதியில் வசிகும மிஸ்டர். பறன் சினகோவால் உருத்துக் கூறப்படுகிறது.

(3) கிழக்கு பீ. டபிள்யூ. டி. வீதி, மேற்கு எஸ். பி. எம். கிறிபண்டா உடைய காணி, வடக்கு டி. எம். பியசேனுவின் காணி, தெற்கு: நதி. கலுப்பகான வீதியில் இருக்கும் மீஸ்டா ஆர். எம். திலகரத்தினுவால் உருத்துக்கூறப்படுகிறது.

(4) கிழக்கு. பீ. டபிள்யூ. டி. வீதி, தெற்கு டபிள்யூ. ஏ. யேமிஸ் அப்புஹாமியின் காணி வடக்கு கே. எஸ். எம். டி. கிறிபண்டா உடைய காணியும், கே. பீ. வீறகோனின் காணியும், மேற்கு: ஆர். எம். திலகரத்தினுவின் காணி கலுப்பகான வீதியில் வசிக்கும் டி. எம். பியசேனுவால் உருத்துக்கூறப்படுகிறது.

(5) கிழக்கு பீ. டபிள்யூ. டி. வீதி, தெற்கு டபிள்யூ. ஏ. யேமிஸ் அப்புஹாமியின் காணி, வடக்கு டபிள்யூ. எம். முடலிஹாமியின் காணி, மேற்கு டி. எம். பியசேனுவின் காணி கலுப்பகான வீதியில் வசிக்கும் எஸ். எம். டி. கிறிபண்டா உடைய காணி, கே. பீ. வீறகோனின் காணியும் உருத்துக்கூறப்படுகிறது.

(6) வடக்கு பீ. டபிள்யூ. டி. வீதி, தெற்கு ஆர். எம். திலகரத்தினுவின் காணி, கிழக்கு டபிள்யூ. எம். முடலிஹாமியின் காணி, மேற்கு டபிள்யூ. எம். முடலிஹாமியின் காணி கலுப்பகான வீதியில் வசிக்கும் எஸ். எம். டி. கிறிபண்டா உடைய காணி, கே. பீ. வீறகோனின் காணியும் உருத்துக்கூறப்படுகிறது.

(7) வடக்கு எஸ். எம். டி. கிறிபண்டா உடைய காணி, தெற்கு டபிள்யூ. எம். முடலிஹாமியின் காணி; மேற்கு எஸ். எம். டி. கிறிபண்டா உடைய காணி, கே. பீ. வீறகோனின் காணியும் உருத்துக்கூறப்படுகிறது.

(8) கிழக்கு. பீ. டபிள்யூ. டி. வீதி, கலுப்பகான வீதியில் வசிக்கும் டபிள்யூ. எம். முடலிஹாமியால் உருத்துக்கூறப்படுகிறது.

(9) கிழக்கு. நதி, மேற்கும் தெற்கும் பீ. டபிள்யூ. டி. வீதி, வடக்கு டபிள்யூ. எம். முடலிஹாமியின் வயல் நிலக்கள கலுப்பகான வீதியில் வசிக்கும் எஸ். எம். டி. கிறிபண்டா உடைய காணி, கே. பீ. வீறகோனின் காணியும் உருத்துக்கூறப்படுகிறது.

(10) மேற்கு. பீ. டபிள்யூ. டி. வீதி, கிழக்கு. நதி, தெற்கு. எஸ். எம். டி. கிறிபண்டா உடைய காணி; வடக்கு ஆர். எம். திலகரத்தினுவின் காணி கலுப்பகான வீதியில் வசிக்கும் டபிள்யூ. எம். முடலிஹாமியால் உருத்துக்கூறப்படுகிறது.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம், காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புன்கி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இதர பிரகடனம் செய்கின்றேன்.

புன்கி பண்டா புலங்குலம், காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு, 1954 ம் ஆண்டின் 6 ந் உ.

மகாண அல்லது டி. லைதிருக் ஏசுனுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாயத்தின் இலக்கம் Q 4717/J/LG/647/53.

காணியின் விபரம்

கொழும்பு டி. லைதிருக், அலுத்தூறு கோறன் தெற்கு வத்தன் நகர சபை எல்லைக்குள் தெலங்கபாதனனும் கிராமத்திலிருக்கும் கொங்கு வத்தன் எனலும் காணியிலிருந்து சுமார் 22 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு: தற்போதிருக்கும் 20 அடி ரோடே; கிழக்கு: அதே காணியின் பகுதிகள்; மேற்கு: அதே காணியின் பகுதிகள்; தெற்கு: அவரிவத்த ரோடே.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புன்கி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இதர பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1954 ம் ஆண்டின் 14 ந் உ.

மகாண அல்லது டி. லைதிருக் ஏசுனுவின் இலக்கம் LPB/100 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாயத்தின் இலக்கம் J/LLD/689/53.

காணியின் விபரம்

காலி டி. லைதிருக்கில் பெந்தொட வல்லலாவிடி கோறனில் நவடகல் என்பிடடிய எனலும் கிராம விதானியின் பகுதியிலுள்ள கீழே சொல்லப்படுள்ள எல்லாத் துண்டுகள் —

(1) கனேகொட ஓவிலானியிலு 1 ஏ. 2 றா 16 0 போச்சல் விசாலமுள்ள ஒரு துண்டு —

வடக்கும், கிழக்கும், மேற்கும். அதே காணியில் மீதியுள்ளவை, தெற்கு: எல்பிடடியால்

(2) கனேகொட ஓவிலானியிலு 0 ஏ. 3 றா 09 3 போச்சல் விசாலமுள்ள ஒரு துண்டு —

வடக்கும், மேற்கும் அதே காணியில் மீதியுள்ளவை, கிழக்கு. பனலிலாமாவ, தெற்கு கனேகொட ஓவிலானியில்

(3) போகஹமுலான அல்லது பயமுலானியிலு 0 ஏ. 0 றா 13 3 போச்சல் விசாலமுள்ள ஒரு துண்டு —

வடக்கு எல்பிடடியால், கிழக்கும், மேற்கும். அதே காணியில் மீதியுள்ளவை, தெற்கு குறக்கனவபுருபுவே

(4) குறக்கனவபுருபுவேயிலு 0 ஏ. 0 றா 04 9 பே விசாலமுள்ள ஒரு துண்டு —

வடக்கு போகஹமுலான அல்லது பயமுலான, கிழக்கு பயமுலான, தெற்கும், மேற்கும் அகோணியில் மீதியுள்ளவை

(5) பயமுலானியிலு 0 ஏ. 0 றா 32 8 போச்சல் விசாலமுள்ள ஒரு துண்டு —

வடக்கும், தெற்கும் அதே காணியில் மீதியுள்ளவை, கிழக்கு குறக்கனவபுருபுவே, மேற்கு பொலினடுவ

(6) கொடடயமுபுறியிலு 0 ஏ. 0 றா 13 3 போச்சல் விசாலமுள்ள ஒரு துண்டு,

வடக்கும், தெற்கும் அதே காணியில் மீதியுள்ளவை, கிழக்கு பொலினடுவ, மேற்கு வல்லுவ

(7) குறக்கனவபுருபுவேயிலு 0 ஏ. 0 றா 17 8 போச்சல் விசாலமுள்ள ஒரு துண்டு —

வடக்கு போகஹமுலான அல்லது பயமுலான, கிழக்கு எல்பிடடியால், தெற்கு அதே காணியில் மீதியுள்ளவை, மேற்கு பயமுலான.

(8) பயமுலானியில் 0 றா 0 றா. 03 2 போச்சல் விசாலமுள்ள ஒரு துண்டு —

வடக்கும், தெற்கும், மேற்கும் அதே காணியில் மீதியுள்ளவை; கிழக்கு குறக்கனவபுருபுவே

Q 4308/J/LG 2355

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்களென்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான்கு இதர அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இலக்கம் A 3,870. கிராமம்—கம்பஹு மெத்தம் (பகுதி)

துண்டு: 1

காணியின் பெயர் கணுகெற்றிய வத்த அல்லது கமலவத்த 5 ம் இலக்க வட்டாரத்துக்குள்ளிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 156 ஒகாண்ட வுளவு.

LD 4719

1950 ම ජූනියු 9 ම இலக்க காணி எடுத்தற சட்டம்
7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்புலத்தம் டிவிஷன், அம்பகமுல கோறன், கிண்டாய கிராமத்திலுள்ள கிண்டாய தோட்டத்தின், 0 ஏ 1 று 09:8 பாசல விசாலமுள்ள நிலப்பகுதி இது விபரங்கள், ஆரம்பப்பட இலக்கம் A 2,123 ல் துண்டு 1 என்பே விபரிக்கப்பட்டுள்ளது

உரித்தாளியின் பெயர் கிண்டாய உ என்டேட் கம்பேனி லிமிடெட், மஸ்கெலிய

எஜனா மெஸலஸ் ஜே ர்ஜ ஸுவால கம்பேனி, தபால் பெட்டி 161

பல நிறுத்தம் நிலமும், அரசாங்கத்தால் கட்டப்பட்ட கட்டிடங்களும்.

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக, 1954 ம ஆர் செப்டெம்பர் மாதம் 7 ந தேதி காலை 10 30 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்புத்தமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்புலத்தகனின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆர் ஆகஸ்ட் மாதம் 31 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகள எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா எழுத்தூழலமான கோரிக்கைகளை அனுப்பத் தவறுபவர்கள் விசாரணையின் போது தமது உரிமைகளைக் கோருவதற்குத் தகுதியற்றவர்களாகச் செய்வதமன்றி அவர்களின் சமூகமினறி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற்செய்துவிடும்.

றெயின் றமிட,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

கண்டி கச்சேரி,
1954 ம ஆர் ஜூலை 15 ந் உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் மெதெரிபிட்டிய

விசாலம் ஏ 0 று 2 பே 00 4

இருப்பு மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக், உட்கோவா ஹெட்ட பி. கா அ யின் பகுதி, கங்கப்பலாத்தக் கோறன், உட்கம் கிராமம்.

விபரம் ஒரு நிரந்தரம் கட்டிடம் கொண்ட சேனை, A 2,090 இலக்க ஆரம்பபடத்தின் 1 ம நில. துண்டு

உரித்தாளி தென்கைகன் முதியாலகாலகே ஹேரத்தாமி, மேற்படி பள்ளி மெனிக்கா, மேற்படி மலஹாமி, மேற்படி டிக்கிரி அம்மா, எல்லோரும் கங்கப்பலாத்த, வெலிக்கட, கரளியட்ட, கொண்கநத்தன், அங்குரெங்கடையைச் சேர்ந்தவர்கள்.

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1954 ம ஆர் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 24 ந தேதி காலை 11 மணிக்கு அவர்களுக்கடல் விடுதி இலத்தில் எனமுன்பாக வெளிப்புத்தம படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்புலத்தகனின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆர் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 16 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

றெயின் றமிட,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

நுவரெலியா கச்சேரி,
1954 ம ஆர் (ஜூன்) ஆனி 30 ந் உ.

இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் இவ்விவக கத்தைக் குறிப்பிடுக

இல LD 1147/LB—J/LD/187/53 (VB)

LD 4470

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்புலத்தம் பகுதி, பஸ்பாகே கோறன், வெலிக்கம் பொல கிராமத்தில 1 ஏக்கர் 0 றுட 00 4 பாசல விசாலமுள்ள அத்தபத்தமலீ எனப்படும் நிலப்பகுதி, ஆரம்பப்பட இலக்கம் A 2,051 ம துண்டு 1 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டு மிருக்கின்றன. நாவலப்பிட்டிய இலக்கம் 1, தொலப்பாகே ரூட்டி விருக்கும் எத்திகே ஹாவில்லா, தற்போது உரிமை கோருகிறா

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1954 ம ஆர் செப்டெம்பர் மாதம் 7 ந தேதி மு ப 11 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்புத்தமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்புலத்தகனின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆர் ஆகஸ்ட் மாதம் 31 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

எழுத்தூழலமான கோரிக்கைகளை அனுப்பத்தவறுபவர்கள் விசாரணையின் போது உரிமைக்காரர் தமது உரிமைகளைக் கோருவதற்குத் தகுதி யற்றவர்களாகச் செய்வதமன்றி அவர்களின் கோரிக்கைகளை அவர்களின் சமூகமினறி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் செய்துவிடும். குறிப்பிட்ட காணி அரசினருக்கு நன்கொடையாகக் கொடுப்பதென்றாலும், எழுத்தூழலம் உரிமைகளை மேற்குறித்த மாதிரி எனக்கு அறிவிக்க வேண்டும்.

ரேன ரைட்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏ. ண்டு

கண்டி கச்சேரி,
1954 ம ஆர் ஜூலை 13 ந் உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

இருப்பு மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக், உட்கோவா ஹெட்ட பகுதி, தியிலக்கக் கோறன், ஹப்புவெல், நிரிபே கிராமங்கள்

உரித்தாளி டாக்டர் எல். இராஜேந்திரன், இல 1, ஆதிருப்பள்ளி சமுதகை, கொழும்பு

ஆள்து : 1.

காணியின் பெயர் : தம்பல்கெட்டிய, தம்பல்கெட்டியேறன், உடுவே ஹேன், கல்கணுவகாவேறன், கல்கணுவேறன், தம்பொளே கல்கணுவகாவேறன், தொடம்பயேறன், குருந்தகஹாமுனேறன், தொடம்பொளேயாய, தொடம்பொளே ஹபரத்தினேறன், வெலித்தடுவே ஹேன், கொலொனகஹாமுனேறன், கொளவெல்கெட்டிய கொலொனகஹாமுனேறன், பீவனேறன், கணலேறன், தம்பொளேவத்த எனனும் காணிகள் கிவலவே தொட்டம் என்றும் அழைக்கப்படுவது.

விபரம் 25 வருடத் தொனனத்தோப்பு, நெல்லயல், கஜு மரங்கள், பலாமரங்கள், அங்குமிங்குமான 25 வருடத் தேயிலைச் செடிகள், 3 நிரந்தரக் கட்டிடங்கள், 2 நிரந்தரப் புகையிலை மாடங்கள், 2 நிரந்தர மலசுகூடங்கள், 1 நிரந்தரத் தொழிலாளர் வரிசை வீடு, 1 தற்காலிகக் கடை, ஒரு தற்காலிகக் கொட்டில் ஆகியன கொண்ட தோட்டம்.

விசாலம் ஏ 44, று 3, ப 2

ஆள்து : 2.

காணியின் பெயர் : கிவலவே தோட்டம் எனப்படும் தம்பொளையாய வெல்குவேறன், தம்பொளவத்த

விபரம் 25 வருடத் தெனனத்தோப்பு
விசாலம் , ஏ 3, று 0, ப 21

துண்டு : 3.

காணியின பெயர் கிங்ஸவே தோட்டம் எனப்படும் புலுகுறாறேன, தம்பொளவத்த

விபரம் 25 வருடத் தென்னந்தோப்பு, சேனை
விசாலம் ஏ 1, ரூ 0, ப. 9

துண்டு : 4.

காணியின பெயர் கிங்ஸவே தோட்டம் எனப்படும் தம்பொளவத்த, தம்பொளாயறுபரத்தினனேறேன

விபரம் 25 வருடத் தேயிலைச் செடிகள் சிலவற்றைக்கொண்ட சேனை
விசாலம் ஏ. 2 ரூ. 1 ப. 0

துண்டு : 5.

காணியின பெயர் கிங்ஸவே தோட்டம் எனப்படும் கொணசந்துவெலகாவ றேன, புலுகுறாறேன, மொரகறாமுளறேன, கொட்டுக்கெந்தகறாமுளறேன, வெவறேன

விபரம் 5 வருடத் தென்னந்தோப்பு, சேனை
விசாலம் ஏ. 3, ரூ. 3. ப 7

துண்டு : 6.

காணியின பெயர் கிங்ஸவே தோட்டம் எனப்படும் புலுகுறாமுளறேன, தெமட்டக்கெட்டியேறேன

விபரம் 5 வருடத் தென்னந்தோப்பு, சேனை
விசாலம் ஏ. 1. ரூ 3 ப. 25.

துண்டு : 7.

காணியின பெயர் (பெயர் இல்லை)

விபரம் . நீர்ப்பாய்ச்சும் வாய்க்கால், வரம்பு
விசாலம் ஏ 0. ரூ. 1 ப 34

துண்டு : 8.

காணியின பெயர் : கிங்ஸவே தோட்டம் எனப்படும் புலுகுறாமுளறேன, தம்பொளேபுலுகுறாமுளறேன, தெமட்டக்கெட்டியேறேன

விபரம் . சேனை
விசாலம் : ஏ. 0. ரூ 1 ப. 24.

துண்டு : 9.

காணியின பெயர் : கிங்ஸவே தோட்டம் எனப்படும் தம்பொளேவத்த தம்பொளேபுலுகுறாமுளறேன

விபரம் . சேனை
விசாலம் : ஏ 0, ரூ. 1, ப. 0.

துண்டு : 10.

காணியின பெயர் : (பெயர் இல்லை).

விபரம் . நீர்ப்பாய்ச்சும் வாய்க்கால், வரம்பு
விசாலம் : ஏ. 0 ரூ 1. ப. 7

துண்டு : 11.

காணியின பெயர் கிங்ஸவே தோட்டம் எனப்படும் தம்பொளவத்த, தேவகறாமுளறேன, தம்பொளேபுலுகுறாமுளறேன, மாப்பிட்டியேறேன, மாப்பிட்டியேவத்த, எத்திலிமடத்தனனேறேன, கொல்லொன கறாமுளறேன

விபரம் : 25 வருடத் தேயிலை, 25 வருடத் தேயிலை கொண்ட சேனை.
விசாலம் . ஏ. 18. ரூ. 0. ப 0

துண்டு : 12.

காணியின பெயர் (துண்டு இலக்கம் உபயோகிக்கப்படவில்லை)

விபரம் (துண்டு இலக்கம் உபயோகிக்கப்படவில்லை)

துண்டு : 13.

காணியின பெயர் . கிங்ஸவே தோட்டம் எனப்படும் தம்பொளவத்த தளகறாமுளறேன

விபரம் 25 வருடத் தென்னந்தோப்பு
விசாலம் . ஏ. 1. ரூ. 1. ப. 34.

துண்டு : 14.

காணியின பெயர் (பெயர் இல்லை)

விபரம் : நீர்ப்பாய்ச்சும் வாய்க்கால், 5 தென்கிணர் மரங்கள், 25 வருட தேயிலைச் செடிகள் கொண்ட வரம்பு
விசாலம் : ஏ. 0. ரூ 0 ப. 36.

துண்டு : 15.

காணியின பெயர் . கிங்ஸவே தோட்டம் எனப்படும் தம்பொளவத்த தளகறாமுளறேன.

விபரம் 25 வருட தென்னந்தோப்பு
விசாலம் . ஏ 0. ரூ. 1. ப. 30

துண்டு : 16.

காணியின பெயர் . கிங்ஸவே தோட்டம் எனப்படும் தம்பொளவத்த, தளகறாமுளறேன.

விபரம் சேனை
விசாலம் . ஏ 0 ரூ 1 ப 6

துண்டு : 17.

காணியின பெயர் கிங்ஸவே தோட்டம் எனப்படும் தம்பொளவத்த, களகறாமுளறேன

விபரம் சேனை
விசாலம் ஏ. 0 ரூ 0 ப 26.

துண்டு : 18.

காணியின பெயர் : கிங்ஸவே தோட்டம் எனப்படும் களகறாமுளறேன, தம்பொளவத்த

விபரம் 25 வருட தென்னந்தோப்பு
விசாலம் . ஏ 0 ரூ 0 ப. 11

துண்டு : 19.

காணியின பெயர் . (பெயர் இல்லை)

விபரம் . நீர்ப்பாய்ச்சும் வாய்க்கால், ஒரு தென்கிணர் 25 வருட தேயிலை கொண்ட, வரம்பு
விசாலம் : ஏ. 0 ரூ 0 ப. 30.

துண்டு : 20.

காணியின பெயர் கிங்ஸவே தோட்டம் எனப்படும் களகறாமுளறேன, களகறாமுளறேன, தம்பொளவத்த.

விபரம் 25 வருட தென்னந்தோப்பு.
விசாலம் ஏ. 1, ரூ 0, ப 3.

துண்டு : 21.

காணியின பெயர் : மாப்பிட்டியேவத்த

விபரம் . சேனை
விசாலம் . ஏ. 0 ரூ 1. ப 7.

துண்டு : 22.

காணியின பெயர் . கிங்ஸவே தோட்டம் எனப்படும் தம்பொளவத்த, ஜமரூரகறாமுளறேன, மாப்பிட்டியேறேன

விபரம் . 25 வருடப் பலாமரங்கள் சிலவற்றைக் கொண்ட 25 வருடத் தேயிலை
விசாலம் ஏ 2. ரூ 3. ப. 39

துண்டு : 23.

காணியின பெயர் (பெயர் இல்லை)

விபரம் : நீர்ப்பாய்ச்சும் வாய்க்கால், வரம்பு
விசாலம் . ஏ. 0. ரூ. 2. ப. 12

துண்டு : 24.

காணியின பெயர் . கிங்ஸவே தோட்டம் எனப்படும் தம்பொளவத்த, கொளளகறாமுளறேன, களவெல்கெட்டியேறேன

விபரம் அங்குமிங்குமான 25 வருடத் தேயிலைச் செடிகள் உள்ள சேனை
விசாலம் : ஏ. 1. ரூ 2 ப. 36.

துண்டு : 25.

காணியின பெயர் : கிங்ஸவே தோட்டம் எனப்படும் அளவளறேன.

விபரம் ; சேனை
விசாலம் . ஏ. 2. ரூ. 0. ப. 32.

துண்டு : 26.

காணியின பெயர் . கிங்ஸவே தோட்டம் எனப்படும் அளவளறேன

விபரம் . சேனை
விசாலம் . ஏ. 0. ரூ. 2 ப. 10

LP 6459/LPB/66

ஆண்டு 27.

காணியின பெயர் கிங்ஸவே தோட்டம் எனப்படும் கணலேறேன, எல்லேறேன, தம்பொளவத்த, தம்பொளவத்தயாய், காலன்குமபுர ஹெலகஹமுளவின்ன

விபரம் தென்னந்தோப்பு, நெல்வயல், சேனை, அங்குமிங்குமான நற்பர் மரங்களை 25 வருடம், நிரந்தர தொழிலாளர் வரிசை வீடு ஒன்றும், மலசலகூடமும் உள்ள தென்னந்தோப்பு

விசாலம் : ஏ. 11. றூ. 3 ப 19

ஆண்டு : 28.

காணியின பெயர் . கிங்ஸவே தோட்டம் எனப்படும் வெவகாவேறேன, தம்பொளவெவகாவேறேன

விபரம் . சேனை, நெல்வயல்

விசாலம் . ஏ 3 றூ 0 ப 26.

மொத்தம் . ஏ 103 றூ 2. ப. 6.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 2 ந்த தேதி முற்பகல் 10 மணிக்கு நுவரெலியாக கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 26 ந்த தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

றெயின றயிட,

டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசனேடு

நுவரெலியாக கச்சேரி,

1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீர் 7 ந்த உ.

இல. L 3338

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற சட்டம்
7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல A 2,125 கிராமம்—மக்குலேமட

ஆண்டு . 1.

காணியின் பெயர் —

விபரம் . பாதை (ஓர் பாகம்)

உரித்தாளியின் பெயர் கே எம் பிலிந்தி மக்குலேமட, ஒவிலிகந்த எஸ். பி ஓ

விசாலம் ஏ 0 றூ 0, ப 25

ஆண்டு 2.

காணியின் பெயர் தொடனகஹாழலவத்த

விபரம் பாழ நிலம், 3 பலா மரங்கள், ஒரு வருஷம் 1 தோடன மரம், 3 வருஷங்கொண்டது

உரித்தாளியின் பெயர் வரகந்த (சிலோன), எஸரேடல லிமிட்டெட், ஏஜெண்டல் ஜோஜ், லருவாட அன கோ, தபால் பெட்டி 151, கொழும்பு

விசாலம் ஏ. 3, றூ 0, ப 06 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 23 ந்த தேதி மாலே 3 மணிக்கு மாத்தளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 16 ந்த தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஏ. எஸ் பெரேரா,

டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசனேடு.

மாத்தளை கச்சேரி,

1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீர் 16 ந்த உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்ளும் சட்டம்
7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் விபரம் வந்தறமயில் பந்த விளையாடும் மைதானம்போடுமபடி

ஆரம்பப்பட இல. A 1,556 கிராமம்—வந்தறமயில்

ஆண்டு . 1.

காணியின் பெயர் பிரிகேவத்த.

விபரம் 10-20 வருஷங்கொண்ட 94 தேயிலை பததைகள், 25 வருஷங்கொண்ட 4 தென்னமரங்கள், 1-3 வருஷங்கொண்ட 3 பப்பாலிக்காமரம், 30 வருஷங்கொண்ட 1 ரப்பலாமரம், 2 வருஷங்கொண்ட 1 பாக்குமரம், 1 வருஷங்கொண்ட 1 தேசிக்கா, கூரையிலலாத மண சவாகொண்ட ஒரு கெளம்

உரித்தாளியின் பெயர் ஜி. ம. எஸ் கருணாநிலக்க, அளப்பவர், ஹிருமபுற, காலி, கே பி ஜி டொன டாவித அபுஹாமி, சொமி நிவச, குமமே, பத்தேகம்

விசாலம் ஏ 0. றூ. 0 பே. 30

ஆண்டு : 2

காணியின் பெயர் பிரிகேவத்த.

விபரம் 30 வருஷ 10 தென்னகொண்ட ஒரு தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஜி. ம. எஸ் கருணாநிலக்க, அளப்பவர், ஹிருமபுற, காலி, கே பி ஜி. டொன டாவித அபுஹாமி, சொமி நிவச, குமமே, பத்தேகம்

விசாலம் ஏ. 0 றூ 0 ப. 01 9

ஆண்டு : 3.

காணியின் பெயர் . அடிப்பாதை

விபரம் . அடிப்பாதை

உரித்தாளியின் பெயர் ஜி. ம. எஸ் கருணாநிலக்க, அளப்பவர், ஹிருமபுற, காலி, கே பி ஜி டொன டாவித அபுஹாமி, சொமி நிவச, குமமே, பத்தேகம்

விசாலம் ஏ. 0 றூ 0 ப 0 7

ஆண்டு . 4.

காணியின் பெயர் பிரிகேவத்த.

விபரம் 30 வருஷங்கொண்ட 3 தென்னகளை, ஒரு நிலந்தரமற்ற சிங்கிலை மெயந்த மடுவம், இன்னும் முள்ள கம்பியால் மறைத்த மாட்டுத்தொழுவும்

உரித்தாளியின் பெயர் ஜி. ம. எஸ் கருணாநிலக்க, அளப்பவர், ஹிருமபுற, காலி, கே பி ஜி டொன டாவித அபுஹாமி, சொமி நிவச, குமமே, பத்தேகம்

விசாலம் ஏ 0 றூ 0 ப 6 4.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 27 ந்த தேதி காலை 10 மணிக்கு காலி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 20 ந்த தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் அவரவா உரிமைகளை மரத்திரம் எழுத்தூலம் 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 20 ந்த தேதிக்கு முன்னா அனுப்பப்பட்டவர்களை விசாரணைக்கு எடுக்கப்படும

ஜி விவாசம்,

டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசனேடு

காலி கச்சேரி,

1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீர் 12 ந்த உ.

LW 3435.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற சட்டம்
7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்

பீர்தம் பட இலக்கம் 55 க்கு 11 ம இலக்கமாகிய சபிளிமெண்ட், 17, அறிவிக்கப்பெல

ஆண்டு 57

காணியின் பெயர் பலாவெல், பிபிஃ.

காணியின் விபரம் கட்டப்பட்ட குளமும் அரங்கமும் உள்ள ஓர் இடம்

உரித்தாளியின் பெயர் டன்கமுக்வனாவுவ, வெலிமடயில் இருக்கும் அலிக் டிவித்தெற்றவெலையும் மகா டிசாவாவின பரம்பரையினரும் மேற்பாடையானா — (1) A G டிவித்தெற்றவெல், டன்கமுக் வனாவுவ வெலிமட, உருமையானா — (1) A G டிவித்தெற்றவெல், டன்கமுக் வனாவுவ வெலிமட, (2) C R டிவித்தெற்றவெல் குமாரிகாமி, 150, கட்டுக்கல வீதி, கண்டி, (3) E J டிவித்தெற்றவெல், ஓப்பாத்த தோட்டம், காக்கவத்த, (4) L B டிவித்தெற்றவெல், யால குமபுல், குருத்தலாபா, (5) Mrs C W பாரணகமா, 10, உ கிறீலர் இடம், பம்பலபிட்டியா, (6) G டிவித்தெற்றவெல், வெல்லாணற்ற தோட்டம், காக்கவத்த

விசாலம் ஏ 0, றா 0, ப. 03 1

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1954 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ந் தேதி காலை 10 மணிக்கு பத்தனை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடு பற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப் படுகின்றனா விசாரணை அன்று காணி உரிமையை அத்தாட்சிப்படுத்தும் எல்லாப் பத்திரங்களையும் உறுதிக்கையும் எனமுன் சமர்ப்பிக்கவும்

எ ஐ மொகிசன்,
மாகாண அரசாட்சி ஏசுண்டு

பத்தனை கச்சேரி,
1954 ம ஆவணிமீ 17 ந் உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

P P A 262 கிராமம்—கெந்தலகம்

ஆண்டு 1

காணியின் பெயர் வரக்காவத்த
காணியின் விபரம் பரந்த பயன்படுத்தாத நிலம்,
உரித்தாளியின் பெயர் மிசில ரசீனாமகமூர், மேற்பாத்த
எ. எல் பக்கி சாயபு, பத்தனை
விசாலம் ஏ 0, றா 0, ப 13 7

ஆண்டு 2.

காணியின் பெயர் வரக்காவெவத்த
காணியின் விபரம் பரந்த பயன்படுத்தாத நிலம்
உரித்தாளியின் பெயர் மிசில ரசீனாமகமூர், மேற்பாத்த
எ. எல் பக்கி சாயபு, பத்தனை
விசாலம் ஏ 0, றா 0, ப 2 3

ஆண்டு 3

காணியின் பெயர் பெல்பொலவத்த பள்ளி ரோட்டிலுள்ள 14 ம, 16 ம எசுமண்ட இலக்கமுள்ள காணியின் பிரிவுகள்
காணியின் விபரம் பழைய தோட்டம், ஒரு வீட்டின் பகுதி கொண்டது
உரித்தாளியின் பெயர் கதிரகாம தேவாலய பத்தனை பொறுப்பாளர்
ரி பி கல்கொட், லோவா கிவல் வீதி, பத்தனை
விசாலம் ஏ 0, றா 2, பா 7

ஆண்டு 4

காணியின் பெயர் பெல்பொலவத்த பள்ளி வீதியிலுள்ள 14 ம, 16 ம, 18 ம இலக்கங்கள் கொண்ட காணியின் பிரிவுகள்
காணியின் விபரம் பழைய தோட்டம், ஒரு வீட்டின் பகுதியும் கொண்டது ஒரு தற்காலிக வீடும், 5 வருடமான வெரலும்முடும் கொண்டது 15-30 வருடமாகிய 4 தென்னை மரங்கள், 15 வருடமாகிய 1 கோபி மரம், 5-20 வருடமாகிய 2 பாகு மரங்கள், 13 வருடமாகிய 3 சூரியா மரங்கள், 1-3 வருடமாகிய 2 வாழை மரங்கள், 20 வருடமாகிய ஒரு மரம், 2 வருடமாகிய 6 பூப்பாளி மரங்கள், 8-36 வருடமாகிய 2 மா

மரங்கள், 2-3 வருடமாகிய 4 கரப்பஞ்சா மரங்கள், 25 வருடமாகிய 1 பலா மரம், 6 வருடமாகிய 1 கொட்டம்பரம், 10 வருடமாகிய 1 கொணமரம் 1-3 வருடமாகிய 5 தோடை மரம், 25 வருடமாகிய 1 தித்தல் மரம் 15 வருடமாகிய 2 வெற்றிலைச கொடிகள், 5 வருடமாகிய 2 பேரமரங்கள், 8 வருடமாகிய 1 முருங்கை மரம் 3 வருடமாகிய 2 கெடிக மரங்கள்

உரித்தாளியின் பெயர் கதிரகாமதேவாலயம், பத்தனை பொறுப்பாளர் ரி பி கல்கொட், லோவா கிவல் வீதி, பத்தனை

விசாலம் ஏ 0, றா 1, ப 7 1

ஆண்டு 5.

காணியின் பெயர் பெல்பொலவத்த பள்ளி வீதியில் எசுமண்ட இல 18 கொண்ட காணியின் ஒரு பிரிவு

காணியின் விபரம் ஒரு தோட்டத்தின் பகுதி (பயன்படுத்தப்படாதது)

உரித்தாளியின் பெயர் கதிரகாம தேவாலய, பத்தனை பொறுப்பாளர் ரி பி கல்கொட், லோவர் கிவல் வீதி, பத்தனை

விசாலம் ஏ 0. றா. 0, ப 0 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1954 ம ஆண்டு ஜூன் மாதம் 5 ந் தேதி காலை 10 மணிக்கு பத்தனை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப் படுகின்றனா

உரித்துப் பேசுவதை அத்தாட்சிப்படுத்த வேண்டிய அத்தாட்சிப் பத்திரங்கள் யாவற்றையும் விசாரணையன்று சமர்ப்பிக்கவேண்டும்

எ ஐ முகைதீன்,
உதவி அரசாட்சி ஏசுண்டு.

பத்தனை கச்சேரி,
1954 ம ஆவணிமீ 17 ந் உ.

இலக்கம் LR 5082/J/W/1282.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

சப்பிரகமுவா மாகாணம், இரத்தினபுரி டிவித்தெற்ற, குக்குல் கோறன், உட்பத்தவ, இலுப்பேகந்த கிராமத்தின் ஒரு பகுதியாகிய கிராமப்படம் 932 ல 446 ம இலக்கத் துண்டு

ஆண்டு 446.

காணியின் பெயர் தந்ரென்னேமூன்
விபரம்: சேலு
உரிமையாளரின் பெயர் கரசிவலு ஆராச்சிலாகே புஞ்சி மெனிகே, கரசிவலு ஆராச்சிலாகே குணசேகரா, ரத்தினையக் ஆராச்சிலாகே முதலி றாமி

விசாலம் ஏ 2 றா 0 ப 11 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1954 ம ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 27 ந் திகதி முற்பகல் 10 30 மணிக்கு வெத்தாகல் கிராமக் கோட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 19 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

(1) தங்கள் கோரிக்கைகளை மேற்குறித்த தவணைகளுள் எழுத்து மூலம் அனுப்பத்தவறினால், அவர்கள் விசாரணையின் பொழுது என முன்பு வரவேண்டிய தேவையில்லை யென்றும், முன்பே மேற்குறித்த தவணைகளுள் எழுத்துமூலம் அளிக்கப்படாமல் வாய்மூலம் அளிக்கப்படும் கோரிக்கைகளை விசாரணையில் செய்யமுடியாதென்றும் இத்தால் அறி விக்கின்றேன்

(2) எடுத்துக்கொள்ளப்படும் காணிகளுக்கு உரிமை கோருவோர் விசாரணையின் பொழுது அக்காணியின் சகல் உறுதிக்கையும் எனவிடம் சமர்ப்பிக்க வேண்டும்

சீ. லுடிக்கினல்,
சப்பிரகமுவ மாகாண அரசாட்சி ஏசுண்டுக்காக,

இரத்தினபுரிக் கச்சேரி,
1954 ம ஆண்டு (ஜூலை) ஆவணிமீ 13 ந் உ.

இலக்கம் LL/A 5587/J/LLD/196/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்படம் 236 ன அனுபந்தம் 2 ல 97 ம இலக்கத் துண்டு சப்பிரகமுவா மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், குறுவிற்றி கோறனை உட்பத்துவ தெற்கு, கஹங்கம் கிராமம்

துண்டு : 97.

காணியின் பெயர் வெலல்லைவேளை
விபரம் 25 வருட 2 றப்பா மரங்களும், ஒரு நீர்ப்பாய்ச்சல் வாய்க் காணும் உள்ள காணி

உரித்தாளியின் பெயர் எச் சி பிரிஸ், டி சி ஜயதிலக்க, பீ வீ பொடிமஹாதமயா, யூ ஜேமிஸ்கிஞ்சோ, கஹங்கம், இரத்தினபுரி
விசாலம் ஏ 0 றா 0 ப 3 69

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1954 ம ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 28 ந திகதி முற்பகல் 10.30 மணிக் கு இரத்தினபுரிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபந்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம ரூபி (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 20 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக் எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

(1) தங்களுக் கோரிக்கைகளை மேற்குறித்த தவணைகளுக் எழுத்து மூலம் அனுப்பத் தவறினால், அவர்கள் விசாரணையின்பொழுது என முன்பு வரவேண்டிய தேவையிலை யென்றும், முன்பே மேற் குறித்த தவணைகளுக் எழுத்துமூலம் அளிக்கப்படாமல் வாய்மூலம் அளிக் குக் கோரிக்கைகளை விசாரணை செய்யமுடியாதென்றும், இதனால் அறிவிக்க கின்றேன்

(2) எடுத்துக்கொள்ளப்படும் காணிக் கு உரிமை கோருவோர், விசாரணையின் பொழுது அக்காணியின் சகல் உறுதிகளையும் என்னிடம் சமாய் பிக்கவேண்டும்

சி லுடிக்கினை,
மாகாண அரசாட்சி ஏசணடு

இரத்தினபுரிக் கச்சேரி,
1954 ம ரூபி (ஜூலை) ஆடிமீ 13 ந உ.

இல —OB/MB/3

தனிப்பட்டவர்கள் முயற்சியால் கிராமங்களிலுள்ள குளங்களைத் திருத்துதல்

மனலா பகுதி, மாந்தைப் பிரிவினாள்ள அதிகாரியின் (டி ஆர் ஓ) பகுதியிலுள்ள கீழ்க்காணும் குளங்களை தனிப்பட்ட முயற்சியால் திருத்தப் பட இருக்கின்றன போதுமான வருவாயுள்ளவராகிலும் சரி அல்லது ஒரு கூட்டுப் பங்குக் கழகமாகிலும் சரி (கொம்பனி) இந்த வேலையைச்

செய்து முடிக்கலாம் இக் குளங்களை பரிசீலனை செய்யப்பட்டு, இவ் வேலைக்குத் தேவையான செலவுத் தொகையும், இக் குளங்களால் நன்மையடையக்கூடிய நிலத்தின் விஸ்தீரணமும், கீழே ஓவ்வொரு குளத்திற்கெதிராகக் குறிக்கப்பட்டிருக்கின்றன —

- 1 (i) கீரிசுடாகுளம்—
 - (A) மடு—பாலம்பிட்டி ரேட்டால் சென்று பாலம்பிட்டி அடைந்ததும், வலது பக்கமாக பாலம்பிட்டி—இரணை இலுப்பைக்குளம் ரேட்டால் 4½ க் கடடையிலுள்ளது
 - (B) தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியாயுள்ள நெற்பரப்பு 116 ஏக்கர்
 - (C) இவ்வேலைக்கு மதிப்பிட்டிருக்கும் செலவுத் தொகை—நீர்ப்பாசன, ரேட்டூ வசதிகளடங்க—ரூபா. 130,000
- (ii) நீராவிக் குளம்—
 - (A) பாலம்பிட்டி—இரணை இலுப்பைக்குளம் ரேட்டூ வழியாக 4½ க் கடடல் சென்றதும் ஓர் பொதுக் கிணற்றை அடையலாம் இக் கிணற்றின் அருகாமையில் ஓர் கால் அடிப்பாதை செல்கின்றது இப்பாதையால் கீரிசுடாகுளம் வரம்பை அடைந்து, அதிலிருந்து 2½ க் கடடல் சென்றதும் நீராவிக் குளத்தை அடையலாம்
 - (B) தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியான நெற்பரப்பு—100 ஏக்கர்
 - (C) இவ்வேலைக்கு மதிப்பிட்டிருக்கும் செலவுத் தொகை—நீர்ப்பாசன, ரேட்டூ வசதிகளடங்க—ரூபா 100,000.
- (iii) லித்திக் குளம்—
 - (A) மடுக் கோவிலிருந்து 2½ க் கடடல் தூரம் மடு—பாலம்பிட்டி ரேட்டால் சென்று தச்சனை மறுத்த மாட்டுக்குளத்தை அடைய வழி அதிலிருந்து வலது கரையால் ஒரு கடடல் தூரம் வட கிழக்கு முகமாகக் காலடிப்பாதையால் செல்லவும்.
 - (B) தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியான நெற்பரப்பு—55 ஏக்கர்
 - (C) இவ் வேலைக்கு மதிப்பிட்டிருக்கும் செலவுத் தொகை—நீர்ப்பாசன, ரேட்டூ வசதிகளடங்க—ரூபா 55,000

2 காணி பண்படுத்துவதற்கும் அதோடு சம்பந்தப்பட்ட வீடுகட்டுதல் போன்ற வேலைகளுக்கும் தேவையான செலவுத்தொகை மேற்கூறிய மதிப்பிட்டல் செலவுத் தொகையிற் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

3 இத் திருத்த வேலைகளும், நீர்ப்பாசன வசதிகளும், ஓர் குறிப்பிட்ட அளிக்கரித்த திட்டத்தின்படியே செய்து முடிக்கப்படல் வேண்டும் இவ்வேலைகளுக்கத் தேவையான முழுச் செலவுக்கும், இவ் வேலையைச் செய்துமுடிக்க ஒப்புக்கொள்ளப்படுவ பொறுப்பாணியாவார்.

4. இந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட வர்களுக்கு நெற் பயிரிடுவதற்குக் காணியும், மேட்டுச் காணியும் நீடித்த குத்தகையிற் கொடுக்கப்படும்.

5 இந்த வேலைகளில் ஒன்றையாகிலும் அல்லது எல்லாவற்றையும் செய்ய விருமபுவோர்களது விண்ணப்பப் பத்திரம் மனலா உதவி மாகாண அதிபரால் 1954 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் முதலாந் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் மேலும் தேவையான விபரங்களை உதவி மாகாண அதிபரிடம் பெற்றுக்கொள்ளலாம்

மு ராஜேந்திரா,
காணிக் கொய்கிணர்.

காணிக் கொய்கிணர் காரியாலயம்,
தபால் பெட்டி இலக்கம் 500,
கொழும்பு
1954 ம ரூபி (ஜூலை) ஆடிமீ 16 ந உ.

காணி மீட்டற் சட்டம்

LA/LRO/54/84/LRO/APL 5485A/J54 L 151

அட்டவணை

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

ஆரம்பப்பட இல A 1,314 கிராமம்—புலுபிட்டிய

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதை அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொய்கிணர் தீர்மானித்திருப்பதால், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புனசிபண்டா புலங்குளம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவில் கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குளம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1954 ம ரூபி (மே) வைகாசிமீ 1 ந உ.

துண்டு : 1.

காணியின் பெயர் போகஹமுல்வத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெட்கெல்கஹமுல்வத்த

விபரம் 25-50 வருஷமுள்ள தென்னந் தோட்டமும், சேனையும் கற்பாதையும்

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணல் பிலேஸ், பாணல் ஹோலி லிருக்கும் அம்மா அல்லது செல்லம்மாவும், கொழும்பு, மோக்கண்டயில் வங்கு, சிறுப்பாகள், சி எஸ் குமாரசுவாமியும், சி. சதானுதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ. 2 றா 0, ப. 20.

துண்டு : 2.

காணியின் பெயர் போகஹமுல்வத்த அல்லது ஹிடினவத்த அல்லது மெட்கெல்கஹமுல்வத்த.

விபரம் 25-45 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சீ சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் . ஏ 1 று 1, ப 05

துண்டு : 3.

காணியின் பெயர் போகஹமுலவத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெலகஹமுலவத்த

விபரம் 25-50 வருஷமுள்ள தென்னந் தோட்டமும், சேனையும் கறபாறையும்

உரித்தாளியின் பெயர் . கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சீ சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் ஏ 0, று. 1 ப 0

துண்டு : 4.

காணியின் பெயர் போகஹமுலவத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெலகஹமுலவத்த

விபரம் 20 வருஷமுள்ள 1 தென்னமரமும் அடங்கிய சேனை.

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சி சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் : ஏ 0, று. 1 ப 05.

துண்டு : 5.

காணியின் பெயர் : போகஹமுலவத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெலகஹமுலவத்த

ம 25-50 வருஷமுள்ள தென்னந் தோட்டமும், சேனையும் கறபாறையும்.

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சி சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் : ஏ 3, று. 2, ப. 16

துண்டு : 6.

காணியின் பெயர் : போகஹமுலவத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெலகஹமுலவத்த.

விபரம் . 25-45 வருஷமுள்ள தென்னந் தோட்டம், சேனையும், கற பாறையும்.

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சி சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விபரம் ஏ 0, று. 3, ப 19

துண்டு : 7.

காணியின் பெயர் : போகஹமுலவத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெலகஹமுலவத்த.

விபரம் : 5-30 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சி சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் . ஏ. 0, று 1 ப. 31

துண்டு : 8.

காணியின் பெயர் : போகஹமுலவத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெலகஹமுலவத்த

விபரம் : 25-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சி சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் . ஏ 0, று 1 ப 33.

துண்டு : 9.

காணியின் பெயர் . போகஹமுலவத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெலகஹமுலவத்த.

விபரம் : 25-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

E 12

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சி சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் ஏ. 0, று. 0, ப. 26

துண்டு : 10.

காணியின் பெயர் : கந்தகுமபுற

விபரம் நெல்வயல்.

உரித்தாளியின் பெயர் : கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சி சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் . ஏ. 0. று. 0, ப. 09.

துண்டு : 11.

காணியின் பெயர் கந்தகுமபுற.

விபரம் . நெல்வயல்.

உரித்தாளியின் பெயர் . கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சி சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் . ஏ. 0, று. 0, ப. 16.

துண்டு : 12.

காணியின் பெயர் கந்தகுமபுற

விபரம் . நெல்வயல்.

உரித்தாளியின் பெயர் . கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி, சிராபாகள சீ. எஸ். குமாரசாமியும், சீ சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் : ஏ 0 று. 2. ப 07.

துண்டு : 13.

காணியின் பெயர் : கந்தகுமபுற

விபரம் : நெல்வயல்.

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ்ஹோலி லிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி சிராபாகள சீ. எஸ் குமாரசாமியும், சீ. சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் ஏ 0, று 0, ப 14

மொத்தம் ஏ 10, று 1, ப 01.

இல LA/LRO/54/88/LRO/APL 5089 A/3 54/174

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்த கௌரவப்பட்டுவணமம் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலகனபுடா புலங்கலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 82 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி நடு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்தகௌரவப்பட்டுவணமம் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி. புலங்கலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி,

கொழும்பு,

1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 22 ந் உ.

அட்டவணை.

1,012 ம் பிரதமபட்டத்துக்கு 4 ம் இணைப்படம். சிராமம்—க.ரெனபொல.

துண்டு இல. 36 :

காணியின் பெயர் : மதினகேவலேவத்த.

விபரம் : தென்னந் தோட்டம் (பழைய).

உரிமை கேட்பவரின் பெயர் : குருக்கல், 105 ம் இல. கெவ்வான ரேடிஸ்ட்ரிக் குருக்கல் தரயலாகே மோதா, குருக்கல், 165 ம் இல. கெவ்வான ரேடிஸ்ட்ரிக் குருக்கல் தரயலாகே உக்கா, கொழில்கெதர், அததனபிடிஸ்ட்ரிக் குருக்கல் பெரும்பட்டே புன்கி தூய்யா, கொழில்கெதர், இஹலதலம்பிடியிலிருக்கும் தெவட்பேடி தரயலாகே

ஞானவதியும், தெவடபேடிதரயலாகே தர்மதாஸ்யும், தெவடபேடி தரயலாகே சீலவதியும், கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடிதரயலாகே ஞானவதி மேற்பார்த்து

விசாலம் ஏ 0 றா 0 பே. 27.

ஆண்டு இல. 37 :

காணியின பெயர் மதினனகேவெலேவத்த

விபரம். ஒரு தற்காலிகமான மண, ஓலை குடிசையும், கற்பாரையும் அடங்கிய பழைய தெனனந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 1,05 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே மோதா, குருணாகல், 165 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே உங்கா, கொஹிலேகெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமடகே புனசி தரயா, கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடிதரயலாகே ஞானவதியும், தெவடபேடி தரயலாகே தர்மதாஸ்யும், தெவடபேடி தரயலாகே சீலவதியும், கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பார்த்து

விசாலம். ஏ. 4 றா 0 பே 03.

ஆண்டு இல. 38 :

காணியின பெயர் மதினனகேவெலேவத்த.

விபரம்: தெனனை, பாக்கு, பிலா, தேக்க, ஹலமில்ல மரங்களும அடங்கிய பழைய தெனனந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 1,050 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே மோதா, குருணாகல், 165 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே உங்கா, கொஹிலேகெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமடகே புனசி தரயா, கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடிதரயலாகே ஞானவதியும், தெவடபேடி தரயலாகே தர்மதாஸ்யும், தெவடபேடி தரயலாகே சீலவதியும், கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பார்த்து.

விசாலம் ஏ 0. றா 2. பே 06.

ஆண்டு இல. 39 :

காணியின பெயர் மதினனகேவெலேவத்த

விபரம் 30 வருஷமுள்ள 1 தெனனையும், 20 வருஷமுள்ள 6 பாக்கு மரங்களும் அடங்கிய தெனனந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 105 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே மோதா, குருணாகல், 165 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே உங்கா, கொஹிலேகெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமடகே புனசி தரயா, கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடிதரயலாகே ஞானவதியும், தெவடபேடி தரயலாகே தர்மதாஸ்யும், தெவடபேடி தரயலாகே சீலவதியும், கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பார்த்து.

விசாலம். ஏ 0 றா 0 பே 05.

ஆண்டு இல. 40 :

காணியின பெயர் மதினனகேவெலேவத்த.

விபரம் தெனனந்தோட்டம் (பழைய)

உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 105 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே மோதா, குருணாகல், 165 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே உங்கா, கொஹிலேகெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமடகே புனசி தரயா, கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடிதரயலாகே ஞானவதியும், தெவடபேடி தரயலாகே தர்மதாஸ்யும், தெவடபேடி தரயலாகே சீலவதியும், கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பார்த்து.

விசாலம் ஏ 0. றா. 1 பே 02.

ஆண்டு இல. 41 :

காணியின பெயர் மதினனகேவெலேவத்த

விபரம். தெனனந்தோட்டம் (பழைய)

உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 105 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே மோதா, குருணாகல், 165 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே உங்கா, கொஹிலேகெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமடகே புனசி தரயா, கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடி தரயலாகே ஞானவதியும், தெவடபேடி தரயலாகே தர்மதாஸ்யும், தெவடபேடி தரயலாகே சீலவதியும், கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பார்த்து.

விசாலம். ஏ. 0. றா. 0. பே. 12.

ஆண்டு இல. 42 :

காணியின பெயர் மதினனகேவெலேவத்த.

விபரம்: தெனனந்தோட்டம் (பழைய).

உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 105 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே மோதா, குருணாகல், 165 ம இல கெடுவான ரேடிஸிலிருக்கும் முதுனாக தரயலாகே உங்கா, கொஹிலேகெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமடகே புனசி தரயா, கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடி தரயலாகே ஞானவதியும், தெவடபேடி தரயலாகே தர்மதாஸ்யும், தெவடபேடி தரயலாகே சீலவதியும், கொஹிலேகெதர, இஹலதலமபிடியிலிருக்கும் தெவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பார்த்து.

விசாலம் ஏ 0 றா 1 பே 29

LA/LRO/54/81/LRO/APL 4502A/J 54 L 131

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் 5 ம பிரிவின்படி யான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்தக கொளனப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா ஜாமாவிக் திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசிக்க) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று, கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம டிசம்பர் 9 ந டி.

அட்டவணை

2,526 ம பிரதமபட்டத்திற்கு 1 ம இணைப்படம்

கிராமம்—திம்பிரிவெவ

ஆண்டு 40.

காணியின பெயர் வெவவானேவத்த

காணி விபரம். 29-45 வருஷமுள்ள தெனனந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் வாரியப்பொலியிலிருக்கும் எல் பி நாவின்ன என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ. 0 றா 1 ப 18

ஆண்டு : 41.

காணியின பெயர் வெவவானேவத்த

காணி விபரம் 29 வருஷமுள்ள 1 தெனனமரமும் 5 வருஷமுள்ள 3 தெனனங்களுக்கும் அடங்கிய தெனனந்தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் வாரியப்பொலியிலிருக்கும் எல் பி நாவின்ன என்று சொல்லப்படுகிறது

விசாலம். ஏ 0 றா. 0. ப. 5

ஆண்டு. 42.

காணியின பெயர் வெவவானேவத்த

காணி விபரம் 29 வருஷமுள்ள 3 தெனனமரங்களும் 1 வருஷமுள்ள 3 தெனனங்களுக்கும் அடங்கிய தெனனந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் வாரியப்பொலியிலிருக்கும் எல் பி நாவின்ன என்று சொல்லப்படுகிறது.

விசாலம். ஏ. 0, றா. 0, ப. 3.

ஆண்டு 43

காணியின பெயர் வெவவானேவத்த

காணி விபரம் 29 வருஷமுள்ள 4 தெனன மரங்களும் 3 வருஷமுள்ள 2 தெனனங்களுக்கும் அடங்கிய தெனனந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் வாரியப்பொலியிலிருக்கும் எல் பி நாவின்ன என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0. றா. 0 ப. 4

ஆண்டு 44.

காணியின பெயர் வெவவானேவத்த

காணி விபரம் 29 வருஷமுள்ள தெனனந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் வாரியப்பொலியிலிருக்கும் எல் பி. நாவின்ன என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா 2, ப. 4

மொத்தம். ஏ. 0. றா. 3. ப. 34.

LA/LRO/34/83/LRO/APL 5485/J 54 L 150

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினமீது (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினமீது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஓஸ்டு மீ 1 ந உ.

அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 1,319 கிராமம்—வெலகெதர்

துண்டு 1.

காணியின் பெயர் அம்பளமவத்த

காணி விபரம் 40-50 வருஷமுள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் கொழும்பு, பாணல பிளேஸ், பாணல ஹோலிருக்கும் அம்மா அலலது செல்லம்மாவும், சீ. நட்சேனும், கொழும்பு, மேக்கண்டயில் வங்கி சிராப்பாகள் சீ. எஸ் குமாரசாமிபுயம், சீ. எஸ் சதானாதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 றா 2 ப 34

துண்டு 2.

காணியின் பெயர் அம்பளமவத்த

காணி விபரம் 40-50 வருஷமுள்ள 3 தென்ன மரமும், 40-50 வருஷமுள்ள பிலாமரமும் 3-8 வருஷமுள்ள 5 கித்தின மரமும் அடங்கிய தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் கொழும்பு, பாணல பிளேஸ், பாணல ஹோலிருக்கும் அம்மா அலலது செல்லம்மாவும், சீ. நட்சேனும், கொழும்பு, மேக்கண்டயில் வங்கி சிராப்பாகள் சீ. எஸ் குமாரசாமிபுயம், சீ. எஸ். சதானாதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ. 0, றா 0, ப 18

மொத்தம் ஏ 0 றா. 3 ப 12

இலக்கம் LB 2224-LRO/APL/5926 J 54 L 228

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினமீது (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுத்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் மீது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஓஸ்டு மீ 28 ந உ.

அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 1,561 கிராமம்—கராகொட உயனகொட 11

துண்டு 1.

காணியின் பெயர் ஏரபத்தேகொட, ஹூனுக்கேவத்த

காணி விபரம். 30-40 வருடங்கள் சென்ற 5 தென்ன மரங்களும், ஏறக்குறைய 15 வருடங்கள் சென்ற ஒரு கித்தின மரமும் இன்னும் 10 வருடங்களுடன் 10 பாகு மரங்களும் உள்ள தென்னந் தோட்டம்.

உரிமை கேட்பவர் பெயர் எச் எம் லாடிசில், 783, பேராடெனிய ரோட, முளகம்பொல, கண்டி, இன்னும் எச். எம் நண்டோ, கராகொட உயனகொட

விசாலம் ஏ 0, றா 0 ப 8

துண்டு 2.

காணியின் பெயர் ஏரபத்தே கொடஹூனுகெவத்த

காணி விபரம் 30-10 வருடங்கள் சென்ற தென்னந் தோட்டம் 5 பாகு மரங்களும் ஒரு தொம்ப மரமும், 2 மா மரங்களும், 15-40, வருடங்கள் சென்ற 3 ராப்பலா மரங்களும், 5-10 வருடங்கள் சென்ற சில பாகு மரங்களும், 2-5 வருடங்கள் சென்ற 13 தென்னந் கலறு களும் இன்னும் ஒரு மண் கிணறும் உள்ளன

உரிமை கேட்பவர் பெயர் எச் எம் லாடிசில், 783, பேராடெனிய ரோட, முளகம்பொல, கண்டி, இன்னும் எச் எம் நண்டோ, கராகொட உயனகொட

விசாலம் ஏ. 0, றா 2, ப 2

மொத்தம் ஏ 0 றா 2 ப 10

Q 4771/LRO/APL 1765

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினமீது (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுத்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் மீது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

புஞ்சி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஓஸ்டு (ஜூன்) ஆனிமீ 25 ந உ.

அட்டவணை

பிரதமப்பட இலக்கம் A 3,673 கிராமம்—உல்லப்பொல

துண்டு 1.

காணியின் பெயர். புவககலகெல்

விபரம். ஒரு நிரந்தரமற்ற வீடு உள்ள 40-50 வருஷக்குசென்ற தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் முதலியார் உ பி ஜயக்கொடி, ஜே. ஏ நிமலசநதிரா, ஸரானலி ஜயக்கொடி இருவர்களும் கபலகல், டி.டி.லப் பிறறியவிலிருப்பவர்கள்

விசாலம் ஏ 10 றா. 0, ப 29

துண்டு 2.

காணியின் பெயர் புவககலகெல்

விபரம் 20-40 வருஷக்குசென்ற பலா மாமரங்களும், கைவிடப்பட்ட சூட்டுத் தளமும் உள்ள 40-50 வருஷக்குசென்ற தென்னந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் முதலியார் உ பி ஜயக்கொடி, ஜே. ஏ நிமலசநதிரா, ஸரானலி ஜயக்கொடி இருவர்களும், கபலகல், டி.டி.லப் பிறறியவிலிருப்பவர்கள்

விசாலம் ஏ 1 றா 2 ப 14.

துண்டு 3.

காணியின் பெயர் புவககலகெல்.

விபரம் 25 வருஷக்குசென்ற இரண்டு தென்னையுள்ள தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர், முதலியார் டி. பி ஜயக்கொடி ஜே. ஏ நிமலசநதிரா, ஸரானலி ஜயக்கொடி இருவர்களும், கபலகல், டி.டி.லப் பிடடியில் இருப்பவர்கள்.

விசாலம் ஏ. 0, றா 0, ப 03.

LA/LRO/54/91/LRO/APL 5432/J 54 L 205.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினமீது (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த

காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
கொழும்பு,
1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 9 ந் உ.
அட்டவணை
ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,309 கிராமம்—நாரணபொல

துண்டு இல 1

காணியின் பெயர் தமமெட எஸ்டேட்.
காணி விபரம் 20 வருஷமுள்ள பிலா மரங்களும், ஒரு தற்காலிகமான மண் ஓலை வீறம் அடங்கிய 20-30 வருஷமுள்ள தென்னந்தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் வெள்ளவத்த, 42 ம் லேன, 19 ம் இலக்கத்திலிருக்கும் ஸ்ரீமதி. வீ சிவபிரகாசம் (முன்னால் 43 ம் இலக்கம் பெண்டனிஸ் எவனிபூ, கொளஞ்சப்பிட்டி), கொளஞ்சப்பிட்டி, 37/1 ம் இலக்கம் பேடரிஸ் ரோட்டிலிருக்கும் ஸ்ரீமதி என நானேஜனரன் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 19 றா 0 பே. 3

துண்டு இல 2

காணியின் பெயர் தமமெட எஸ்டேட்.
காணி விபரம் 4 வருஷமுள்ள தென்னினை வைக்கப்பட்ட துண்டும், 30 வருஷமுள்ள ஒரு பிலா மரமும், ஒரு தற்காலிகமான மண் ஓலை வீறம் அடங்கிய 20-30 வருஷமுள்ள தென்னந்தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் வெள்ளவத்த, 42 ம் லேன, 19 ம் இலக்கத்திலிருக்கும் ஸ்ரீமதி வீ சிவபிரகாசம் (முன்னால் 43 ம் இலக்கம் பெண்டனிஸ் எவனிபூ, கொளஞ்சப்பிட்டி), கொளஞ்சப்பிட்டி, 37/1 ம் இலக்கம் பேடரிஸ் ரோட்டிலிருக்கும் ஸ்ரீமதி என நானேஜனரன் என்று சொல்லப்படுகிறது

விசாலம் 15 றா 3 பே. 39

துண்டு இல 3

காணியின் பெயர் தமமெட எஸ்டேட்.
காணி விபரம் 20-30 வருஷமுள்ள தென்னந்தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் வெள்ளவத்த, 42 ம் லேன, 19 ம் இலக்கத்திலிருக்கும் ஸ்ரீமதி வீ சிவபிரகாசம் (முன்னால் 43 ம் இலக்கம் பெண்டனிஸ் எவனிபூ, கொளஞ்சப்பிட்டி), கொளஞ்சப்பிட்டி, 37/1 ம் இலக்கம் பேடரிஸ் ரோட்டிலிருக்கும் ஸ்ரீமதி என நானேஜனரன் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா 2 பே. 05

LA/LRO/54/82/LRO/APL 5778/J 54 L 146

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதை அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படுவதென்றும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம் பிரிவினா கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்த தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
கொழும்பு,
1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) 29 ந் உ.
அட்டவணை
ஆரம்பப்பட்ட இல A-1,321 கிராமம்—பிதருவெல்ல

துண்டு : 1.

காணியின் பெயர் கடவெல்குமபுறே வத்த அல்லது அனகங்குமபுறே வத்த

காணியின் விபரம் 25-60 வருஷமுள்ள தென்னந்தோட்டம்.

உரிமைகேட்பவரின் பெயர் பிதருவெல்ல, மடவலயிலிருக்கும் H M அவசத்தறாமி, பிதருவெல்ல, உறுமியிலிருக்கும் போஸ்ட் மாஸ்டர் C B J மடவல, ஏகனாயக முதியனசலாகே டிகிரிபண்டா, கலு ஆர்ச்சிகே பொடிமெனிககா (வாரிசு தாராகள்) பிதருவெல்ல, ஹேன பொலயிலிருக்கும் ஏகனாயக முதியனசலாகே ஜோதிஹாமியென்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா. 0, ப. 03

துண்டு . 2.

காணியின் பெயர் கடவெல்குமபுறேவத்த அல்லது அனகங்குமபுறே வத்தையும் கடவெல்குமபுறே

காணியின் விபரம் நெல்வயலும், கம்பிவேலியும் அடங்கிய 25-60 வருஷமுள்ள தென்னந்தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் பிதருவெல்ல, மடவலயிலிருக்கும் H M அவசத்தறாமி, பிதருவெல்ல, உறுமியிலிருக்கும் போஸ்ட் மாஸ்டர் C B J மடவல, ஏகனாயக முதியனசலாகே டிகிரிபண்டா, கலு ஆர்ச்சிகே பொடிமெனிககா (வாரிசு தாராகள்) பிதருவெல்ல, ஹேன பொலயிலிருக்கும் ஏகனாயக முதியனசலாகே ஜோதிஹாமி என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா 0, ப 24

துண்டு 3.

காணியின் பெயர் . கடவெல்குமபுறே.

காணியின் விபரம் . நெல்வயல்.

உரிமைகேட்பவரின் பெயர் . பிதருவெல்ல, மடவலயிலிருக்கும் H M அவசத்தறாமி, பிதருவெல்ல, உறுமியிலிருக்கும் போஸ்ட் மாஸ்டர் C B J மடவல, ஏகனாயக முதியனசலாகே டிகிரிபண்டா, கலு ஆர்ச்சிகே பொடிமெனிககா (வாரிசு தாராகள்) பிதருவெல்ல, ஹேன பொலயிலிருக்கும் ஏகனாயக முதியனசலாகே ஜோதிஹாமி என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ. 0, றா 0, ப. 10

துண்டு 4

காணியின் பெயர் கடவெல்குமபுறேவத்த அல்லது அனகங்குமபுறே வத்தையும் கடவெல்குமபுறே

காணியின் விபரம் நெல்வயலும், கம்பிவேலியும் அடங்கிய 25-60 வருஷமுள்ள தென்னந்தோட்டம்

உரிமைகேட்பவர் பெயர் . பிதருவெல்ல, மடவலயிலிருக்கும் H M. அவசத்தறாமி, பிதருவெல்ல உறுமியிலிருக்கும் போஸ்ட் மாஸ்டர். C B J மடவல, ஏகனாயக முதியனசலாகே டிகிரிபண்டா, கலு ஆர்ச்சிகே பொடிமெனிககா (வாரிசு தாராகள்) பிதருவெல்ல, ஹேன பொலயிலிருக்கும் ஏகனாயக முதியனசலாகே ஜோதிஹாமி என்று சொல்லப்படுகிறது

விசாலம் . ஏ 1, றா 2, ப 09

மொத்தம் . ஏ 1, றா. 3, ப 06.

LA/LRO 54/86/LRO/APL 5485D/J 54 L 154

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதை அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படுவதென்றும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம் பிரிவினா கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
கொழும்பு,
1954 ம் ஆண்டு மேமீ 1 ந் உ.
அட்டவணை
ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,316 கிராமம்—புலுபிடிய

துண்டு : 1.

காணியின் பெயர் கலுபிடியாவேல்குமபுறேயும் அதின் பிலாவையும் காணி விபரம் . நெல்வயலும் 35-50 வருஷமுள்ள தென்னந்தோட்டம்

உரிமைகேட்பவர் பெயர் கொழும்பு, பாண்டி பிள்ளை, பாண்டி ஹோலிருக்கும் அம்மா அல்லது செல்லமாமாவும, சீ நடைலனும், கொழும்பு மேர்கண்டயில் கிராபர்கள், சீ. எஸ். குமாரசாமியும், சீ சதானுதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ. 2, றா. 0, ப. 27.

LA/LRO/54/89 LRO/APL 5089/A/J 54 L 175

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினா (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1954 ம (நடு) மேமீ 22 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இல. A 1,317 கிராமம்—வாரியப்பொல

துண்டு 1.

காணியின் பெயர் மாதினனகேவலேவத்த.

காணியின் விபரம் : 30 வருஷமுள்ள 18 தென்ன மரங்களும், 10-20 வருஷமுள்ள 22 பாக்கு மரங்களும் 3 வருஷமுள்ள 10 ஹலமில்ல மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர். குருணாகல், 105 ம் நம்பர் கெடுவான ரோடிலிருக்கும் முதுகையக தரயலாகே மோதா, குருணாகல் 165 ம் நிம்பர் கெடுவான ரோடிலிருக்கும் முதுகையக தரயலாகே உங்கா, கொழிலே கெதர அதன பிடியாயிலிருக்கும் பெரும்படகே புளசி தரயலாகே, கொழிலே கெதர இஹல தலம்பிடியாயிலிருக்கும் தேவடபேடி தரயலாகே ஞானவதியும், தேவடபேடி தரயலாகே தாமதாலயும், தேவட பேடி தரயலாகே சீலாவதிகளும் கொழிலே கெதர இஹல தலம்பிடியாயிலிருக்கும் தேவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பாத்த விசாலம் ஏ. 0, ஸ்ர 1, பெ 07.

துண்டு : 2

காணியின் பெயர் மாதினனகேவலேவத்த.

காணியின் விபரம் 15 வருஷமுள்ள 6 பாக்கு மரங்களும் 1 பம்பு செடியும் அடங்கிய தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர். குருணாகல், 105 ம் நிம்பர் கெடுவான ரோடிலிருக்கும் முதுகையக தரயலாகே மோதா, குருணாகல் 165 ம் நிம்பர் கெடுவான ரோடிலிருக்கும் முதுகையக தரயலாகே உங்கா, கொழிலே கெதர அதன பிடியாயிலிருக்கும் பெரும்படகே புளசி தரயலாகே, கொழிலே கெதர இஹல தலம்பிடியாயிலிருக்கும் தேவடபேடி தரயலாகே ஞானவதியும், தேவடபேடி தரயலாகே தர்மதாலயும், தேவடபேடி தரயலாகே சீலாவதியும், கொழிலே கெதர, இஹல தலம்பிடியாயிலிருக்கும் தேவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பாத்த விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 04

மொத்தம். ஏ 0, ஸ்ர 1, ப 11.

LD/4792/LRO/APL 4305/A J 54 L 229

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினா (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம (நடு) ஜூன்மீ 28 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,113 கிராமம்—ர்பேகமுல

துண்டு : 1.

காணியின் பெயர் கல்பொக்கேறன்

காணியின் விபரம் 5-15 வருட இடைக்கிட நடப்பட்ட தேயிலை, ரப்பர், கோப்பியும் தோட்டத்திலுள்ள தேயிலை கோப்பி, பலா சப்புவும் உரிமைகேட்பவர் பெயர் பி எம். ஜோன், பமுலுவ குரூப், பேராதனை

விசாலம் ஏ 1, ஸ்ர 0 ப 34

LA/LRO/54/87/LRO/APL 5485 C/J 54 L 153

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினா (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம (நடு) மேமீ 1 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,315 கிராமம்—உஹாயிய

துண்டு : 1.

காணியின் பெயர். வெவலும்புற.

காணியின் விபரம். நெல் வயல்.

உரிமைகேட்பவர் பெயர் கொழும்பு, பாணல் பிளேஸ், பாணல் ஹோலிருக்கும் ஸ்ரீமதி அம்மா அலலது செல்லமாலும் கொழும்பு, மேகனடயில் வங்கியிலிருக்கும் கிராப்பாகன் சீ எஸ். குமாரசாமியும், சீ எஸ் சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் ஏ 1 ஸ்ர. 0 ப. 10

LA/LRO/54/79 LRO/APL 3280/J 54/119

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி, எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினா (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1954 ம (நடு) ஏப்பிரிலமீ 5 ந் உ.

அட்டவணை

439 ம பிரதமபடத்துக்கு 2 ம இணைப்படம் கிராமம்—இடங்காபொல

துண்டு : 67.

காணியின் பெயர் : தெமடகஹாமுலகும்புற

காணி விபரம் நெல் வயல்

உரிமைகேட்பவர் பெயர் நாரமமலயிலிருக்கும் ஸ்ரீமதி ரீ. பீ. டி. கிரா விமலாவதி ஹாயினே என்று சொல்லப்படுகிறது.

விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 15

துண்டு 68.

காணியின் பெயர் தெமடகஹாமுலகும்புற தெமடகஹாமுலகும்புற பிலாவ.

காணி விபரம் நெல் வயலும் சேனையும.

உரிமைகேட்பவர் பெயர் நாரமமலயிலிருக்கும் ஸ்ரீமதி ரீ பீ டி. கிரா விமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 0, ஹ 0, ப 33

துண்டு 69.

காணியின பெயர் தெமடகஹாழமுடற்ற.
காணி விபரம் நெல் வயல்
உரிமைகேட்பவர் பெயர் நாரமமலயிலிருக்கும் ஸ்ரீமதி ரீ பீ டி. கிரா விமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 0, ஹ 0, ப 21

துண்டு 70.

காணியின பெயர் தெமடகஹாழமுடற்றேபிலாவ
காணி விபரம் ஒரு தற்காலிகமான மண் ஓலைவீடு அடங்கிய சேனை.
உரிமைகேட்பவர் பெயர் நாரமமலயிலிருக்கும் ஸ்ரீமதி ரீ. பீ. டி. கிரா விமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ. 0, ஹ 0, ப 7
மொத்தம் ஏ 1 ஹ 2 ப 36.

LA/LRO/54/86/LRO/APL 3290 A/J 54 L 1120

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா நிர்மாணித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் (1) ம் பிரிவினா (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 61 ம் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம் ஆண்டு ஏப்ரல் 5 ந் உ.

அட்டவணை

439 ம் பிரதமபடத்துக்கு 1 ம் இணைப்படம் கிராமம்—இடங்காபொல
துண்டு 54.

காணியின பெயர் அளகள்ளேமுள்ளேறேன
காணி விபரம் ஒரு தற்காலிகமான மண் ஓலை கக்குசம் அடங்கிய
30 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்
உரிமைகேட்பவர் பெயர் நாரமமலயிலிருக்கும் ஸ்ரீமதி ஜே பீ டி. கிரா விமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம். ஏ 0, ஹ 2, ப. 22

துண்டு 55.

காணியின பெயர் அளகள்ளேமுள்ளேறேன.
காணி விபரம் 30 வருஷத்துக்கு மேற்பட்ட 6 தெனையும் 1 பிலா
வும் 10 வருஷமுள்ள 1 பாக்கு மரமும் அடங்கிய தென்னந் தோட்டம்
உரிமைகேட்பவர் பெயர் நாரமமலயிலிருக்கும் ஸ்ரீமதி ஜே. பீ டி. கிரா விமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 0, ஹ. 0, ப 4

துண்டு 56

காணியின பெயர் அளகள்ளேமுள்ளேறேன.
காணி விபரம் ஒரு தற்காலிகமான மண் ஓலை குடிசையும் 30
வருஷத்துக்கு மேற்பட்ட 1 தெனையும் அடங்கிய தென்னந் தோட்டம்
உரிமைகேட்பவர் பெயர் நாரமமலயிலிருக்கும் ஸ்ரீமதி ஜே பீ. டி.
கிரா விமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது.
விசாலம் ஏ 0, ஹ 0, ப 3

துண்டு 58.

காணியின பெயர் அளகள்ளேமுள்ளேறேன
காணி விபரம் 30 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்
உரிமை கேட்பவர் பெயர் நாரமமலயிலிருக்கும் ஸ்ரீமதி ஜே. பீ டி. கிரா விமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 1, ஹ 2, ப 32

துண்டு 59.

காணியின பெயர் அளகள்ளேமுள்ளேறேன
காணி விபரம் 15 வருஷமுள்ள 1 பிலா மரமும் 30 வருஷத்துக்கு
மேற்பட்ட 8 தென்ன மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்.
உரிமைகேட்பவர் பெயர் நாரமமலயிலிருக்கும் ஸ்ரீமதி ஜே பீ டி. கிரா விமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம். ஏ 0, ஹ 0, ப 10
மொத்தம் ஏ 2, ஹ 1, ப 31.

LA/LRO/54/85/LRO/APL 5485 B/J 54 L 152

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா நிர்மாணித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினா (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஒரு தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 61 ம் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு மே 1 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A. 1,313 கிராமம்—கொரமதிட்ட

துண்டு 1.

காணியின பெயர் கொரமதிட்டத்தையும் கொரமதிட்டத்தையும்
காணி விபரம் 30 வருஷமுள்ள 1 தென்ன மரமும், சேனையும்,
கலம்பையும், நெல் வயலும் அடங்கிய 20-30 வருஷமுள்ள தென்னந்
தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் கொழும்பு, பானஸ் பிளேஸ், பானஸ்
ஹோலிருக்கும் ஸ்ரீமதி அம்மா அல்லது செல்லமாவும், சீ. நடை
னும், கொழும்பு, மேகண்டயில் வங்கி கிராப்பாகள் சீ எஸ். குமார்
சாமியும், சீ. எஸ். சதானுதனும் என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 3, ஹ 3, ப 33

துண்டு 2.

காணியின பெயர் கொரமதிட்டத்தையும் கொரமதிட்டத்தையும்
காணி விபரம் 20-30 வருஷமுள்ள தென்னந் தோட்டமும் நெல்
வயலும்.

உரிமை கேட்பவரின் பெயர் கொழும்பு, பானஸ் பிளேஸ், பானஸ்
ஹோலிருக்கும் ஸ்ரீமதி அம்மா அல்லது செல்லமாவும், சீ. நடை
னும், கொழும்பு, மேகண்டயில் வங்கி கிராப்பாகள் சீ எஸ். குமார்
சாமியும், சீ. எஸ். சதானுதனும் என்று சொல்லப்படுகிறது
விசாலம். ஏ. 0, ஹ 1, ப 13.

துண்டு 3.

காணியின பெயர் கொரமதிட்டத்தையும் கொரமதிட்டத்தையும்
காணி விபரம் 20-30 வருஷமுள்ள தென்னந் தோட்டமும் நெல்
வயலும்.

உரிமை கேட்பவரின் பெயர் கொழும்பு, பானஸ் பிளேஸ், பானஸ்
ஹோலிருக்கும் ஸ்ரீமதி அம்மா அல்லது செல்லமாவும், சீ. நடை
னும், கொழும்பு, மேகண்டயில் வங்கி கிராப்பாகள் சீ எஸ். குமார்
சாமியும், சீ. எஸ். சதானுதனும் என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ. 0, ஹ. 1, ப. 37

துண்டு 4.

காணியின பெயர் கொரமதிட்டத்தையும், கொரமதிட்டத்தையும்
காணி விபரம் 20-30 வருஷமுள்ள தென்னந் தோட்டமும் நெல்
வயலும் கற்பாறையும்.

உரிமைகேட்பவரின் பெயர் கொழும்பு, பானஸ் பிளேஸ், பானஸ்
ஹோலிருக்கும் ஸ்ரீமதி அம்மா அல்லது செல்லமாவும், சீ. நடை
னும், கொழும்பு, மேகண்டயில் வங்கி கிராப்பாகள் சீ எஸ். குமார்
சாமியும், சீ. எஸ். சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.
விசாலம். ஏ 0, ஹ. 3, ப. 22.

துண்டு 5.

காணியின பெயர் கொரமதிட்டத்தையும்
காணி விபரம் : நெல் வயல்.
உரிமை கேட்பவரின் பெயர் கொழும்பு, பானஸ் பிளேஸ், பானஸ்
ஹோலிருக்கும் ஸ்ரீமதி அம்மா அல்லது செல்லமாவும், சீ. நடை
னும், கொழும்பு, மேகண்டயில் வங்கி கிராப்பாகள் சீ எஸ். குமார்
சாமியும், சீ. எஸ். சதானுதனும் என்று சொல்லப்படுகிறது.
விசாலம். ஏ 0, ஹ 0, ப 20
மொத்தம். ஏ 6, ஹ 1, ப 5

LRO/APL 1696 A-J 54 'L 177/LP 6285 D

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தானை அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகாமக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவா மூலமாக 1954 ம ஆண்டு (ஒகஸ்டு) ஆவணி மாதம் 27 ந திகதி காலை 11 00 மணிகளுக்கு காலிக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (ஒகஸ்டு) ஆவணி மாதம் 20 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

காலி டிஸ்திரிக்டு உதவி ஏஜன்தர் கிரிஸ்டோபா விஸவாசம் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஈ விஸவாசம்,
உதவி அதிபர்.

காலிக் கச்சேரி,

1954 ம (ஆ) ஜூலை 14 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A. 1,548 கிராமம்—லியன்கொட, மொறம் பிடிக்கொட

புள்ளி 1.

காணியின் பெயர் போகலுவத்த

காணியின் விபரம் 8-80 வருஷங்கொண்ட தென்னந் தோட்டம், அதில் நிரந்தரமற்ற ஒலையால் மேயநத் மனை, கற்களால் கட்டின வீடு, இன்னும் நிரந்தரமற்ற ஒலையால் மேயநத் கட்டுமானம்

உரிமைகேட்பவர் பெயர் கே. டி. ஏ. குணசேகர, இஹலவத்த, ஹபருதுவ, ஹேமசனந ஜயசேகர, நிலைவ, பத்தேகம், குணவதி, ஜயசேகர, பெட்டொல்ல, பத்தேகம், ஆரியவத்தி ஜயசேகர, உறனவீடிய பத்தேகம், பியவத்தி ஜயசேகர காந்தியோடோ, பெட்டிக்கலவத்த, காலி, உபசேன ஜயசேகர, கெப்பிட்டியக்கொட, நாகொட, நண்டசேன ஜயசேகர ஹினிமும், யசவத்தி ஜயசேகர மேற்பாத்தது, கே. டி. ஏ. குணசேகர, இஹலவத்த, ஹபருதுவ,

விசாலம் ஏ 0, றா 1, ப 07.

புள்ளி 2.

காணியின் பெயர் போகலுவத்த

விபரம் 8-80 வருஷங்கொண்ட தென்னந் தோட்டம், அதில் நிரந்தரமற்ற ஒலையால் மேயநத் மனைவீடு

உரித்தாளியின் பெயர் கே. டி. ஏ. குணசேகர, இஹலவத்த, ஹபருதுவ, ஹேமசனந ஜயசேகர, நிலைவ, பத்தேகம், குணவத்தி ஜயசேகர, பெட்டொல்ல, பத்தேகம், ஆரியவத்தி ஜயசேகர, உறனவீடிய பத்தேகம், பியவத்தி ஜயசேகர, காந்தியோடோ, பெட்டிக்கலவத்த, காலி, உபசேன ஜயசேகர, கெப்பிட்டியக்கொட, நாகொட, நண்டசேன ஜயசேகர ஹினிமும், யசவத்தி ஜயசேகர மேற்பாத்தது கே. டி. ஏ. குணசேகர, இஹலவத்த, ஹபருதுவ

விசாலம் ஏ 0, றா 0, ப. 09.0

புள்ளி 3.

காணியின் பெயர் செல்லப்புகேவத்த

விபரம் 80 வருஷங்கொண்ட தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மிசில எச ஹிமாறஹாமியே, படலகேவத்த, ஹபருதுவ

விசாலம். ஏ 0 றா 0, ப 07.

புள்ளி 4.

காணியின் பெயர் செல்லப்புகேவத்த

விபரம் 80 வருஷங்கொண்ட தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மிசில எச கிமாறஹாமியே, படலகேவத்த, ஹபருதுவ

விசாலம். ஏ 0 றா 0, ப. 08.0.

LRO/APL 1696 B-J/54/L 177/LP 6285 A

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தானை அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகாமக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவா மூலமாக 1954 ம ஆண்டு (ஒகஸ்டு) மாதம் 27 ந திகதி காலை 11 00 மணிகளுக்கு காலிக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ஆண்டு (ஒகஸ்டு) மாதம் 20 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

காலி டிஸ்திரிக்டு உதவி ஏஜன்தர் கிரிஸ்டோபா விஸவாசம் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஈ விஸவாசம்,
உதவி அதிபர்.

காலிக் கச்சேரி,

1954 ம (ஆ) ஜூலை 14 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,545. கிராமம்—மொறம்பிடிக்கொட

புள்ளி 1

காணியின் பெயர் அலுத்தகமகேவத்த

காணியின் விபரம் 3-50 வருஷம் கொண்ட தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவர் பெயர் கே. டி. ஏ. குணசேகர, இஹலவத்த, ஹபருதுவ

விசாலம், ஏ 0 றா 2 ப. 05

புள்ளி 2.

காணியின் பெயர் அலுத்தகமகேவத்த

காணியின் விபரம் 3-50 வருஷம் கொண்ட தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவர் பெயர் கே. டி. ஏ. குணசேகர, இஹலவத்த, ஹபருதுவ

விசாலம்: ஏ 0 றா 0 ப 03

LRO/APL 1696 C-J/54 L 179/LP 6285 B

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தானை அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகாமக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவா மூலமாக 1954 ம ஆண்டு (ஒகஸ்டு) மாதம் 27 ந திகதி காலை 11 00 மணிகளுக்கு காலிக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (ஒகஸ்டு) மாதம் 20 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

காலி டிஸ்திரிக்டு உதவி ஏஜன்தர் கிரிஸ்டோபா விஸவாசம் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஈ விஸவாசம்,
உதவி அதிபர்.

காலிக் கச்சேரி,

1954 ம ஜூலை 14 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,546 கிராமம்—மொறம்பிடிக்கொட

துண்டு 1

காணியின பெயர் வினடமுலவத்த

காணியின விபரம் 50 வரும் கொண்ட தென்னந தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் மிசை எச். மிமாறஹாமினே, படல்கேவத்த, ஹபுறுதுவ

விசாலம் ஏ 0, று 0, ப 17

LRO/APL 1696-J/54 L 176 LP 6285 C

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
7 ம பிரிவின்படியான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 81 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய கரணியில் உரிதனக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ந் திகதி காலை 11 00 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுனப்பாக வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1954 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

காலி டிஸ்திரிக்டு உதவி எஜ்னற கிரிஸ்டோபா விஸவாசம் ஆகிய நான மோறசொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

சீ விஸவாசம்,

உதவி அபொ

காலிக் கச்சேரி,

1954 ம ஆண்டு ஜூலை 14 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,547 கிராமம்—லியன்கொட

துண்டு 1.

காணியின பெயர் அட்டறபத்திரனவத்த முன்னமே பத்திரன அட்டற வத்த என்றும் சொல்லப்பட்டன

காணியின விபரம் 5-50 வரும் கொண்ட தென்னந தோட்டம்

உரிமைகேட்பவர் பெயர் கே டி ஏ குணசேகற, இஹலவத்த, ஹபுறுதுவ, ஹேமசனற ஜயசேகற, றிலுவபத்தேகம், குணவதி ஜயசேகற, பெட்டொல்ல, பத்தேகம், ஆறியவத்திய ஜயசேகற, உன்ன விடிய, பத்தேகம், பியவதி ஜயசேகற, காந்திபொடோ, பெட்டிக்கலவத்த காலி, உபசேன ஜயசேகற, கெபட்டடியக்கொட, நாகொட, நடைசேன ஜயசேகற, ஹ்னிமும், யசத்தி ஜயசேகற, o/o கே டி ஏ குணசேகற, இஹலவத்த, ஹபுறுதுவ.

விசாலம் : ஏ. 0, று 1, ப. 37.